

புலம்பெயர் இலக்கியம் என்ற போர்வையில் எழ்நாட்டுச் சூல்வெயுன்ன சூதக்கட்டுமானங்களாக காநிய, சூனாதிக்க, மெட்டுக்குடி பெண்ணீய, தேசியவாத... தளங்களில் எவ்வித மாந்நங்களுமின்றி எதாடஞ் எழுத்துக்கள்...

இதுபோக்கில் சந்திரைத் தளங்களில் எவ்வித மாந்நங்களுமின்றி வெறும் நிதியுத்தனத்தில் மட்டும் ஏந்பட்ட மாந்நத்தால் இலங்கையிலிருந்து இலக்கியத்தினை இடம்பெயர்த்து வந்து 'புலம்பெயர் இலக்கியம்' என்ற அடையாளத்துடன் நிறுவப்பட்டிருக்கும் போல் இலக்கியத்தின் எதாடார்களைச் சொல் நாம்.

ஆக எம் சூதத்தின் கட்டுமானங்களை உடைத்திருந்து மக்கள்மீது தீவிரக்கப்பட்டு சுகல அதிகாரங்களையும் கெள்விக்குள்ளாக்கின்றோம்.

மரபுகளையும் பரிதங்களையும் கவித்த துப்பொடு வதும் அதிகாரத்தின் சட்டகங்களை எழுத்தியக்கத்திலிருந்து உடைத்திருவதுமே எனது நோக்கம்.

எவர் பெயராலும் எதன் பெயராலும் வெட்கங்கெட்ட சமரங்களுக்கும் சிறைக்குத்தனுக்கும் நாம் தயாரில்லை.

'எக்கருத்துக்கும் மதிப்பள்க்கும் மனப்பக்குவும் எமக்குண்டு' என்று வொல்கீகாக்கு எழுத்தாளர்களுக்கு எல்லைகள் விதிக்க எம்மால் முடியவில்லை.

எனவே நேற்றுவரை எம்முடச்சிருந்து செய்தபட்ட போதும் வக்கூம், கலைச்சிச்சவன் ஆகிய இருவரும் மெற்சான்ன போலி இலக்கியத்தின் எதாடார்களை குறுகிப் போனார்கள். அவர்களைச் சார்ந்து கே. கிருஷ்ணராஜாவிடம் சீர்ச் ஆலைத் தொடர்பு இருந்தது என்பதற்காய் வெரைக்காக்கு இவர்கள் மற்ற ஆசிரியர் குழுவினர்மீது காட்டிய சடாவழத்தளங்கள், எதாலைசேசி மிரட்டங்கள்வரை எல்லை மீனியதுன் வெளிப்பாடே இவர்களைத் தூக்கி எநிந்துவிட்டு எனது எழுத்தியக்கத்தை கொண்டு நடாத்த எம்மை நீர்ப்பந்தித்துள்ளது.

யானும் உறந்தியிரபி பொழுதினாண்டில்
மன்னல் வொர் பாந்தை
எள்ளந்தூ விழுந்தூ தட்டு ஒளோவணம்.

தின்சூட்டயதூ என்று
யானும் கொன்றாரிலீலை.
நலீவதூ ஏன்றும் கொன்றாரிலீலை.
ஒவண்டாம் ஏன்றும் கொன்றாரிலீலை.

ஏஞ்சுநடுநடும் ஏதைசூயஞ்சும் சூபும் வரையலும்
நாந்தூநடுக்கெண்ணாரினுயிலீடு.
சீந்தும்.

நிபாயி கொலீஸு.
கீரைவில் மீன் பிள் என்றாயி மாற்ற
கிண்ணும் ரொலீஸு.

கீலீலை ஏந்றீ நாந்து.
நாந்து கூடிய நாந்து.

கோஞ்சும் சீஞ்சும் சூங்கு ஏதெங்குதூ.

சீவபம்.

பேரைச்சூங்கு நீட்டாந்து நாந்து மாற்றூ.

கூலனம் -

கோவணம் உள்ளத்தெண்ஸும், நலீவதூ என்றும், ஒவண்டாம் ஏன்றும்
ஏஞ்சும் அழுந்தியிட்டு கொலீஸாதூ
நீட்டாந்து உடங்கு.

நூண்று மாற்று சூந்றாயி
ஏஞ்சுயாவதூ பிச்சந்து.

குந்திலை

3107978

இக்கவிதை ஓர் இலக்கியப் பிரமுகரின் வாசிப்பிற்கு கொடுக்கப்பட்டு, அவரால்
வரிகள் வெட்டப்பட்டு, பின் முற்றாகக் கிழித்தெறியப்பட்டது.

విషణువు

Exil 4

Vol. I, No. 4

NOVEMBER-DECEMBER 1998



ಕರ್ನಿಕಾ ವಿಪರಾಮ;

(6) பிரதி ஒன்று - 15FF
 - வருட சந்தா - 100FF

இலங்கை, இந்தியா -இலவசம்

காசோலைகள் அனுப்பவேண்டிய
வங்கியும், இலக்கமும்
CREDIT LYONNAIS
Association EXIL 0554 / 6772 L 19

ଭୋଟାପକଣ୍ଠ:

EXIL
chez R. INPAVALLI
94, Rue de Lachapelle
75018 PARIS
FRANCE.

N° d'enreg. : 13022670

ପାଠ୍ୟକର୍ମ

சாவுண்

ஆசிரியர் எக்ஸில்

பிரான்ஸிலிருந்து தமிழ் வளர்க்கப் பாடுபடும் உங்களுக்கு எனது மனப்பூர்வமான வாழ்த்துக்கள். தமிழ் உலகின் எந்த மூலையிலிருந்தும் ஓலிக்கப்படவேண்டியது. எங்கள் பொருள்.

பிரான்சிலிருந்து நீங்கள் வெளியிடும் 'exil' என்ற தமிழ்ச் சஞ்சிகையில் இடம்பெற்ற எந்த அல்லாஹ்' என்ற சிறுகதை சரிநிகிரில்படித்தேன். அருமையான கதை. மன்வாசனை. சமூத்துப் பேசு வழக்கு அப்படியே அச்சொட்டாக அமை ந்திருந்தது. எழுதிய சக்கரவர்த்திக்கு எனது நன்றி.

S.M.M.ரஷ்மி

கல்முனை-6

★☆★



அன்புள்ள ஆசிரியருக்கு,

இரண்டு இதழ்கள் EXIL கிடைத்தன. நன்றி. கட்டுரைகள் அருமையாக மிகுந்த தரத்துடன் அமைந்திருந்தன. கவிதைகள் மனதைத் தொட்டன. சிறுகதைகளை விரும்பிப் படித்தேன். அவை சுவையுடனும், கலைநயத்துடனும் அமைந்திருந்தன.

கலைக்கும் ஆபாரதத்துக்கும் இடையே யிக மெல்லிய கோடுதான் இருக்கிறது. சிலவேளைகளில் அந்தக்கோடு மறைந்து போய்விடுகிறது போல எங்குப்பட்டது. மற்றும் படிக்கு உங்கள் முயற்சிக்கு என் வாழ்த்துக்கள்.

அன்புடன்

அ. முத்துவில்கம்

நூரோபி.

★☆★

தோழமையுடன்

ஆசிரியர் (எக்ஸில்) அவர்கட்டு எக்ஸிலின் முதலாவது, இரண்டாவது மூன்றாவது இதழ்கள் தொடர்ச்சியாக வரப்பெற்றேன். நன்றி மிகக்கமகிழ்ச்சி.

1. சமூத்திலிருந்துகொண்டு ஒரு சஞ்சிகையைத் தொடரவும் காத்திரமாகவும் கொணர்வதில் ஏகப்பட்ட சிக்கல்கள் (இது எனது அனுபவம்) நிதியைக்கடனாகப் பெற்றுக் கொண்டாலும் விடயதானங்களை (materials) எப்படிப்பெறுவது எழுதக்கூடியவர்களுக்குப்பின்னால் அவைந்து அவைந்து அவர்களின் வெறுப்பையும் சேகரித்துக்கொண்டு சஞ்சிகை வெளியிடுவது பெரும்பாடு (இதுவும் எனது அனுபவம்)

2. எக்ஸில் கனதியாகவுள்ளது. சிறுகதை.. கவிதை.. கட்டுரை எல்லாமே காத்திரமாக அமைந்துள்ளது. சமூத்தின் சிறுகதை வளர்ச்சியில் புகவிட எழுத்தாளர்களின் படைப்புக்கள்தான் எதிர்காலத்தில் பதியப்படக் கூடியதாக அமைந்துவிடும்.

3. புதிய விடயங்கள் தொடர்பான கட்டுரைகள் விளங்கிக்கொள்வதில் சிரமமிருப்பினும் கட்டுரையாளர்கள் அதனை விளங்கி சகலரும் விளங்கக்கூடிய வகையில் எழுதியுள்ளனர் என்பது அவர்களது ஆழமான பார்வையைக் காட்டுகிறது.

4. ஆனால் எக்ஸிலின் தளம் என்ன என்பதைப் புரிந்து கொள்ள முடியாமல் இருக்கிறது (எனது முட்டாள் தனமாகக்கூட இருக்கலாம்).

5. எக்ஸிலில் முதலாவது இதழில் வெளிவந்த சக்கரவர்த்தியின் 'எந்த அல்லாஹ்' சிறுகதை தொடர்பாக ...

சக்கரவர்த்தி நன்றாகவே எழுதுகிறார் அவருடைய எளிமையான பாணி என்னைக் கவர்ந்தது. ஆனால் அதில் சொல்லப்பட்ட வெளிப்படுத்தியுள்ள கருத்து தொடர்பாக சில குறிப்புக்களைச் சொல்லவேண்டியுள்ளது. எமது போராட்டம் முனைப்படைந்த காலத்திலிருந்து இன்றைவரை தமிழர்கள், சிங்களவர்கள், முஸ்லிம்கள் சக்கரவர்த்தி குறிப்பிட்ட பாணியிலும்கூட கொல்லப்பட்டார்கள் என்பது மறுப்பதற்கில்லை. ஆனால் மட்டக்களப்பின் கஞ்சா வளைக்கிராமத்தில் ஆயிரத்து ஐநூறு ரூபாய்க்காக ஒரு மூஸ்லிம் இளைஞரை ஒரு தமிழ் இனத்தவர் கொலை செய்ய உடன்தையாகவிருந்தார் என்பதைத்தான் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

கஞ்சாவளை விவசாயக்கிராமம் மருத முனை மூஸ்லிம்களோடு வியாபார ரீதியில்

‘நெருங்கிய தொடர்புடையது. கடந்த கால அனர்த்தங்களினால் இவ்வளவு விரிசல் அடைந்ததும் உண்மை... ஆனால் ஒரு முஸ்லிம் இளைஞர் கொலை செய்யப்பட உடந்தையாக இக்கிராமத் தமிழ்ச் சமோகாதரர் இருந்தார் என்பதை என்னால் ஏற்றுக் கொள்ள முடிய வில்லை அப்படி ஒரு நிகழ்வு நடந்ததாகவும் எனக்குத் தெரியாது... (அப்படி நடந்திருந்தால் இதுவரை, நான் தெரிவித்த கருத்துக்களுக்காகவும் தொடரும் கருத்துக்களுக்காகவும் மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன்) இன்னுமொரு விடயத்தையும் தெரிவித்தாகவேண்டும் மருத முனை முஸ்லிம்கள் தொடர்பாக மட்டக்களப்புத் தமிழர்களுக்கு இற்றைவரை நல்லிப்பிராயம் உள்ளது எந்தப்பிரச்சினையின்போதும் அவர்கள் தமிழ் சமோகாதரர்களது உயிருக்குப் பாதுகாப்பாகவே இருந்திருக்கிறார்கள். உடமையையும் பாதுகாத்துக் கொடுத்திருக்கிறார்கள். 1990 கலவரத்தின் போதுகூட அம்பாறை வழியாகக் கொழும்பிலிருந்து மட்டக்களப்பு வந்த தமிழர்களை மருதமுனை முஸ்லிம் சமோகாதரர்கள் பாதுகாப்பாக வைத்திருந்து அவர்களது சொந்த ஊருக்கு அனுப்பிவைத்த ஆனுபவமும் கூட உள்ளது.

இத்தகைய உறவு இன்னும் தொடர்கின்றது...

அனுபவங்களைப் படைப்பாக்குவதுதான் படைப்பாளியின் வெற்றி தங்கியிருக்கிறது அந்த நிலைமை அண்மைக்காலமாககே வளர்ச்சி யடைந்து வருகிறது புகலிட எழுத்தாளர்களுக்குள்ள குழந்தைகளினால் இது புடம் போடப்படுகின்றது. ஆனால் அனுபவம் என கசப்பான கருத்தை (பொய்) அனுபவமாக்குவதை தவிர்த்துக் கொள்வதே எழுத்தாளனது தூர நோக்கை அகவிக்கும் ஆழமாக்கும்.

நன்றி

வெ.தவராஜா (மனோ)
படி கலாசார வட்டம்.

★☆★

அன்பினிய 'எக்ஸில்' தோழர்களுக்கு

தோழமையுடன் போதியவெற்பங் 'எக்ஸில்' இரு பிரதிகளும் கைவரப் பெற்றோம். எமது சகாக்களின் புலம் பெயர் வாழ்நிலை குறித்தும் சமூச்சும் நிலை குறித்தும் 'எக்ஸில்' எமக்கு அறியத்தருவதுடன் காத்திரமான கலை இலக்கிய விவாதங்களுக்குக் களனமைக்கும் சாளரங்களையும் திறக்கின்றது.

★☆★

அன்புள்ள exile ஆசிரியர் குழுவினருக்கு!

வணக்கம்!

முன்று exile இதழ் களும் கிடைத் திருக்கிறது. அவற்றை அனுப்பி வைத்தமைக்கு நன்றி. பதுச்சஞ்சிகை ஓன்றின் வரவு கண்டு உண்மையில் சந் தோசப்படுகின்றேன். முன்று இதழ் களிலும் இடம் பெற்றவை தரமானவை! வித்தியாசமானவை! 'இத்தனை நாளும் எங்கிருந்தார்கள்' எனக் கேட்கத் தோன்றும் வண்ணம் திறமையுள்ள இலைமறைகாய் விடையகாரர்களை வெளிக் கொண்ந்திருக்கிறீர்களே! அதற்கும் உங்களைப் பாராட்ட வேண்டும். 'விளையும் பயிரை முளையில் தெரியும்' என்பது போல, ஓர் ஆரோக்கியத்துடன் வளரும் சஞ்சிகைக்கான தன்மைகள் எக்ஸிலில் தென்படுகின்றன.

தமிழில் முதன்முதல் தொடங்கப்பட்ட பத்திரிகைகளில் முன் னோடியாகவும், வழி காட்டியாகவும் திகழ்ந்த பத்திரிகை 1915 ல் துவங்கப்பட்ட ஆனந்தபோதினி. இதனைத் தீட்டமிட்டு வெற்றிகரமாக நடாத்திவந்தவர் நாகவேடு முனுசாமி முதலியார். இதற்குப் போட்டியாக நடாத்தப்பட்ட பத்திரிகை அமிர்த குண போதினி. ஆயினும் இவருடன் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக, 1926 ல் தொடங்கப்பட்டு, தாக்குப்பிடிக்க முடியாமல் நின்றுபோகும் நிலையில் இருந்த ஆனந்த விகடனைப் போட்டியாக எடுத்து 1928 ல் நடத்தத் துணிந்தார் எஸ். எஸ். வாசன் அவர்கள். அந்த ஆனந்த விகடன்தான் இந்நாள் வரை வெளிவந்து கொண்டிருக்கின்றது.

இதை ஏன் இங்கு குறிப்பிடுகிறேன் என்றால் ஓர் அவசியம் இருந்ததனால் தானே EXILE பறந்தது என நான் அகிக்கிறேன். உங்கள் முயற்சி இலேசுப்பட்டதல்ல என்பது போகப் போகத் தெரிந்துகொள்வர்கள். ஆகவே, எவ்விதக் கண்டம், தடங்கல், பற்றாக்குறை இடைவெந்தாலும் அவற்றை எதிர்கொண்டு EXILE ஜ் தொடர்ந்து வெளியிட்டு வரவேண்டும். உங்களுக்கு உதவி தேவைப்பட்டால் தொடர்பு கொள்ளுங்கள். இயற்றுத் தமிழுவந்து செய்கிறேன். உங்கள் பணியின் வழியில் கிடைக்கும் குறும்பும் உதவும் ஏன் நிங்கள் ஒருமித்துச் செயல் ஆற்றவேண்டும்.

பத்திரிகை, சஞ்சிகை என்று வந்துவிட்டால், ஆது, அவை அனைவருக்கும் உரியன் என நான் கருதுவிறேன். ஏனெனில், மக்களைக் கிணற்றுத் தவணையாக

இருக்கவிடாமல் செய்வதில் பத்திரிகை - சுஞ்சிகைகளுக்கும் கடமை உண்டு. அவை சமூகத்தின் பொதுத் தொடர்பு சாதனங்களில் முக்கிய இடம் வகின்பன மற்றும் வாரம் வளரும் வரலாற்றில் தொடர்பு உடையன வாகம் பங்காற்றுகின்றன. இவற்றின் பிறப்பும், வளர்ச்சியும், மறைவும் இவை சார்ந்த மொழி வளர் வரலாற்றில் புதிவு பெறுபவை.

ஆகவே எல்லோரும் விரும்பி, தேடிப் படிக்கும் சுஞ்சிகையாக மாறுவது. EXIL ன் எதிர்கால வளர்ச்சிக்கும், வாசகர்களின் தேடல்களுக்கும் உரம் ஊட்டும் என அபிப்பிராயப்படுகிறேன். இது இதழாசிரியர்களுக்கும் தெரியாமல் இருக்கும் என நான் நினைக்கவில்லை. பல்லேறு விடய ஸ்களை, கருத்துக்களை, நோக்குகளை தெரியப்படுத்தும் விழைவில் EXILE னர் திடசங்கற்பம் கொண்டிருக்கிறார்கள் என என்னைத்தோன்றுகிறது நம் தமிழ்ச் சகோதரர்கள் செய்யும் எல்லா முயற்சிகளுக்கும், ஆக்குரூர்வாமான செயற்பாடுகள் எல்லா வற்றுக்கும் என்னாலியன்று வரை ஆக்கழும் ஊக்கழும் கொடுப்பது என் கடமை என நினைப்பவன் நான். இந்த விடயத்தில் எவருக்கும் நான் வந்துகம் செய்வதில்லை! எவனினது ஆக்கத்தினையும் மீச்சுபவனாகவே என்றும் இருந்து வருகிறேன். இதை நான் ஒர் சமூகநலக் கடமை என கருதிவருகிறேன். உங்கள் முயற்சியைத் தொடருங்கள்! வணக்கம்!

அண்டான்
சச்சீதானந்தம்

☆☆☆

ஆசிரியர் எக்ஸில்,

தங்களது இரண்டாவது எக்ஸிலில் எனது ஒவியத்தை பிரசுரித்தமைக்கு நன்றி. 'எக்ஸில்' ஒரு நல்ல ஆரம்பத்தின் அறிகுறி. உங்களது முயற்சிகள் வெற்றிபெற வாழ்த்துக்கள்.

இத்தான் எனது ஒவியமொன்றினது பிரதியை இணைத்துள்ளேன். 'Rape' என்ற இந்த ஒவியம் 'ஹிரி ஷாந்தி கொலை' சார்ந்த குழலில் வரைந்தது. இங்கு ஒவிய கண்காட்சி நடத்துவது மிகச்சிரமம். அதனால் நான் இதுவரையிலும் கண்காட்சி ஒன்றையும் நடாத்தவில்லை. அத்துடன் எனது ஒவியத்தைப் பார்த்த சில சிங்கள நண்பர்கள் என்னுடன் கதைப்பைத்தேயே நியுத்திவிட்டார்கள். சிங்கள புத்தி ஜீவிகள் தொடக்கம் சகல கலை இலக்கியவாதிகளுமே எமது கருத்துக்களையும் எமது வெளிப்பாடு களையும் ஏற்றுக்கொள்ள மறுக்கிறார்கள்.

உங்களது குழலில்தான் தமிழர்களது இன்னல் களையும் அவர்களது படைப்பாற்றலையும் முழு மையாக வெளிப்படுத்தலாம். முன்னர் ஒரு தடவை ஈழத்தமிழரது இலக்கியத் தொகுதி ஒன்றை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து வெளியிட நான் சில முயற்சிகள் எடுத்தேன். (Anthology) ஆயினும் கைகூட வில்லை. அண்மையில் ஸண்டனில் வெளிவந்த Anthology ஒரு சார்புநிலையினை வெளிப்படுத்துவதால் அதை இங்கு அறிமுகப்படுத்தமுடியாதுள்ளது.

உங்களது 'எக்ஸில்'இல் ஆங்கில மொழிபெய்ப்புகள் (சமூகத்து சிறுக்கை, கவிதை போன்ற வற்றின்) அவ்வப்போது இயலுமானவிதத்தில் வெளியிட முயற்சி எடுத்தால் காலப்போக்கில் போதிய மொழிபெயர்ப்புகள் தேற்றும்பொழுது தொகுத்து வெளியிடுவது கவுயாக இருக்கும்.

உங்களது முயற்சிகள் தொடரட்டும். இங்கு ருந்து எமக்கு இயலுமான அனுசரணையை வழங்கு வோம். நன்றி.

இப்படிக்கு
கொரூபா. கொண்டிருங்களேன்
கொழும்பு, இலங்கை.

☆☆☆



"பாலியல் கண்காணிப்பும் ஒடுக்குமுறையும். பெண்களின் கட்டுப்பாட்டின் மீதான ஒரு ஒப்பிட்டு நோக்கு"

இக்கட்டுரையின் தேவை, அவசியம் கருதி மொழிபெயர்த்த லக்சமியை வரவேற்போம்.

"பொதுவான பாலியல் கட்டுப்பாட்டினைப்பற்றி மிகவும் அன்றித்த சூர்யமொன் பார்வை எங்க எந்து தேவைப்படுவின்றது என்று பலர் விவாதிக்க வார்கள்." இந்த நோக்கத்துடன் நான் உடன்படுகின்ற அதேவேளை...-

என அறிமுகம் செய்ததன்மூலமாக, கட்டுரை யில் பரப்பி நிரப்பிடாத குறைபாடுகளை அறிமுகக் குறிப்பின் மூலமாக வாசகண் நான் புரிந்துணர்க்க திய சந்தர்ப்பம் கட்டுரையில் பதிவாகியது என் எவோ உண்மைதான். கீழ்க்காணும் சுழற்சி முறை யினால் காட்டும்.

தாய்வழிச் சமுதாயமாக இருந்து தந்தைவழிச் சமுகமாற்றம் \Rightarrow சாதியச் சமுகமான தமிழ்ச்சமூகம் \Rightarrow பார்ப்பனீய வர்ணாச்சிரம கருத்தியல் ஆதிக்கம் \Rightarrow பிம்பங்களையும் குறியிடுகளையும் சிறைப்பதற்கான முதன்மைத் தேவை \Rightarrow மாற்றுக் கலாச்சாரப்பணியின் அவசியம்.

இருப்பினும் கட்டுரையில் ஏற்றப்படாத சுமைகள் பல அதன் அவசியம் உணர்வதாலும்; பெண்களின் தான் பாலியல், சமுதாய ஒடுக்குமுறைகளை அனுக பலவேறு நோக்குகள் சாத்தியம் என அங்கீரிக்கும் ஜனநாயகமுறையின் நம்பிக்கையை ஊலும் நானும் சிலவரிகளை பெண்களுக்காக ஸமக்கலாம்.

பாலுணர்வு, பாலுறவுகளின் மரபுவழிச்சிதைவு கட்டுரையில் அமெரிக்க வைத்தியர் சொல்வது போல் “இது பாலியல்தன்மையின் ஆக்கிரமிப்பு வெளிப்பாடல்ல. ஆக்கிரமிப்பின் பாலியல் வெளிப்பாடு.” இலகுவாக வெளிப்புத்துவதாயின் இயல்பான வற்றை இயற்கைக்கு விரோதமாக்குவதுமான கருத்தியல், சமூகப் பரவலாக்கப்பட்டுள்ளது.

இக்கலாச்சார மரபின் துறவும் பற்றிய எடுக்கோள்களை உருவாக்கிப் போரிடுவது அவசியமாகின்றது. அதுவும் தீர்வுகள் குறித்துப் பேசாமல் தேர்வுகளும், சாத்தியங்களுமே கவனத்தில் கொள்ளப்படவேண்டியவையாகும்.

வரலாறு ஆண்களின் நலன்களை மையக்கருவாகக் கொண்டதே. பெண்களும் இவ்வரலாற்றையே தங்களின் வரலாறாக உள்ளாங்கிப் பழகிக்க கொண்டார்கள். நாம் சமுதாய மாற்றுக் கருத்தியலின் முன்தேவை உணர்ந்தவர்களாயின்; பெண்நிலைவாதிகள் உருவாக சகஜமாக்கப்பட்டுள்ள பால்வேறுபாட்டிற்கு எதிரான நிலைப்பாட்டை உணர்வைப்பற்றகான அவசியத்தைப் பதிப்பதற்கான முன் நிபந்தனைகளை மேற்கொள்ள வேண்டியவர்களாகின்றோம். பாலியல் பண்டமாக்கல் என்பதில் மனித சமூகமே (ஆண்-பெண்) சிகிச்சைக்க்குரியது தான் எனக் கருதுவதற்கான ஆய்வுகள் இருப்பதை நான் உணர்கின்றேன்.

- தேவிகணேசனின் 'இருள்வெளி' விமர்சனம் ஏதோ ஒரு அதிகாரம் தேவிகணேசனை நிரப்பங்களில் கிறது. ஓவ்வொன்றிற்கும் ஆணி அடித்து எல்லைக் கோடுகளை நிறுவியுள்ளார். ஒற்றைப்பரிமாணக் கருத்தாகப் பிரதிபலிப்பது சலிப்பையும் சோர்வையும் ஏற்படுத்திவிட்டது.

● வாசதேவனின் எக்ஸில் ② இல் வெளிவந்த மொழிபெயர்ப்பு, கேள்விக்குள்ளாக்கப்பட்ட முதலாளி தித்துவ தனிவுடைமைச் சமுதாயக்கல்வி முறையை கூட்டுச்சூரு கூட்டுத்தியல் மாற்றுக்கிற்கான மாற்ற

ரூக்கல்லிமுறையின் அவசியம், தேவையற்றி, வாச தேவனின் மொழிபெயர்ப்பில் பரவியிருந்தது. வரவேற்றேன். எக்ஸில் ⁽³⁾ இல் வெளிவந்த சிறுகதை. யாருக்காகவோ பல நிறங்களிலும் நாகரிகமான ஸ்ரீயிலில் பட்டுக் குஞ்சங்களும் வைத்து சரியாக அளவெடுத்துத் தைத்த தொப்பி. தைத்துக் கொண் டிருக்கும்போது வாசதேவன் நன்றாக சந்தோஷ மாக பாடி ஆடித்தான் தைத்துக் கொண்டிருந்தவர்.

“அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில் கலயே...”

தைத்து முடிக்கும் போது அவர் போடுவாரோ!
கலர் பிடிக்குமோ! ஸ்ரைல் பிடிக்குமோ!

**“உச்சி... மீது... வான்... இடு...ந்து... விழு...ந்து...
போனால்!!!”**

$+ \times - \div$ = യാവുമ் കർപ്പനയേ
നാനാറിവേണ്: നഞ്ചാറിന്തവർ വാസ്തകേവൻ.

குனியத்தில் பொருள் இல்லை என்பதை.

五代史

புதுதமிழ்

☆☆☆

“பெரிதினும் பெரிது கேள், புதியன் விரும்பு” -பாரத
மதிப்பிற்குரியீ!

வணக்கம். தாங்கள் அனுப்பிய 'எக்ஸில்' சஞ்சிகை எனக்கு 27.08.98 அன்று விடைத்தது. என் அன்பார்ந்த நன்றிகள்.

இல்லை என்றிருப்பின் தீவு வரிகள்

சேரனின் கவிதை உள்ளுக்குள் கேட்டுக் கொண்டே இருக்கின்றது. 'ஆந்ரேஜித்' அறிமுகக் கட்டுரை நன்றாக இருந்தது. இதனைப்போன்று (தொடர்ந்து) உலக இலக்கியவாதிகளின் அறிமுகம் தொடர்ந்தால் பயனுடையதாக இருக்கும். 'அலுக்கு' கதை இன்றைய நிலைத்தைக் காட்டியது. 'கண்ணோடு காண்பதெல்லாம் தலைவா' விமர்சனம் சிந்தனைக்குரியது. காதோடு கேட்பதை எல்லாம் தலைவி கேள்விகேட்க ஆரம்பித்தால் நிலைமை நிச்சயம் மாறும். அன்றிலிருந்து இன்றுவரை பெண்ணின் முடிக்குக் கொடுக்கும் முக்கியத்துவம் கூட மூளைக்குக் கொடுக்கவில்லை என்பது வேதனைக் குரிய விஷயம் தான். 99% ஆண்களும் பல பெண்களும் கூட பெண்ணை அழகியல், அன்பியல் நோக்கில்தான் பார்க்கிறார்களே தவிர அறிவார்ந்தது வையில் ஏனோ பார்ப்பதில்லை. கக்கக்கக்கக் கல்லூரிச்சாலை பார்க்க முன்வரும் வரிதான்:

இன்புக்கு கூவாக்கியோன் பின்

2. മുൻ്നിലും മരീച്ചുള്ള കുടുംബത്തിൽനിന്ന് ഒരു

ഉംഗലുകൾ മണ്ണത്തണ്ണേ ഉറുപ്പാക്കുന്നോണ് പ്രേരണ
(എൻ മലബാറിലെയും കൊച്ചിയിൽ കൂടിയും)

வினாவுக்கும் மன்றாவுக்கும்

வினாவுக்கும் மனதைக் கீழே

ஏன்பதில் ஒரு மூயாக்கப்படுவதைக் கண

வினாக்கள் மீண்டும் கையாகப்படுவதைக் காண ஸாம். மன்றங்களுக்கு ஆசாமிகள் மட்டுமல்ல விண்ணப்

லക സാമികനുമും പെൻഡിര്ക്കു ചതിചേയ്തേ വന്നുവൻണ്ണ

ன். பெண்மைபற்றிய கருத்துநவாக்கம் இதுவரை

ஆண்களாலே தரப்பட்டுள்ளது மிகவும் வசதியாக அவர்களுக்கு இருந்துவிட்டது.

முவாயிரம் ஆண்டுக் கால விலங்குகள் இப் போது தகர்க்கப்பட்டு வருகின்றன. நிச்சயம் காலம் மாறும் என்ற நம்பிக்கை உள்ளது. இல்லையெனில் ஆபா சத்தின் உச்சத்திற்குச் சென்று இவ்விலகம் அழியுமேயாழிய மீண்டுமொருமுறை முந்தைய அடிமைநிலைக்கு ஆளாகமாட்டோம் என்பது மட்டும் நிதர்சனம். ஓவியங்கள் சில என்னறிவிற்குப் புரியவில்லை. மொத்தத்தில் 'எக்ஸில்' என் இலக்கிய பறப்பினை விரிவாக்க உதவுகிறது. அந்தவகையில் மிகக் கூடியது. இது போன்று வேறு சஞ்சிகை இருந்தால் அறிமுகப்படுத்தினால் நன்றாக இருக்கும். எக்ஸில் இங்குள்ள பலருக்கு மிகவும் பிடித்துள்ளது. நேரடியாக சிலர் எக்ஸிலுக்கு தொடர்பு கொள்வார்கள்.

நன்றி!

தோழமையுடன்
K. சந்தாவல்க்குமி
மதுரை, இந்தியா


★ ★ ★



பேற்றுக்குறிஞர்கள்

தமிழி

இவர்கள்,
புதைந்து கொண்டிருப்பவர்கள்
சேற்றைப் பூசிக்கொண்டு,
நாற்றவில்லை
மனக்குதாம்.



கையைநீட்ட
கால்கள் ஊன்றிவிட்டனவாம்
வெளியில் வந்து
ஒட்சிசன் சுவாசிக்கச் சொன்னால்
நாற்றமே தங்கள் பரம்பரை கு/மணமாம்


"வா குளிச்சாட்டி விடுகிறன்" என்றால்
புழுத்துப் போனவைகளே
புத்தம் புதிய லக்ஸாம்

கிடுகுவேலி, கிணுவந்தடி ஒன்றுமில்லை
எல்லைகள், பிரிவுகள், எளியன் இல்லை
இறுக்கம் எதுவுமில்லை
இதமாக இருக்கும்

சொல்லச் சொல்ல.
சுகமாக இருந்தோம் சேரு
சொறிக்கிறார்கள்

இப்போது அவரைப்பிடிப்பது கடனம். ஏன் தெரியுமோ? அவர் கவிஞர் ஆகிவிட்டார்.பாடச் சொன்னால் புலவரும் பாடார் என்ற கற்றக்கோர்க்கை விழுந்துமிட்டார். (இவைகளை அவர் உங்களிடம் OPEN ஆகச் சொல்ல மாட்டார். சொல்லாமல் சொல்வார், சொல்லிச் சொல்வார். சுயமாகச் சிரிப்பார், சுய சழட்டல் செய்வார்.அழுவார். சிரிப்பார் சிரித்துக் கொண்டே அழுவார், அழுதுகொண்டே சிரிப்பார். இது அவர் இயல்பு. இந்தக் குணாம்சங்கள் யாவற் றையும் வாலாய்ப்படுத்தி வைத்திருப்பதால் பி. நவீனத்துவமாக, மன்னிக்காலம் பி. நவீனத்துவ வாதியாகவும் மாறிவிட்டார் என்றால் பாருங்களேன்...)

எது எப்படியோ அவர் என்னை அண்மையிலே மெத்தோவில் பிழித்து தான் கவிஞர் மட்டு மல்லபுகலிடத்தில், அதாவது இங்கிலிஸ் EXIL இற்குள் தோன்றிய சீனியர் என்றும் தன் னை அங்கீரிக்குமாறு விலிந்து கேட்டுக் கொண்டார். பயலைப் பார்க்கப் பரிதாபமாக இருந்தது. நான் மாறிக் கீரிச் சொன்னால் மெத் ரோவில் விழுந்து தற்கொலை செய்து விடுவாரோ என்று பயந்து, "தம்பி நீர்தான் சீனியர். உமக்கு முன்னம் பிழுந்து எழுதினவையும் பின்னம் பிறந்து எழுதினவையும் உமக்கு ஒருபோதுமே சீனியராக இருக்க முடியாது. இதை விளங்காத வர்களுக்கு வெளி தெரியாது. இருஞ்குள் இருப்பவர்கள் எப்படி வெளி தெரியும். உமக்கே இருஞ்கும் தெரியும், வெளியும் தெரியும் அத் தோடு சுத்தவும் தெரியும்...எனவேற்றீரே சீனியர்" என்ற படி அவரது கால்களில் வீழ்ந்தேன். "அண்ணை, நீங்கள் என்றை காலிலை விழுந்தபடியால், என்றை இலக்கிய வாரிசாக இருக்கிற வாய்ப்பு ஒன்று இருக்குது. ஆன என்றை விஸ்தில் கன பேர் இருக்கின்றன, வாரிசு தவங்கேட்டு...கவிதை விஷயத்தில் நான் கட்டுள்ளூர்.



போன மாதமும் ஒருபெடியன் கவிதை இரண்டைக் காட்டி னான். தூள் தூளாக் கிழிச்ச எறிஞ்சிட்டன். நீங்கள் என்றை காலில விழுந்ததால், கைமட்டு மூட வைப்பன். ஆனால் கிழிக்க மாட்டன்."என்று சொன்னவுடன்... எனக்கும் சீனிய ராகும் ஆசை மெதுவாக வந்தது.

சீனியர் ஆகுதல் என்ன சீன்னவியோ? ஆகிவிட்டால், அதற்குப்பின்னர் எழுதவும் தேவையா? எழுதாமலே அங்கும்போய் இங்கும் போய் அற்றவேஸ் சொல்லியே இலக்கிய வித்த கர் என்ற பெருமையில் சுயதிருப்தி காணலாமே. இதைவிட வேறு பெருமைகளும் உள்ளன.இலக்கியக் கூட்டங்களுக்கு சென்று தலையால் நடந்து காட்டலாம். பெட்டைகளைக் கண்டால் பெண்ணிலைத்துவ வாதி எனலாம். தாழ்த்தப் பட்டவரைக் கண்டால் தலைத்திலக்கியவாதி எனலாம். விள்ளி போத்திலக்களோடு வருபவர் களைக் கண்டதும் விளிம்புநிலைவாதி எனச் சொல்லலாம்...

சீனியராகுவதில் உள்ள பெரிய வாபம் இதுதான். அதாவது கதை எழுதாமலே கதைவிட்டுக் கொண்டிருக்கலாம். அன்று சீனியர் பிளியில் உள்ளார் என்பதை அவரது முகத்தைவைத்தீடு பிழித்துக்கொண்டேன். கவிதைகளைத் திருத்தல், கிழித்தல் வேலைகள் இருக்கும் போலமனம் சொல்லிக்கொண்டது.

"எனக்கு பிளி, முக்கியமான அப்பொயின்ட் மெண்ட் ஒன்று இருக்குது. கவிதை ஒண்டை எழுதிட்டு எனக்கு அடியும்" என்றுவிட்டு மறைய - நான் உடனடியாக எனது குப்பினின் (காலுலி,கள்ளாக்காதலி,நண்பி எனும் அர்த்தங்களில் இதனைப் பயன்படுத்தலாம்) குமிற்கு ஓடுவேன்... அதாவது நானும் சீனியராக முடிவெடுத்துள்ளேன் என்பதை சொல்வதற்காக.

(மீதி அடுத்த இதழில்)

பக்கம்

குழாய்ந்தீஸ்வரன்...



தனி கருங்கி சொர் சூரியாகி
உடல் கமைக் கிழித்துக்கொண்டிருக்கிறது.
சிரமிய.

தனியெயில் இருந்து கொண்டு
ஒடித்து, சுப்பிட்டு விடார்த்து மாணிக்கு
யின்
நற்கிளை வழங்க,
நாட்கமைச்சுக்கி வந்தவையாக்கு
ஒன்றாக்க,
ஏன்கொகாத்திரன்டு கொண்டிருக்கிறது
இன்னுமோரு யோய்.

ஒவ்வொர்
மனிசேர்க்கொட்டக்காதிலும்
ஏன்றால்
உண்ணமதுபி / உதவிவகைய
ஏன்றா மனிதங்களாயும்

தனித்தனி பிரித்து
அழக்குக்காபவிடுகிறேன்.
கொஞ்சிடம் அமிழ்ந்துகொண்டு
யாரு கொஞ்சுவது.

-கற்றுப்பா -25011998



இன்னொரு காலத்தில் பேச்சு, எழுத்து போன்ற சன்நாயக உரிமைகளுக்காக அனுங்கி, அனுங்கி குரல் கொடுத்தவரும், இன்றும் ஸ்டாலினிஸ்-பொல்பொட்டிஸ் தத்துவார்த்த அடிச்சவட்டில் இம்மியலைம் பிச்காது சக்கைபோடு போடும் 'சமர்' பத்திரிகையின் ஆசிரியரும்... வன்முறையால்

கட்டப்பட்டுள்ள சமூக ஒழுங்குகளில் ஒரு சின்ன ஒழுங்கவிழப்பு நிகழினும் துடித்துப்பதைத்து எழுந்தவரும்-துண்டுப்பிரசுரம் போட்டவரும், கருக்கலைப்புக்கு எதிராக புயல் வேகப்பிரச்சாரம் செய்வதில் இரண்டாம் அருளப்பன் சின்னப்பனையே 'செற்' எடுத்தவருமான

பிற்யாகரன் அவர்களின் பிரிவாற்றாமை, குறித்த

❖ நினைவுக்கல்வெட்டு ❖

* ஒரு பாட ல்

ஓருநாள்

நீஇந்த வீட்டிற்குள்மெல்லநடந்து வருவாய்
நான்

ஓருநீண்ட ஆப்ரிக்க கவன் அணிந்திருப்பேன்
உட்கார்ந்து நீபேசத்தொடங்குவாய் "கருப்பு..."
உனது கையை எடுத்து எனதுள் வைத்துக்கொள்வேன்
நீ-என்னைக் கவனிக்காமலேயே, பேசிக்கொண்டிருப்பாய்,
"ஆமாம், இந்தச் சகோதரனை..."

மெல்ல உன் கையை என் தலையில் நழுவவிடுவேன்
சலிக்காமல் நீ உளரிக்கொண்டிருப்பாய் "பூட்சி இருக்கிறதே...?"
உனது கையை என் வயிழ்நில் அழுத்திப் பிடித்திருப்பேன்
எப்போதும் போலநீதொடர்ந்து கொண்டிருப்பாய்

"இது எனக்கு சுத்தமாகப் புரியவில்லை..."
உனது கையால் எனது உடலை வருடிக்கொண்டிருப்பேன்
பிறகு மெல்ல உனது டாஷிகியை உருவி எடுப்பேன்
அப்போது நீசொல்வாய் "உண்மையில் நமக்கு இப்போது

தேவைப்படுவது என்னவென்றால்..."
இப்போது நாவால் உனது கையை வருடிக்கொண்டிருப்பேன்
நீ, "நான் அதை எப்படிப் பார்க்கிறேன் என்றால், இனி நாம்..."
உனது காற்சுட்டைப் பொத்தான்களை அவிழ்த்திருப்பேன்

"சரி அந்த நிலையில் எப்படி..."

உனது உள்ளாட்டையை உருவி எடுப்பேன்

அப்போது உனது நிர்வாண நிலை

உனக்கு உறைக்கும்

உன்னை உனக்குத் தெரியும்

நீவெறுமனே இப்படிச் சொல்லுவாய்

"நிக்கி

இது எதிர்ப்புற்சிருமானதில்லையா?"



வித்தியாநிலைத்துப் புலம்பக்!!

கடந்த காலங்களில் ஒரு 'லிமிட்' பண்ணிய வகையில் சனநாயக உரிமைகளுக்காக குரல்கொடுத்தும் எழுதியும் வந்த பி.றயாகரன் அவர்களில் நோயரும்பு காலத்தில் இருந்த சாதித்தடிப்பு, ஆணாதிக்கம், சீதிருத்தவாதம் ஆகிய கொடுரோநோய்களின் குணங்குறிகளே முத்திமுறை அந்த சனநாயகவாதியை இறுதியில் கொன்றுபோட்டன என்பதையே கீழ் வரும் பிரேதப்பரிசோதனைக் குறிப்புகள் நிருபிக்கின்றன.

பொதுவாக செத்த பாம்பை அடிப்பதும், பினாங்களோடு மாநிலப்பதும் சலிப்பும் அலுப்பும் பிழித்த வேலைகளே. நாம் யாரோடு நோயோம்? எம் மோடொத்த தோழியிரும் தோழர்களும் போஸ்ட் மொடர்னிஸ் குறிப்புகள் எழுதுங்காலை எம்மை மட்டும் போஸ்ட் மோட்ட(ம்)ரிஸ் குறிப்புகள் எழுதப்பணித்த பாமும் விதியே! விதியே!!

பிரேதப் பரிசோதனைக் குறிப்புக்கள் குறிப்பி ஒ

பாரிஸில் "இருள்வெளி"க்கு (இது புகலிடவாழ்வு, பெண்ணியம், விளிம்புநிலை மாந்தர், தமிழ்அரசியல் குறித்த பின்நவீனத்துவப் படைப்புக்களைத் தாங்கும் ஒரு புகலிடத் தொகுப்பு) 12/07/98 ல் ஓர் பன்முகவாசிப்புக் கூட்டம் நமது தோழிகளாலும், தோழர்களாலும் ஏற்பாடு செய்யப்பட்டு ஓர் அழைப்பிதழும் வெளியிடப்பட்டது. உடனே, குட்டோடு குடாகவே நேர்சீராக இருக்கும் சமுகத்தை நாம் சீரழிக்கத் தொடங்கிவிட்டோம் என்ற கண்டஞ்சுதுடன் "ஓர் சமூகச் சீரழிவின் தொடக்கம்..." என்றுதலைப்பிட்டு றயாகரனாலும் அவர்தம் அரசியல் கூட்டாளி அசோக்காலும் ஓர் துண்டுப்பிரசரம் வெளியிடப்பட்டது. அந்தப்பிரசரத்தின் சிறப்பு எதுவெனில்றயாகரன் சேடம் இழுக்கத் தொடங்கிவிட்டதை அது செவ்வனே அறிவித்ததே. "இருள்வெளி" அழைப்பிதழ் இப்படி ஆரம்பயாகிறது.



'இருள்வெளி' தொகுப்பின் முன்னுரையில் 'தூரத்தில் விடிவெள்ளிகள் இல்லை' இருள்/ இருள்வெளி' அப்பாலுக்கும் அப்பால்/ இருள்/ இருள்வெளி'

என்று எழுதினார் தோழர் சுகன். ஆனால் பலவேறுதளங்களில் இயங்கிக் கொண்டிருக்கும் தோழியிரும் தோழர்களும் 'இருள்வெளி'யே இல்லை' யென்றும், 'இருள்வெளி'யே எல்லை' என்றும், இன்னும் வித்தியாசம் வித்தியாசமான புரிந்துக்கண்ட முன்வைக்க அனைவரின் கருத்துக்களுக்கும் களம் அமைக்குமாக அழைப்பிதழ் பிரதி கட்டடமைக்கப்பட்டது. இந்தப் பிரதியை றயாகரன் எப்படி வாசிக்கிறார் பாருங்கள் (தயவு செய்து கவனிக்கவும் கூடவே அசோக்கும்) "இங்கே சுகிக்க பெண் மட்டும் இல்லை அதையும் போட்டிருந்தால் மேலும் பின்நவீனத்துவ வழியில் கட்டுடைத்தமாதிரி இருந்திருக்கும்" (துண்டுப் பிரசரத்தில் இருந்து) இங்கு ஆடான ஆடெல்லாம் தவிடு புண்ணாக்குக்கு அலைய றயாகரன் எதற்கலைகிறார்? என்ற எமது அவதானிப்பை சுட்டிக்காட்ட தயவுசெய்து தோழியிரும் தோழர்களும் எம்மை அனுமதிக்க வேண்டும்.

சுகிப்பு என்பதற்கு நல்லன்னுபவம், இன்பமனுபவித்தல், செல்வங்களை அனுபவித்தல் என்று அகராதி அர்த்தம் தருகிறது. (நா. கதிரவேந்பிள்ளையின் தமிழ்-தமிழ் அகராதி asian education services new delhi 1987) அகராதியை விட்டுத்தன்னாங்கள். ஒவ்வொரு சொல்லுக்கும் வெவ்வேறு வாசகர்கள் மில்லியன் கணக்கான அர்த்தங்களை கற்பித்துக் கொள்வதற்கு பில்லியன் கணக்கான சாதியாங்கள் உண்டு. ஆனால் றயாகரனுக்கு சுகிப்பதென்பதற்கு தெரிந்த ஒரே அர்த்தம் ஒரு பெண்ணைச் சுகிப்பதுதான். சரி றயாகரனின் மண்டைக்குள் சுகித்தல்/ நல்லன்னுபவம்/ இன்பமனுபவித்தல் போன்ற சொற்களுக்கு உடலுறவைத் தவிர வேறுறைதையும் யோசிப்பதற்கு இடமில்லையென்றே வைத்துக்கொள்வோம். 'சுகிப்பதற்கு பெண்கள் மட்டும் இல்லை' என்று எக்டத்தாளமாய் எழுதுபவரால் 'சுகிப்பதற்கு ஆண்கள் மட்டும் இல்லையென்று ஏன் எழுத முடியாமல்ப் போன்று?' 'ஏன் பெண்ணை மட்டும் தான் சுகிக்கலாமோ?' ஆணைச் சுகித்தால் சுகிப்பாரோ? என்று எமது தோழி ஒருவர் கேட்கிறார். என்ன சொல்லப் போகிறார் பச்சை ஆணாதிக்கவாதி றயாகரன்?

'இருள்வெளி' அழைப்பிதழில் "நாலு

'இருள்வெளி' அழைப்பிதழில்

'நாலு நியாயத்தை அழச்சக் கடைக்க

வைன் வீ/ஸ்கி பியர்

G / செ.வி வின்சீன்'

G

/ 16-64 வின்சீன் " என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது. விடுவாரா புனித

றயாகரன். மோகன்தாஸ் காந்தி, ராஜகோபாலாச்சாரி 'றேஞ்சில்' கடும் எதிர்ப்புக் காட்டி இப்படி எழுதினார் "நாலுநியாயத்தை அடிச்சுக் கதைக்கவும் வைன், விஸ்கி, பியரைக் குடித்து சுத்தாடவும் சமூகப்பற்றாளர்களை அழைத்து, போராட்டத்தை, கேவலப்படுத்த அழைத்த இந்த முற்போக்கு வேடமிட்ட பிறப்போக்குகளை இன்ம் கண்டு அம்பலப்படுத்த வேண்டியது சமூக அக்கறை கொண்டோரின் இன்றைய வரலாற்றுக் கடமையாகும். (துண்டுபிரிசரத்தில் இருந்து)

றயாகரனின் வேண்டுகோளை சிரம் மேல் ஏற்றுக்கொண்டு தமது வரலாற்றுக்கடமையை செய்து முடித்த நமது சைவவேளாள், செம்புவேளாள், ஒழுக்கவாத நண்பர்கள் நாம் உடுக்கை இழந்து நிற்கும்போது ஓடிஷுத்து விட்டார்கள். இந்த வைன், விஸ்கி விசயத்தில் இழுத்தத்தினுடைய சளாப்பிப் பேசுவதற்கு எதுவுமில்லை. கட் அண்ட் றைற்றாய் பேசிவிடுகிறாம்.

நாம் விழுந்தால் பொழுதுபட்டால், காசிருந்தால் றிஸ்க் எடுக்காமல் கடையில் வாங்கி, காசில்லாவிட்டால் றிஸ்க் எடுத்து சுப்பர்மார்க் கட்டுக்களில் திருடி தண்ணியடித்துவிட்டு அண்ணன் தேவாவின் காணாப் பாடல்களைப் பாடிக்கொண்டு பாரிஸ் வீதிகளில் திரிபவர்கள்தான். ஒழுங்காய் வேலைக்கு போய்வருதல், குடும்பம், அதிகாரமையப்படுத்தப்பட்ட அமைப்புக்கள், கட் சிகிள், இயக்கங்கள், அனைத்தையும் மூர்க்கமாய் எதிர்ப்பவர்கள்தான். ஆனாலும் எங்களிடமும் சொல்வதற்கு எங்களின் கதை இருக்கிறது, எங்களிடம் சொல்வதற்கென்று எங்களின் வாழ்வும் எதிர்கலாச் சாரமும் இருக்கிறது எங்களிடமும் அடிச்சுக் கதைக்க நாலு நியாயம் இருக்கிறது. மதங்களும், மகாத்மாக்களும், ஆதிக்கவர்க்கமும் சாதியும் பாலும் கட்டமைத்திருக்கும் அறநெறிகளை கவித்துப்போடும் தைரியமிருக்கிறது. அதை பயினிக்காய் நோட்டிலில் போடும் நேர்மையும் இருக்கிறது.

ஒரு அவசியமான பீளாஷ் பாக்.

சென்றவருடத்தின் (1997) ஒரு இளவேனிற்காலத்து மாலைப்பொழுது, அன்று வேலைண மத்திய மகாவித்தியாலய பழைய மாணவர்களின் ஒன்றுகூடல் பாரிஸ் - PORTE DE LA CHAPELLE ல் நடைபெற்றது. முன்னாள் அதிபர் காராளபிள்ளை போன்ற 'சொல்லப்பட்ட' கல்விமான்கள், கனவான்கள்

இருந்த அவையில் 'ஒழுக்கம் என்றால் என்ன' என்ற தலைப்பில் றயாகரன் சொற் பொழிவு ஆற்றிக்கொண்டிருக்கிறார். மேசைக்கு மேசை வைன் போத்தல் கள் வழங்கப்படுகின்றன. ஓருக்கண்ணால் பார்த்து பார்த்து றயாகரன் பேசுகிறார். ஆனால் "ஜையேயோ பழையம்பணவர் களே குடித்துக் கூத்தாடி போராட்டத்தை கொச்சைப்படுத்துகிறீர்களே" என்ற றயாகரன் சொல்லவில்லை. கம்மென்று இருந்தார் - இன்றுவரை கம்மென்று இருக்கிறார்.

அட என்னயிது றயாகரன் முரண்படுகிறாரே என்றா நினைக் கிறிர்கள்? முரண்பாட்டின் முடிச்சவிழ்க்க ஊர்க்கதை பொய்யான் முதலாளி நிறைதண்ணியில் ஆடி ஆடி நடக்கமுடியாமல் நடந்துவந்தால் "ஜையேயோ முதலாளிக்கு பிளினஸில் ஏதோ பிரச்சனைபோலக் கீட்கு அதுதான் முதலாளிக்கு சாடையாய் கூடிப்போக்க்" என்று நாலு 'பெரிய மனிதர்கள்' சொல்லார்கள். அதே தெருவில் நம்மைப்போல் இல்லாததுகள், இயலாததுகள் குடித்துவிட்டு வந்தால் 'எளிய வங்கோலைகள் இதுகள் திருந்தாதுகள். இவன் பணையில் கட்டிலவச்சு நாலு சாத்து சாத்தினா நாடு தன்னால் திருந்தும்' என்று அதே 'பெரிய மனிதர்கள்' சொல்லார்கள். தண்ணியடிக் கிற விசயத்தில் கூட உள்ளாருக்கும் உடையாருக்கும் ஒருநியாயமும் இல்லாதவருக்கும் இயலாதவருக்கும் இன்னொருநியாயமும் எமது சமூகத்தில் வலுநீற்றாய் கட்டமைக்கப்பட்டிருக்கிறது. அதுதான் றயாகரனும் சைலண்டாய் இருக்கவேண்டிய இடத்தில் சைலண்டாய்ப்பிரிக்கிறார் சத்தம் போடவேண்டிய இடத்தில் சத்தம் போடுகிறார்.

குறிப்பு 02

இப்போது புலம்பெயர் அரசியல்- இலக்கியத்தை ஒரு பூதம் பிடித்து ஆட்டுகிறது அது தலித்துபும் தமிழ்த் தேசியம் என்ற கதையாடவுக்குள் ஆதிக்க சாதியின் தலைமையின் கீழ் அனிதிரள முடியாது என்கிறது அந்தப்பூதம். இதுவரை நிறுவப்பட்ட அனைத்து இலக்கியப் புனிதங்களையும் கட்டுடைத்துக் கடாசிவிட்டு தனக்கெனவொரு கலை இலக்கியத்தடத்தை வரித்துக்கொள்கிறது அந்தப்பூதம். வர்க்க சாராம் சத்தின் பேரில் நிபந்தனையில்லாமல் இணையக்கொரும் சநாதன மார்க்சியர்களுக்கு சவால் விடுகிறது அந்தப்பூதம் தமிழ்க்

கலாச்சாரம், தமிழ்மொழி, தமிழிலக்கியம், எனப்படுவதெல்லாம் ஆதிக்க சாதிக்கலாச்சாரமும், ஆதிக்கசாதிமொழியும், ஆதிக்கசாதியினரின் இலக்கியமுமே என எதிர்க்குரல் கொடுக்கிறது இந்தப்பூதம். எமக்கென்று தனித்துவமான கலாச்சாரமும், தனித்துவமான இலக்கியமும், தனிமொழியும் இருக்கிறது என ஆர்ப்பரித்து எழுகிறது இந்தப்பூதம். தமிழ்த்தேசியவாதிகளும், சநாதன மார்க்சியர்களும், வெள்ளளவேட்டி இலக்கியக்காரர்களும் கிலிபிடித்துக் கிடக்கிறார்கள்.

றயாகரணையும் 'டக்'கெனக் கெவிபிடிக்க அங்கிஸ்கின் னாதபடி எங்கும் தலித் அரசியலுக்கு எதிராக பேசியும் எழுதியும் வருகிறார் (பார்க்க சமர் 23:பக் 62/சமர்22:பக்19/அம்மா-7 பக்21)

தலித்துக்களுக்கும் வர்க்கம் இருக்கிறது. தலித்துக்களிலே தலித்பாட்டாளியென எதிர்வகள் இருக்கின்றன எங்கிறார் றயாகரன். வர்க்கத்துக்குள்ளும் சாதி இருக்கிறதே, தலித் தொழிலாளிக் குழுமம் சாதிக்க சாதித் தொழிலாளி போன்ற எதிர்வகள் கட்டமைக்கப்பட்டிருக்கின்றனவே எங்கிறோம் நாம். பஞ்சப்பட்ட தலித் தொழிலாளியை, பஞ்சப்பட்ட வேளாளத் தொழிலாளி ஒடுக்குவதை எந்தப் பொருளியல் குத்திரத்துக்குள் கொண்டுபோய்ப் பொருத்துவர்கள்? என்றான் கேட்கிறோம். தலித் அரசியலாளர்கள் வர்க்க ஒற்றுமையைக் குலைக்கிறார்கள் எனக் குறைப்படுகிறார் றயாகரன். நாம் அமைதியாகச் சொல்கிறோம், ஏற்கனவே வர்க்கம் சாதியாய் பிளவண்டுதான் கிடக்கிறது நாம் புதிதாய் பின்துவிடுவதற்கு ஏதுமில்லை.

நாம் ஒருபோதும் உயிரியல் அடித்தளத்தில் நின்று அரசியல் பேசவில்லை. ஒடுக்கப்பட்டவர்கள் ஒடுக்குமுறைகளை உடைத்தெறிவதற்காக ஒன்றுபட வேண்டும் எங்கிறோம். ஆனால் அந்தக் கூட்டானது ஒருபோதும் அதிகாரங்களை மையத்திடம் விட்டுவைக்காது. கூட்டின் எந்தவொரு கண்ணியும் தன் தனித்துவத்தையும் சுயாதீனத்தையும் இழந்துவிட முடியாது. தலித்துக்கள் நியந்தனைகளுடன் ஒடுக்கப்படும் பெண்கள், தொழிலாளர், விளிம்புறினை மக்கள், என ஒடுக்கப்பட்ட அனைவரோடும் ஜக்கியப்பட தயாராகவிருக்கிறார்கள் ஆனால் அந்தப் பெண்களும், தொழிலாளரும், விளிம்புறினை மக்களும் தாங்கள் சாதி ஆதிக்கத்துக்கு எதிரானவர்கள் என்று நிருபிக்கும்வரை

அவர்களுடன் தலித்துக்களுக்கு ஒட்டும் கிடையாது, உறவும் கிடையாது. தலித் அரசியலை மிகவும் கொச்சையாகப் புரிந்துகொண்டு, பின்நவீனத்துவத்தையும் கோமாளித்தனமாகப் புரிந்துகொண்டுறயாகரன் எழுதுகிறார், "தலித் என்பது அதன் அரசியல் என்பதும் முரண்பாடுகளைக் கடக்கமுடியாது

என்ற பின்நவீனத்துவம் விதைத்த நச்சக்காளான் கள்தான். இது அழிக்கப்படவேண்டும்." (சமர் 23: பக் 65)

றயாகரன் எவ்வளவு சாதித்தழிப்படுன் எழுதியிருக்கிறார் பாருங்கள். காலங்காலமாய் கலப்பைகளில் பூட்டி உழப்பட்டு, செனுப்பால் அபட்டு, சாணிப்பால் பருக்கப்பட்டு, வீதியில் காவோலையை கழுத்தில்க் கட்டியவாறே நடக்குமாறு நிந்திக்கப்பட்டு, இந்துக் கோயில்களுக்குள் பிரவேசம் மறுக்கப்பட்டு, தேவாலயங்களில் துப்பட்டிபோடும் உரிமை மறுக்கப்பட்டு, கயிறுகட்டி பிரிக்கப்பட்டு கல்வி மறுக்கப்பட்டு, அரசியல் உரிமைகள் மறுக்கப்பட்டு வாழ்ந்தவர்கள் தடைகளை உடைத்துக் கொண்டு நிச்சாமம் எனவும், சங்காளை எனவும், சின்னமடு எனவும், கீழவெண்மணி எனவும், கொடியன்குளம் எனவும், குறிஞ்சாங்குளம் எனவும் இருத்தம் சிந்தி முடித்து எமக்கான அரசியல் இயக்கத்தை - தலித் அரசியலை - முன்னெடுக்கும் போது இவர், றயாகரன் அதை அழித்துவிடுவாராம். இவர் அழிக்கவரும்போது தலித்துக்களின் கைகள் என்ன புனியங்காயா புடுங்கிக்கொண்டிருக்கும்?

மேற்கொண்டு உயிரும் நெருப்புமான பிரச்சனைகளை கணக்கில் எடுக்காது, தலித்தியம் CIA, NGO யின் கருவி, பாட்டாளிவர்க்க ஒற்றுமையை மழுங்குப்பது, மாக்ஸியத்தில் வர்க்கமுரண்பாடு களைத்தலிர வேறெதுவுக்கும் முக்கியத்துவம் கிடையாது என்று யாராவது 'விண்ணான மார்க்சியல்' பேசினால், நாம் 'அந்த மார்க்சியத்தை' கோழி கூவுவதற்கு முன்பாக 3தடவையல்ல 30தடவைகள் மறுதலிக்க தயாராயிருக்கிறோம்.

ஊற்பு 3

றயாகரன் எழுதுகின்றார் "...இந்த ஆண் பெண்கள் தமது இனவிருத்தியின் உணர்சிகளை தீர்த்துக் கொள்ள முடியாத ஆணாதிக்க சுரண்டல் சமுதாய அமைப்பில், இச்சமூக

அமைப்புக்குள் சமரசம் செய்வோர் ஓரினச் சேர்க்கையில் சடுபடுவது தலைக்கமுடியாததாகி விடுகிறது" (சமர் 22:பக் 33)

ஓரினச் சேர்க்கையாளர்கள் இச்சமூக அமைப்புடன் சமரசம் செய்துகொண்டவர்கள், மறுதலையாக புரியன்/ பெண்சாதி அல்லது தெய்வீகக் காதலன்/ காதலி 'செற்றப்' பில் குடும்பம் நடத்துபவர்கள்தான் இந்த சமூக அமைப்போடு சலியாது சண்டை செய்யவர்கள் என்கிறார் நயாகரன்.

நயாகரன் குறைந்தபட்சம் ஒரு ஸ்டாலினிஸ்டாக இருப்பதற்கு கூட வாய்க்கற்றவராய் இருக்கிறார். ஏழுதிய பொய் காயுமுன்னே எப்பட ஆதாரங்களோடு கையும் மெய்யுமாய் மாட்டுகிறார் பாருங்கள்.

இந்த நிமிடம் வரை இந்த உலகில் தொண்ணுற்றி ஒன்பதே முக்காலே முழுவிசைம் நாடுகள் தன்னினச் சேர்க்கையாளர்களை அங்கிரிக்கவில்லை. குள்ள தோலன்பார்க், விண்டாடுவான்ஸ், ஸாராவைட் ஹார்ஸ் என்று முன்று அறிவித்துக்கொண்ட 'லெஸ்பியன்கள்' 1985ல் கைதுசெய்யப்பட்டு அமெரிக்க அரசால் பலவருடங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டு அரசியல் கைதுக்கூடுதான் பிரத்தியோகமான 'லெக்ஸிங்டன்' சிறையில் அடைக்கப்பட்டனர், அரபுநாடுகளில் தன்னினச் சேர்க்கையாளருக்கு 200 கரையூத்துகள் வழங்கப்படுகின்றன. இது இந்தோனேசியாவில் பாலியல் வல்லுறவுக்கு இணையான குற்றமாகக் கணிக்கப்படுகிறது. 'இத்தகாத உறவுறை மேஸ்நாடுகளில் பகரங்கமாகவே நடைபெறுவது ஆத்மீகவாதிகளை கவலையுரச் செய்கிறது' என்று கொழும்பின் முன்னணிப்பத்திரிகையான தினக்குரல் ஷப்பாரி வைக்கிறது (தினக்குரல் 30/8/98) "நாற்றமடிக்கும் ஹேஹோ - லெஸ்பியன்ஸ்" என்று இஸ்ரேல் பிரதமர் ஏறி விழுகிறார். உலகம் முழுவதும் தன்னினச் சேர்க்கையாளர்கள் சிறைகளில் வாடிக்கொண்டிருக்கிறார்கள். கற்களால் ஏறியப்பட்டு கொல்லப்படுகிறார்கள். இலக்கியப் புளிதர்களால் ஏச்படுகிறார்கள் (எங்கேயாவது அகப்பட்டால் வீரகேசரியில் வெளியான செ. யோகநாதனின் பேட்டியைப் படியுங்கள்) நமது மொழியில் தன்னினச் சேர்க்கையாளர்கள் 'கம்பிய டிகாரன்கள்' எனவும் 'சாப்பையூட்காரிகள்' எனவும் தீண்டத்தகாதவர்களாய் புரிந்துகொள்ளப்படுகிறார்கள். விவிலியம்

முழுவதும் தன்னினச் சேர்க்கையாளர்களை வொட்டுக்கொள்ள ஆணையிடுவதிலேயே கர்த்தர் காலத்தை கடத்தியிருக்கிறார். பழைய ஏற்பாட்டில் உபாக்மத்தை படித்துப் பாருங்கள்... ஒங்காளித்து வாந்தி வரும். இச்சமூக ஒழுங்குமுறையை வன்முறை மூலம் இழுத்துப்பிடித்து வைத்திருக்கும் ஆதிக்கசக்திகளின் அரசுகள், இயக்கங்கள், கலைகள், கலாச்சாரங்கள், மொழிகள், இலக்கியங்கள், இதிகாசங்கள், மசீர்கள், மண்ணாங்கட்டிகள் எல்லாமே ஓரளியில் நின்று சமூக ஒழுங்குகளையும், மதிப்பீடுகளையும் மறுக்கும் தன்னினச் சேர்க்கையாளர்களை சவிரக்கமின்றி ஒடுக்கிவருகின்றன. நயாகரன் என்னவென்றால் தன்னினச் சேர்க்கையாளர்கள் சமூக அமைப்போடு சமரசம் கொண்டவர்கள் என்கைத்தகட்டுகிறார்.

கட்டற்ற சுதந்திரம் என்ற அடிப்படையில் ஓரினச் சேர்க்கையை ஏற்றுக்கொள்ளமுடியாது என்கூறும் நயாகரன் அதற்கு ஆதாரமாக 'P-ERATION' பத்திரிகையில் வந்த ஓர் பட்டியலை முன்வைக்கிறார். அதற்கு அறிமுகக் குறிப்பை இப்படித் தருகிறார் "சிறுவர் சிறுமியர் எப்படி ஓரினச் சேர்க்கைக்கு பல்கலைக்கழக பகிடிவதை போன்று பயன்படுத்தப்படுகின்றனர் என்பார்ப்போம் இது எதைக்காட்டுகிறது இங்கு கட்டற்ற சுதந்திரம் என்ற பெயரில் சிறுவர், சிறுமியர் ஓரினச் சேர்க்கைக்கு குடும்பத்தில் இருந்து நன்பார்க்குகின்றையில் பந்தாடப்படுகின்றனர்." (சமர் 23 பக் 20)

என்ன லொஜிக் காக நயாகரன் எழுதியிருக்கிறார் பாருங்களேன். நாம் கட்டற்ற சுதந்திரக் காதல் குறித்துப் பேசுகிறோம். நயாகரன் சிறுவர் சிறுமியர் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்படுவதைக் காரணம் காட்டி விவாதிக்கிறார். சுதந்திரத்திற்கும் வல்லுறவுக்கும் உள்ள வித்தியாசத்தைக்கூட நயாகரனால் விளக்கிக்கொள்ள முடிவுதில்லை. ஓரினச் சேர்க்கையாளர்களால் வல்லுறவுக்கு உட்படுத்தப்படும் சிறுவர்களில் பட்டியலைவிட எதிர்பால் சேர்க்கையாளரால் வல்லுறவுக்கு உட்படுத்தப்படும் சிறுவர்களின் பட்டியல் பெரிது அதைக் காரணம் காட்டி எதிர்ப்பாலுறவை எதிர்ப்பது எவ்வளவு முட்டாள்தன்மை அவ்வளவு முட்டாள்தன்மை நயாகரனின் வாதம்.

நயாகரன் மீண்டும் தொடருகிறார் "கட்டற்ற சுதந்திரம், சுதந்திரக் காதல், சுதந்திர அன்பு என்ற அளவைத்துக் கோட்பாடும் பூர்வூர கண்ணோட்டத்துடன் கூடிய இன்றைய

திறந்த பொருளாதார கொள்கையின் உலகமயமாதவினை ஊக்குவித்து பாதுகாக்கமுன்னயும் வண்ணக்கலவையாகும்." (சமர் 23 : பக்ட20)

கட்டற்ற காதலுக்கும், பூர்ச்வாவுக்கும், திறந்தபொருளாதாரக் கொள்கைகளுக்கு மிடையில் ஒரு 'கொணக்க்ஸன்' இருக்கிறது அதனால் காதலை கட்டுப்படுத்த வேண்டும் என்கிறார் நயாகரன்.

அப்படியா சேதி? இருங்க்கட்டும் ஆனால் இப்போது நயாகரன் எமக்கு தெளிவு படுத்தவேண்டியது யாதெனில் அவர், இவர், இன்னார், இனியானாத்தான் காதல் செய்ய வேண்டுமென்று எமதுகாதலை டைரக்ட் பண்ண துணிந்தவன் யார்? எமது சுதந்திரிக் காதலை மறுத்து பாஸ்முறையிலும், போக்கன் சிஸர்த்திலும் எமது காதலுக்கு அனுமதி வழங்க இங்கே எந்த நாய்க்கு அதிகாரம் உள்ளது? வரையற க' கப் படு வதற் கும், வியிட்பண்ணப்படுவதற்கும் காதல் என்ன கொம்பனியா? இல்லை சுப்பன் கடையா?

காதல், ஒழுக்கம் இவற்றிற்கெல்லாம் ஏதாவது பொதுவான மதிப்பீடுகள் இருக்கமுடியுமா? நான்கு சவர்களுக்குள் பெண்ணை பூட்டிவைத்து பொத்திப் பொத்தி செய்யவேண்டியதுதான் காதல் என்ற நயாகரனின் மதிப்பீடுகளை மறுப்பதால் நாம் எதிர்ப்புற்ற சியாளர் ஆகிவிடுவோமா?

எந்தவித நிபந்தனைகளும், நிரப்பந்தங்களும் ஒன்றுக்கொன்று விதியாமல் பெண் ஜூம், பெண் ஜூம் / ஆஜூம், ஆஜூம் / பெண்ஜூம், ஆஜூம் / ஒரு கூட்டம் ஆண்களும், ஒரு கூட்டம் பெண்களுமோ காதல் செய்கையில் அமுத்தின், ஒழுக்கத்தின், சட்டத்தின், புரட்சியின்பெயரால் விளக்குப் பிடிக்கவோ, விலக்குப்பிடிக்கவோ எந்தக் கொம்பதுக்கும் உறிமை கிடையாது. கொஞ்சம் அயர்ந்தால் கட்டிலுக்கு பக்கத்தில் வந்து நின்று கொண்டு "இன்ன இன்ன முறையில்தான் படுத்து எழும்பவேண்டும், அந்தக் கோணங்களில்தான் இயற்கையாக உறுப்புக்கள் அமைந்துள்ளன. வேறு பொளினில் ஏதாவது செய்தீர்கள் என்று சொல்லக்கூடியவர் நயாகரன்.

நயாகரன் முடிக்கின்றார் "கட்டற்ற சுதந்திரம் என்பது, கட்டற்ற விபச்சாரத்தையும், கட்டற்ற குடும்ப சிதைவையும் கட்டற்ற குடும்ப உறவையும் தொடர்க் குடும்பதையும் தொடர்க்க அடிப்படை மகுடியாக உள்ளது." (சமர் 23: பக்ட20) என்று அழுதே முடிக்கிறார்.

பாலியல் சுதந்திரம் மறுக்கப்பட்ட

நடப்பிலிருக்கும் சமூக அமைப்புக்குள்ளேயே கட்டற்ற செக்ஸ்தொழில் நடந்துகொண்டுதான் உள்ளது, என்பதையும் நயாகரனுக்கு சட்டிக் காட்ட வேண்டியுள்ளதையிட்டு கவலையுறுக்கிறோம். எங்கெல்லாம், யாரெல்லாம் பாலியல் அடிமைத்தனத்தையும், குடும்ப மதிப்பீடுகளையும் உடைத்துக் கொண்டு வெளிவருகின்றார்களோ, அங்கெல்லாம் நாம் நின்று நயாகரன் போல் குடும்பம் சிதைவிற்கே என்று வாயிலும் வயற்றிலும் அடித்துக்கொள்ள மாட்டோம். மாறாக இருகரம் தட்டி வரவேற்கிறோம் அதிகார மையமாக விளங்கும் குடும்க அமைப்புமறையை மறுத்து ஒரு 'கொம்புன்' வாழ்க்கைக்கு வரச்சொல்லி அழைக்கிறோம்.

என்ன கொம் ரேட், அடிக்கட்டுமானத்தை அசைக் காமல் மேல்க்கட்டுமானத்தை மாற்றமுடியாது என்கிறீர்களா? சில இடங்களில் குடும்பம் உடைவதால் மட்டும் ஒட்டுமொத்தப் பெண்களும் விடுதலை அடைந்து விடமுடியாது, புரட்சி மட்டுமே பூரண விடுதலையைத்தரும் என்கிறீர்களா? நாம் ஒரு வர்க்கப்புரட்சிக்கான நியாயக்களை ஒருபோதும் மறுப்பதில்லையே. ஆனால் ஒரு சோசலிஸ் உலகுக்கு அவசியமான அனைத்து புறநிலை பொருளியல் நிபந்தனைகளும் முதலாளியத்துக்குள்ளேயே உருவாக்கிட்டநிலையில், அபரிதமாக வளர்ந்த உற்பத்தி சக்திகள் உற்பத்திமறையோடு முரண்பட்டு முதலாளிய சமூக அமைப்பின் உயிர்முடிச்சையே உலுப்பியெடுத்துக் கொண்டிருக்கையில் நம் கண்முன்னாலேயே உடையத் தொடங்கியிருக்கும் குடும்பம் எனும் அடக்குமுறை ஸ்தாபனத்தை நீங்கள் ஏன் ஒட்டவைக்கத் தூக்கியிர்கள்? சாத்தியமான இடங்களில் கூட குடும்பம் உடைவதை புரட்சியின் நாமத்தால் அங்கிகரிக்க முடியாது என நீங்கள் அழிச்சாட்டியம் செய்வதில் என்ன நியாயம் இருக்கிறது?

ஞாப்ப 04

மெய்வருத்தம்பாராது, இடையறாது, சலியாது, சராமரியாகப் பொய்யும், பூரளிகளும் கிளப்பிலிடுவதில் கில்லாடியான நயாகரனின் சின்னத்தனங்களை இங்கே பரவலாகப் பட்டியலிட்டால் 'எக்ஸில் பூரளிகள் சிறப்பிதழ்' ஒன்று வெளியிடவேண்டி வரலாம். எனவே சுருக்கமாக, சும்மா சாம்பினுக்கு நயாகரனின் குப்பர்பூரளி ஒன்றைச் சட்டிக்காட்டுகிறோம்.

1920களிலேயே ஸ்டாவினிஸ்

அதிகாரத்துவத்துக்கு எதிராய் இடது எதிர்ப்பு இயக்கத்தை தொடங்கியவரும், ஓர் அரசியல் புரட்சியின் மூலம் அதிகாரத்துவத்தை நாக் கி யெறி யே வன் டு மென் ற விட்டுக்கொடுக்காத அரசியல் போராட்டத்தைத் தொடர்ந்தவரும், நான்காம் அகிலத்தின் நிறுவனரும் 'காட்டிக்கொடுக்கப்பட்ட புரட்சி', 'நிரந்தரப் புரட்சித்தத்துவம்', 'கலையும் புரட்சியும்' போன்ற ஏராளமான மார்க்ஸிய நால்களின் ஆசானும், அனைத்து அடிப்படை உரிமைகளும்

ஸ்டாலினிஸ்

அதிகாரத்துவத்தால் பறிக்கப்பட்டு, நாடுகடத்தப்பட்டு மெக்ஸிக்கோவில் புரட்சிப்பணிகளில் ஈடுபட்டுக்கொண்டிருக்கையில் எதிர்ப்புரட்சி ஏஜன்டுகளால் பணிக்கோடாரியால் கொத்திக் கொல்லப்பட்டவருமான லியோன் ட்ரொட்ஸ்கி ஹித்துறயாகரன் காசாமல் இப்படி எழுதுகிறார்: "1903ம் ஆண்டு பிரஞ்சு பூர்ச்சுவா அரசாங்கத்தில் அமைச்சராக இருந்த ட்ரொட்ஸ்கி எப்படி ஓர் புரட்சியாளாக இருக்கமுடியும்?" ("மார்க்ஸிய முன்னோக்கு" - இதழ் 2ல் வெளியாகியிருந்த சமரின் தேசியவாத வேலைத்திட்டம் ஒரு தூக்குக் கயிறு என்ற கட்டுரைக்கு சமரில் றயாகரன் எழுதிய பதிலில் இருந்து) ட்ரொட்ஸ்கி ஒன்றும் கற்காலத்திலோ, கடைச்சங்க, இடைச்சங்க காலத்திலோ வாழ்ந்தவர் கிடையாது. ட்ரொட்ஸ்கியின் எழுத்துக்களும், கருத்துக்களும் எதிர்ப்புரட்சியாளரால் திட்டமிட்டு இருட்டப்பு செய்யப்பட்டிருப்பினும் கூட அதையும் ஸ்ரீ ஆங்கிலத்திலும், பிரஞ்சிலும், சிங்களத்திலும், தமிழ்லூமாய் ஏராளமான ட்ரொட்ஸ்கிய ஆவணங்கள் இருக்கின்றன. ஒரு சாதாரண கலைக்களான்திய திரட்டுக்கூடட்ரொட்ஸ்கியை அறிமுகப்படுத்தும். எனவே வரலாற்று ஆசிரியர்களின் முரண்கள், வித்தியாசம் வித்தியாசமான ஆயவுக்குறிப்புகள் என்ற அடிப்படையில் றயாகரன் தவறிமூத்திருக்கச் சாத்தியமே இல்லை.

எனவே இது ட்ரொட்ஸ்கிஸ்டுகளுக்கு எதிராக யிக்க கோழைத்தனத்தோடு றயாகரனால் திட்டமிட்டு கிளப்பயப்பட்ட புளி என்பதையும் ஸ்டாலினிசத்தையும், மொல்கோ வழக்குகளையும் நியாயப்படுத்துவதற்காக றயாகரனால் சோடிக்கப்பட்ட ஒரு 'பாரிஸ்வழக்கு'த்தான் இந்தக் குறிப்பு என்பதையும் நாம் இப்போது அடித்துச் சொல்லலாம்.

றயாகரன் தனது உலகமகா

கண்டுபிடிப்பை வெளியிட்டபின்னரும் சில 'சமர்' தீழ்கள் வெளியாகியுள்ளன. ஆனால் இந்த செக்கன் வரை றயாகரன் ட்ரொட்ஸ்கி பிரஞ்சு அமைச்சராய் இருந்த கதையை நிருபிக்கவும் இல்லை. யாரும் றயாகரனை கேள்விகேட்டதாகவும் தெரியவில்லை சமரின் அபிமான வாசகர் கூட்டமோ ட்ரொட்ஸ்கியை அம்பலப்படுத்திய றயாகரனின் வரலாற்று/ ட்கோள்/ அரசியல் அறிவின் ஈர்மையையும் பராக்கிரமத்தையும் கண்டு புல்லரித்து பழுவரித்துக் கிடக்கிறது.

ஞாப்ப 05

எவும்புருக்கி நோயென்று கேள்விப் பட்டிருப்பீர்கள் எவும்புக்கு ஏங்கிச்சாகும் நோயென்று கேள்விப்பட்டிருக்கிறீர்களா? இந்தநோய் றயாகரனில் எப்படி தொற்றி யிருந்தது என்பதைத்தான் இப்போது சொல்லப் போகிறோம்.

றயாகரன் எழுதுகிறார்: "தமிழ்மீது தேசவிடுதலைப் போராட்டம் அரசியல் என்ற அத்திவாரத்தில் கட்டுவேண்டிய இராணுவத்திற்குப் பதில் இராணுவவாதம் என்ற அரசியல் அற்ற ஒட்டுமொத்தமான இராணுவவாதமாக சீரழிந்து போன தேசியவிடுதலைப்போர் தாக்குதல்வாதத்திற்கு மட்டும் மீள் மீள் தாக்குதல்களை ஓப்புவிப்பதன்மூலம் சீரழிந்து போகிறது. தமிழ்போகும் மக்களை அரசியல் ரீதியாக வளர்த்து எடுத்து முன்னேற்றவேண்டிய தேசியவிடுதலைப்போர் இன்று முட்டுச்சந்திக்கு வந்துள்ளது" (சமர் 22: பக் 43) இப்போது றயாகரன் புலிகளிடம் அரசியல் கிடையாது அவர்களிடம் இராணுவவாதமே எஞ்சியுள்ளது என்கிறார். மற்றும் சிலகட்டுரைகளிலும் இதே வாதத்தையே கலைக்கிறார் (சமர் 23: பக் 32 - சமர் 23:பக் 13)

விடுதலைப்புவிகளிடம் அரசியல் கிடையாது என்பது முசுப்பாத்திக்கு உரியது. ஜோரோப்பாவில் வருடத்திற்கு வருடம் கோடை வருகிறதோ இல்லையோ வருடம் தவறாமல் 'ஜ-நாவே எங்களை அங்கீகரி' என்ற வேண்டுதலுடன் புலித்தலைவர்கள் ஜெனிவாவிற்கு புனிதப் பயணம் போய்வருகிறார்கள். கடந்த 10.08.98 லும் ஜெனிவாவிற்கு ஒரு யாத்திரைநடத்தினார்கள். இதே வேண்டுதலுடன் ஸ்ராஸ் பேர்க்கில் ஜோரோப்பிய பாரானுமன்ற வாசலிலும் காவலிருக்கிறார்கள். ஒரு முன்றாவது தரப்பு மத்தியில்தத்துக்கு எப்போதுமே

தயாராகவிருக்கிறார்கள். புதுதில்லியில் அமோத்திப் பள்ளிவாசலை இடித்த கட்சி ஆட்சியைப் பிடித்தால் பாரிஸில் பட்டாச் வெடிக்காத குறையாக கொண்டாடுகிறார்கள். வெடித்துக்கிளம்பும் மக்கள் போராட்டங்களை அடக்குவதற்கு இனியும் ஸாயக்கற்றவர்களாய் கருதப்படும் அரசுத் தலைவரும், கட்சியும் இறக்கப்பட்டு மக்கள் கிளர்ச்சிகளை ஒடுக்குவதற்கு 'தகுதி' பெற்ற புதிய அரசுத் தலைவரையும், கட்சியையும் ஆதிக்கசக்திகள் ஆட்சிக்கட்டில் ஏற்றிய அடுத்த செக்கனே புதிய ஒடுக்குமுறையாளருக்கு வாழ்பாய் எனவும், ரொனிபினோயர் எனவும், நெல்சன்மண்டேலா எனவும் முகவரியிடப்பட்ட வாழ்த்துத் தந்திகள் புலிகளின் தலைமைப்பீடத்திலிலுந்து பறக்கிறது.

புலிகளானாலும் சரி ஏனைய குட்டமுதலாளிய கொலைகார இயக்கங்களான EPRLF,PLOT,TELO,EROS,EPDP,ENDLF,NLFT,TELA, TEA,TELE,RELO,SLO,TENA,TMPP..

போன்ற வேறுவேறு இயக்கங்களானாலும்சுரி, இவர்கள் எந்தக்கட்டத்திலும் தமிழ்,முஸ்லிம் தொழிலாளர் - விவசாயிகள் - பெண்கள் - தலித்துக்களை சுயாதீனமாக அணிதிரள அனுமதித்ததே கிடையாது உலகமுதலாளிய அரசுகளோடும் பால்தக்காரே போன்ற இந்துப் பாசிஸ்டுகளுடனும் கொண்டாடிக் கொழுக்கிறார்களே தவிர இந்திய உபகண்டத்து ஒடுக்கப்பட்டவர்களோடோ, உலக தொழிலாளர் - பெண்கள் - கருப்பார் அமைப்புக்களோடோ ஒரு ஜக்கியத்திற்கு புலிகளோ மற்றைய இயக்கங்களோ களவிலும் முயற்சித்தது கிடையாது. இதுதான் புலிகளின் அரசியல்.

தேசம், தேசியம் என்பன வெற்றுக் கெல்லாமல்ரென்றைக்குமான மாறாத மதிப்பீடுகள், விதிகள் இருக்கமுடியாது. ஓவ்வொரு உலக - பிராந்திய யுத்தங்களின் பின்பும் உலக வரைபடம் ஓவ்வொருத்தவையும் அழித்து எழுதப்படுகிறது. நடந்து முடிந்த சமூகப்புரட்சிகளின் பின்னால் உற்பத்தி முறைக்கான தோது, பொதுச்சந்தை, பொதுக்கலாச்சாரம்,பொதுமொழி, இன்னபிற நிபந்தனைகளின் பேரில் குறுந்தேசியங்களை பெருந்தேசியங்கள் உள்வாங்கிக் கொண்ட வரலாற்றை கடந்து வந்த நாம், பெருகிவிட்ட உற்பத்தி சக்திகளுக்கும், குறிப்பாக 1980களில் ஏற்பட்ட தகவல் தொழில்நுட்ப புரட்சியால் அதிரடியாய் பெருகிவிட்ட உற்பத்திசுக்திகளுக்கு முன்னால் நின்றுபிடிக்க

முடியாத முதலாளிய உற்பத்தி முறையும், கண்டம் விட்டு கண்டம் பாயும் சர்வதேச மூலதனத்தின் முன்னால் நின்றுபிடிக்க முடியாமல் குத்துவிளக்கில் கணக்குப்பார்க்கும் தேசியமுதலாளிகளும், திண்டாடும் தேசியஅரசுகளும் நிலவும் காலத்தில் வாழ்ந்துகொண்டிருக்கிறோம். கொழுப்பினில்ட கட்சி ஆறிக்கையில் நமது பேராசான்கள் குறிப்பிட்டுபோல உலகம் முழுவதும் தனக்குரிய சுவக்குழியை முதலாளியம் தானே தோண்டிமுடித்து விட்டது.

இந்த சுவக்குழியிலிருந்துதற்காலிகமாக தப்பிபினமூப்பதற்கு முதலாளியத்துக்குள் ஒரேயும் இன்றைய உற்பத்திமுறைக்கு சர்றும் பொருந்திவராமல் உடைந்துகொண்டிருக்கும் தேச எல்லைகளைத் திருத்தி புதிய பிராந்திய அரசுகள் அமைப்பதும், ஜூரோப்பிய யூனியன் என்றும் அமெரிக்கா, ஐப்பான் என்றும் ரெஜிக்காங் கட்டி உலகை மறுபங்கீடு செய்ய அடுத்த உலக்யுத்தத் திற்கு ஆயத்தம் செய்வதும்தான்.

இந்த ஏகாதிபத்தியங்களின் விருப்புக்களை நிறைவேற்ற தமது சந்தையையும், தம்மக்களின் உழைப்பு சக்தியையும் பாலஸ்தீனத்திலும், வங்காள தேசத்திலும், தென்னாபிரிக்காவிலும் தேசிய விடுதலை இயக்கங்கள் பல்தேசிய கூட்டுத்தாபனங்களுக்கு எப்படி சூறகட்டி விற்றனவோ அப்படியே தமிழ்ரீச்சந்தையையும், உழைப்புச்சக்தியையும் புலிகளும் கூவிவிற்க ழெட்யாக இருக்கிறார்கள். முதலாளிய சமூக அமைப்புக்களோடு சமரசம் செய்துகொண்டவர்களுக்கு வேறு தலைவரித் திடையாது. புறநிலைகள் இதற்கு மாற்றாக இன்னொரு சாத்தியத்தை புலிகளுக்கு விட்டுவைக்கவில்லை. புலிகளின் இந்த தராகுமுறைகளின் அனுகுமுறைகளின் தெறிப்புக்களால் கிளர்ந்தெழும் தொழிலாளர் - விவசாய - விளிம்புநிலை மக்கள் தீரினால் ஒடுக்குவதற்காக புலிகள் தமது கட்டுப்பாட்டு பிரதேசம் முழுவதும் பொவிஸ்படையையும், தமிழ் ஓருப்புச் சட்டங்களையும், நீதிமன்றங்களையும், சிறைச்சாலைகளையும், மின்கம்பங்களையும் வைத்திருக்கிறார்கள். (புலிகளின் சட்ட, ஒழுங்கு, கொலை, நீதிராச பரிபாலனங்கள் இன்னும் இறுக்கப்படவேண்டியவை என்கிறார் நயாகரன் - சமர் 22 :பக் 43)

புலிகளின் இறுதி அரசியல் இலக்கு என்பது ஒரு தராகுமுறைகளிய உற்பத்தி உறவுகளைக் கட்டிக்காப்பாற்றும் தமிழ்ரீமோ

அல்லது ஏதாதிபத்தியம், சிங்கள இனவாத அரசின் துணையோடு நடத்தப்போகும் கொள்ளையில் தயிழ்முதலாளிகளுக்கான பங்கை பெறக்கூடிய ஒரு தீர்வோ என்பதில் ஜமிச்சப்பட எதுவுமில்லை.

புலிகளின் அரசியல் இவ்வாறிருக்க றயாகரன் புலிகளின் தருகுமுதலாளிய அரசியல் நிலைப்பாட்டை மறைத்து அவர்களை 'ஒன்றுந் தெரியாத பாப்பா'க்களாக நிறுவ முயலுகிறார். புலிகளின் மக்கள் விரோத அரசியலை மக்கள் முன்வைக்க மறுத்து புலிகளிடம் அரசியலே இல்லை என்கிறார்.

புலிகளிடம் அரசியல்வழி கிடையாது அவர்கள் பாவம் இராணுவாதத்தில் கிடந்து தெரியாத தனமாக உழல்கிறார்கள் என்று கவலைப்படும் றயாகரன் புலிகளுக்கு அரசியல் பாடம் போதிக்கத் தொடங்கி ஒரு 'மாஸ்ரரிஸான்' போட்டுக்கொடுக்கிறார். அவர் எழுதுகிறார் : "...இன்றைய இராணுவாதத்திற்குப் பதில் அரசியல்வழியை முன்னெடுப்பது இன்றள்ள அவசியமும், அவசரமுமான தேவையாக தயிழ் தேசிய இனத்துக்குள்ளது. இன்று இதன் முதற்பணியாக திம்புக்கோரிக்கையில் இருந்து தொடங்குவதும் அதை அடிப்படையாக இராணுவ வாதத்திற்குப் பதில் முன்வைப்பது அவசியமும் அவசரமுமான தேவையாக எம் தேசியவிடுதலைப்போர் கோருகிறது." (சமர் 22: பக்க44)

எமக்கு இந்தப் பரந்த பிரபஞ்சத்தில் முன்றேறுன்று பேர்தான் திம்புலை இப்பொழுதும் 'மலரும் நினைவு'களாக ஞாபகப்படுத்துகிறார்கள். நமது கூட்டாளி ஒருவர் அதித்தீரசமாதானப்பிரியர். திம்புலில் பேச்சவார்த்தை தொடங்கிய அன்று அவருக்கு ஒரு பொடியன் பிறந்தான். மிகவும் உணர்ச்சிவசப்பட்ட நமது நன்பர் பொடியனுக்கு திம்புச்செல்வன் என்று பெயரிட்டார். இப்போது பொடியனுக்கும் 12 வயதாகிறது. அடுத்ததாக எந்தச் சிங்கள இனவாதக்கட்சி ஆட்சிக்கு வந்தாலும் அந்தக்கட்சியில் அமைச்சராக சீவியம் நடத்தும் சீவனான சௌமியி. தொண்டமான வடக்கு - கிழக்கை ஒரு ஜன்னுவருடத்திற்கு பிரபாகரனுக்கு குத்தகைக்கு கொடுக்கலாம், கொழிச்சனுக்கு கொடுக்கலாம் என்றிருபில் பேசி நமக்கு திம்புசெற்றப்பை ஞாபகப்படுத்துகிறார். மூன்றாவதாக றயாகரன் எப்போதோ, யாரோ, யாருக்காகவோ கோரியதையும், குற்றிழுறிந்ததையும் என்னி என்னி ஏங்கிச்சாகிறார்.

திம்புக்கோரிக்கைகள் எதைச் சாதித்து

விடும்? சிங்கள எசமானர்களுக்குப் பதிலாய் புதிய தமிழ் எசமானர்களின் கையில் உலகமுதலாளியத்தின் முதாவில் நாம் கையளிக்கப்படுவோம். தவிச்சொத்துடைமையை கண்ணின்மணியாய் காப்பதாய் சுத்தியக்கடதாசி முடித்து கொடுக்கும் இப்புதிய எசமானர்களால் ஒடுக்கப்படும் முன்லிம் - தமிழ் மக்களின் ஒரு சின்ன அடிப்படைப் பிரச்சனையைவது வெட்டியாட முடியும் என்று ஏவராவது சொன்னால், அது ஒரு உட்பட்பெறாத சொல். உலகம் முழுவதும் முதலாளியம் தனது தவிர்க்கமுடியாத வரலாற்று நெருக்கடியான லாபவிகித விழ்ச்சியிலிருந்து தப்பிப்பிழைக்க தான் செழித்திருந்த காலத்தில் ஏற்கனவே வழங்கியிருந்த - ஒடுக்கப்படுவர்களால் போராட பெற்றெடுக்கப்பட்டிருந்த - உரிமைக்களையும், சமூகச்சலுகைகளையும் வெட்டிக்கொத்திக் கொண்டேயிருக்கிறது. மானியங்களை வெட்டச்சொல்லியும், தொழிலாளர்நல சட்டங்களை இறுக்கக் கட்டச்சொல்லியும் சர்வதேச நாணய நிதியம் அரசுகளை தொண்டைப்பிடி பிடிக்கிறது. இந்தக் குரங்குப்பிடியில் இருந்து நமது திம்புத்திலகங்களால் எப்படி தப்பிக்கமுடியும்? வர்க்க, சாதிய, பால் முரண்கள் இடையான மோதிக்கொண்டிருக்கையில் ஆதிக்க வர்க்கக்குத்தின் சாதியின் பாலின் ஏவல்நாயாய், காலவ்நாயாய் காவலிருப்பதானே அரசுகளின் வேலை. எனவே திம்புத்திலகங்கள் தங்களுக்கான அன்றன்றைக்கான எலும்புத்துண்டுகளை பெற்றுக்கொள்வதற்காய் ஒடுக்கப்படுவர்களை மேலும் ஒடுக்குவதைவிட வேறென்ன சாதித்து விட முடியும். நமது கண்முன்னாலே பாலஸ்தீன்த்திலும், பால்கள் பிரதேசத்திலும் இதுதானே நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

சிரிதிருத்தக்கோரிக்கைகள் மூலம் நாம் எதையும் பெற்றுக்கொள்வதற்கும் முதலாளியம் வாரி வழங்கிவிடுவதற்கும் நாமொன்றும் முதலாளியம் செழித்துப் பூத்துக்கிடக்கும் காலத்தில் வாந்து கொண்டிருக்கவில்லை. ஒடுக்கப்பட்டவர்கள் தேசிய எல்லைகளையும், கண்டங்களையும் கடந்து பிற ஒடுக்கப்பட்ட வர்களோடு இணைந்து, எதிரிக ணோடு எந்தவித சமரசங்களும் அற்று, களத்திற்கு வரும்போது தான் உலகளாவிய ரீதியில் ஒழுங்கமைக்கப்பட்டிருக்கும் ஆதிக்க சக்திகளை அசைக்கவும் கவிழ்க்கவும் முடியும். இதை விடுத்து கொலைகாரி சந்திரிகா கும்பலோடு என்னத்தைப் பேசி?.. என்னத்தைப் பெற்று?.. மிகவும் அழகாக கற்பனை செய்கிறார் றயாகரன்.

ஒரு திடுக்கிடும் செய்தி

றயாகரனின் தேசியம், முதலாளியம், திம்பு குறித்த புரிதல்கள் இந்த கொண்டிசனில் இருக்க பாரிஸிலிருந்து வெளிவரும் அம்மா - இதழ் 7ல் அனைத்துலக தமிழ்வாசகர்களையும் கதிகலங்கவைக்கும் ஓர் அறிவிப்பு வெளியாகியுள்ளது. "தேசியம் எப்பொழுதும் பாட்டாளி வர்க்க கோரிக்கையல்ல" என்ற டைட்டிலில் றயாகரன் ஒரு புத்தகம் எழுதியிருக்கிறாராம்.

ஜஸ்ட், இப்போதுதான் 768 பக்கத்தில் ஜெயமோகனின் 'வின்னுப்பரம்' என்ற கற்பனைக் காலியத்தை படித்து முடித்து தமிழ் வாசகர்கள் நொந்து நாலாகி, அந்து அவலாகிக் கிடக்கிறார்கள். அதற்குள் பண்ணயால் விழுந்தவளை/னை மாடேறி உழக்கிய கதையாய் 108 ப் பக்கத்தில் இன்னொரு கற்பனைக் காவியமா? விதியே விதியே தமிழ்ச்சாதியை என்செய்ய நினைத்தாய்?

ஞப்பு 06

றயாகரன் அன்மைக்காலங்களில் அதிகாரவிசர் பிடித்துத் திரிந்தார். ஆனானப்பட்ட கிரெம்ஸினையே முன்னொரு நாளில் கவிழ்த்துப் போட்ட விசரிது. ஆயிரமாயிரம் இடதுசாரிக்கட்சிகளை எழும்பவிடாமல் நொருக்கிப் போட்ட நோயிது. அதிகார விசர் முற்றி றயாகரன் இப்படி எழுதுகிறார்:

"ஒரு படைப்பாளி இதிலிருந்து மேலும் ஒருபடி தாண்டி ஓட்டுமொத்த மக்களின் நலன்களில் இருந்து பாய்ச்சல் நிலையில் சமூகத்தை காணவேண்டும். அதைவிடுத்து பழையதைக் கோருவதோ, இருப்பதை பாதுகாக்க கோருவதோ, ஓட்டுமொத்த சமூகத்திற்கு எதிராக தனிநபர்களை நோக்கி படைக்கும் படைப்புக்கள் பிற்போக்கானவையாகும். இவை தடைசெய்யக்கூடியவை மட்டும் இன்றி தண்டனைக்கு உரியனவாகவும் இருக்கக் கூடியவை" (சமர் 23; பக்க4)

ஒவ்வொரு மனுசிக்கும், மனுசலுக்கும் அவர்கள் முதலாளி/ தொழிலாளி/ மனைவி/ கணவன் / மத்தியகுழு உறுப்பினர்/ விளிம்புநிலைப் போராளி/ வேளாளன்/ தலித்/ வெள்ளையன்/ கருப்பன் இன்னும் என்னவாய்த்தான் இருக்கட்டுமே, இவர்களின் கருத்து - எழுத்து உரிமையை யார் மறுக்கக்கூடும்? மேற்கொண்டவர்களின் கருத்துக்களோடும் எழுத்துக்களோடும் எமக்கு உடன்பாடும், முரண்பாடும் இருப்பது இரண்டாம் பட்சமே. அவர்களது கருத்து-எழுத்து உரிமைகள்

பறிக்கப்படும் போது அதற்கெதிராக நாம் கிளர்ந்தெழுந்து குரல் கொடுக்கவேண்டிய கடமையையார் நிராகரிக்கக் கூடும்?

ஆனால் றயாகரன் மறுக்கிறார், நிராகரிக்கிறார். தனக்கு சம்மதமில்லாத எழுத்துக்களை தடைசெய்யக் கோருகிறார். எழுத்தாளர்களை தண்டிக்கவேண்டும் என்கிறார். றயாகரன் தயவுசெய்து கொஞ்சம் பழைய நாட்களை நினைத்துப் பாருங்கள். இதே றயாகரன் சிறைப்பட்ட கதையை சொன்னதற்காகவும் தானே (முறிந்தபனை : பக் 169) கருத்துச் சுதந்திரத்தை மறுப்பவர்களின் துப்பாக்கிக்கு ராஜினி திராண்மாவை பறிகொடுத்தோம்.

ராஜினியும், செல்லியும், இன்னும் எத்தனையோ எம்மருந் தோழியரும், தோழர்களும் பேசியதற்காகவும், எழுதியதற்காகவும் இந்த உரிமைகளுக்கு குரல்கொடுத்ததற்காகவும் தானே சிறைகளில் வாடியும், துப்பாக்கிச் சன்னங்கள் தீங்கும் மரித்துப்போனார்கள்.

றயாகரனுக்குச் சொல்கிறோம்!! இப்போது நீங்கள் உங்கள் அரசியலோடும், அமைப்புக்களோடும் இசைந்து, பணிந்து எழுத மறுக்கும் எமது எழுத்துக்களை தடைசெய்யக் கோருகிறீர்கள். எம்மை சுடச்சொல்லிக் காட்டிக் கொடுக்கீற்றிர்கள். ஆகவே எம்மைப் பொறுத்தவரையில் இதுநாள்வரை ஜனநாயக உரிமைகளுக்காய் குரல் கொடுத்து வந்த பிறயாகரன் - அந்த ஜனநாயகவாதி- எம்மை கொல்லுமாறு கொலைகாரர்களை கூவி அழைத்த அந்தக்கணத்தில் செத்துப்போனார்.

ஏச்சரிக்கிறோம்!!

எம்மிடையே பேச்சு எழுத்து உரிமைகளை தடைசெய்யும் முகமாய் அடுத்து நடைபெறுப்போகும் இன்னொரு வீதியோரத் தாக்குதலுக்கும், கலைக்கப்படவிருக்கும் கருத்தரங்கிற்கும், கொழுத்துப்படப்போகும் நாலகத்திற்கும், தடைசெய்யப்படும் பத்திரிகைக்கும், வீடுபுகுந்து நடத்தப்படும் இன்னொரு கொலைக்கும் றயாகரனும் பொறுப்புச் சொல்லியே ஆகவேண்டும்.

கங்கை¹

ஆக்ஷியோன் - ஜோபாசந்தி

1) * இந்தக்கவிலை கருப்புப் பெண்கவிஞர் நிக்கி வியோவானியால் எழுதப்பட்டது தமிழில் வளர்மதி/ நன்றி : நிறப்பிரிகை

சாதியம்ப்பான்து போட்டநல்லும்

குறிமாசல்

சாதியமைப்பான்து இலங்கையிலும் இந்தியாவிலும் முழுச்சருக அமைப்பையும் ஊடறுத்துள்ள மனித அவலத்தினதும், ஒடுக்குமுறையினதும் நேரடிச்சாட்சியமாகும். இந்துசமயத்தின் வருணாச்சிரம தர்மக் கோட்பாடும் வர்க்கப்பிரிவினையும் ஒன்றி ணைந்து விதைத்துள்ள இரண்டாயிர மாண்டுகால கொடுமைச்சுமையின் சருகத் தீட்டின் பழியதீசாப் பிரகடனமுராகும். ஈழப்போராட்ட குறூவளியுள் சிக்கி முழுச்சருக அமைப்பும் குறுக்கிக் கொட்டப்பட்டதால் சாதியமும் அதன் பல்நூற்றாண்டுகால மனித நிட்டிரங்களும் மறைந்துவிட்டதான் மாயத் தோற்றம் காட்டுகின்றன. பழையமை வாய்ந்த பொருளாதார உறவுகளாலும் சிந்தனைகளாலும் கட்டப்பட்டுள்ளயாழ்ப்பாணச் சருகமானது சாதிமான்களின் பழம்பெருமையும் குணத்தையும் இழக்கவில்லை மாறாய் நெருக்கடிக் காலங்களில் தன் சொந்த உயிர்தப்பிப்பிழைக்கும் பிரயத்தனங்களில் இக்கட்டான் கட்டங்களை பல்லைக் கடித்துக் கொண்டு பொறுமையோடு கடக்கின்றது என்றே பொருளாகும். நிலமை சுற்று சருகமடையும் போது மேல்சாதி ஆக்ரோசத்தோடும் சைவ, துமிழ் பெருமைகள் படைகுழு அது மீண்டும் எழும். முய்துவருடங்கட்டு முன்பு கம்புனிஸ்டுகளாலும் ஜனாநாயக சக்திகளாலும் வளர்த்தெடுக்கப்பட்ட புரட்சிகரப் பாரம்பரியங்களையும் வெற்றி களையும் நினைவில் கொள்வதானது நாளை தொடரவுள்ள சாதியமைப்பின் தோற்றம் வளர்ச்சி பற்றிய வரலாற்றுத்தியான புரிதல் பொருள்முதல்வாத ரீதியிலான நோக்க யாவுக்கும் அடிப்படையான எம் முன்னுள்ள கோரலாகும்.

மாளிடவியலாளர்கள் மனிதவளர்ச்சியை காட்டுமிராண்டி நிலை, அநாகரீகநிலை, நாகரீகநிலை என்று வகுத்துள்ளார். காட்டுமிராண்டிக் காலத்தில் வெப்பவலய அல்லது அரைவெப்பவலய பிரதேசங்களில் வாழ்ந்த எம் ஆதிமனிதன் நெருப்புக் கண்டுபிடிக் கப்பட்ட பின்னர் மற்றைய கண்டங்கட்டுக் குழுபெயரத் தொடங்கினான், ஒசைச் சீருள்ள பேச்சுடையவனாகவும் வளர்ச்சி பெற்றிருந்தான். காட்டுமிராண்டிக்காலத்தில் வில்லும் அம்பும் அவனை வந்தடைந்தது. கைக் கோடரியையும் நெருப்பையும் உபயோகித்து மரத்தில் ஓடம் செய்யவும் தேர்ச்சி பெற்றிருந்தான், அநாகரிக காலகட்டத்தில் மட்பாண்டம் வளையவும் மிருகங்களை வளர்க்கவும் பயிரிடவும் நீர்ப்பாசனம் செய்யவும் உலோகங்களைப் பயன்படுத்தவும் அயிந் திருந்தான். இயற்கையைத் தனக்கேற்ற விதத்தில் பயன்படுத்தவும் இசைவாக்கிக் கொள்ளவும் அதனோடு போராடவும் பயின்று வந்தான். இயற்கைப்பொருளை அப்படியே பாலிக்கும் நிலை மாறி உடல் உழைப்பும் உற்பத்தியும் தொடங்கியது இந்த மனித உடல் உழைப்பே இன்றைய மனிதனின் வளர்ச்சியின் மூல ஊற்றாகும்.

தமிழ்மக்களைப் பொறுத்தமட்டில் சங்ககாலத்திலேயே உயர்ந்தோர் இழிசனர் என்ற பாகுபாடும் பொருளியல் சமத்துவ மின்மையும் தோன்றிவிட்டது தோற்கூடுக்கப்பட்ட மற்றைய இனக்குழுக்களே அனைக்கமாக அடிமைகள் அல்லது இழிசனர் என்ற பெயரில் உழைப்பாளர் படையாகினர். இதில் திறை செலுத்துவோர் முழு அடிமைகள் என்று பாகுபடுத்தமுடியும், கடைசியர், சிறுகுழுகள், ஏவலர்கள், குற்றேறவீரர்கள், வினைவீரர், இளையர்கள், அடியோர்கள், மடியாவினை

கருகள் இருந்தனர். பிற்காலத்தில் இந்துசமய பார்ப்பனச் செல்வாக்கு வளர்ந்தபொது சாதிகள் உருப்பெற்று ஆழவேறாற்றின. மனு மனுதர்ம சாஸ்திரத்தை வகுத்தான். மனு தென்னிந்தியாவைச் சேர்ந்தவன் என்றும் நிலவியசாதியமைப்பையே ஒழுங்குபடுத்தினான் என்ற கருத்துண்டு பார்ப்பனன் தலையிலும் சத்திரியன் தோனில் இருந்தும், வைசியர்கள் தொடையில் இருந்தும், இறுதியாய் குத்திரன் பாதத்திலிருந்தும் பிறந்தான் என்று மனுதர்ம சாஸ்திரம் போதித்தது. இதுவே இந்தியா மழுமையும் வலைப்பின்னல் போன்று சாதியமைப்பைப் படைத்தது. இந்தியாவில் இருந்து இந்துசமயத்தின் செல்வாக்கோடு அது இலங்கையிலும் நழைந்தது. இலங்கை மழுமையும் சாதியமைப்பு நிலவிய போதிலும் அதன் உக்கிரமான வடிவத்தை தமிழ் சமூகத்தில் முக்கியமாய் யாழ்க்குடா நாட்டுக்குள்ளேயே காணமுடியும். கிழக்கு மாகாணத் தமிழ்மக்களிடமும் சாதியமைப்பு நிலவியபோதிலும் அது யாழ்ப்பாணச் சமூகத்தில் நிலவுவது போன்று நிட்டுரம் வாய்ந்ததல்ல சிங்கள மக்கள் மத்தியில் நிலவும் சாதியானவுகள் இந்துசமயத்தின் தாக்கத்தால் ஏற்பட்டவையாகும். கண்ணச் சிங்களவாரங்களும் கரையோரச் சிங்களவாருக்கும் இடையேயான ஏற்றுத்தாழ்வுகள் நிலவிலும் அவை தமிழர்கள் மத்தியில் நிலவுவது போன்றுதீண்டாமை என்றும் அவர்கள் மத்தியில் நிலவியது கிடையாது.

கிழக்கில் தமிழ்மக்கள், சிங்கள மக்களோடும், இல்லாமயிய மக்களோடும் அவர்களின் கலாச்சாரங்களோடும் வாழ்ந்த மையாலும் சிங்கள மன்னர்களினுடைய ஆட்சியின் கீழ் வாழ்ந்தமையாலும் சாதி முறை பேணப்பட்டு தொழிலில் ஈடுபடுத்தும் நிலை நிலவியபோதும் யாழ்க்குடாநாட்டைப் போன்று மிருகத்தனமான ஒடுக்குமுறையும் சமூகப் புறக்கணிப்பும் அம்மக்கட்டு ஏதிராய் ஏவப்பட்டதில்லை. கிழக்கில் யாழில் குறைந்த சாதியனராய்க் கருதப்படும் முக்குவரே நிலவுடைமையாளராக பொருளாதார பலம் கொண்டவர்களாக உள்ளனர். இவர்களே சமூகமேலாதிக்க சாதியினராக விளங்குகின்றார்கள். மாதுவர், கோயிலார், பண்டாரம், பண்டாரப்பிள்ளை, வள்ளுவர், அம்பட்டர், சாணார், பள்ளர், பழையர், கோவியர், தவசிகள், கடையர், ஆகிய சாதிகள் உள்ளன. யாழில் வேளாளரைப் போல் இங்கு முக்குவர் உயர்சமூகத்துக்கான வாய்ப்பு கணையும் வசதிகளையும் வகித்துவருகின்றனர். மன்னார் உட்பட வள்ளிப்பகுதிகளும் திருக்கொண்மலையும் ஓப்பிட்டு அடிப்படையில்

சாதிய ஆதிக்கம் மிகவும் குறைவாகவே உள்ளது.

யாழ்ப்பாண இராச்சியம் 10ம் நூற்றாண்டளவில் யாழ்ப்பாணத்தில் தோற்றும் பெற்ற பின்னரே நிலையான சாதியமைப்பைக் கொண்ட வர்க்க உழைப்புப் பிரிவினைகள் கொண்ட பலமான சமூக அமைப்புகளுக்காகியது. இன்றைய ஒடுக்கப்பட்ட சாதிய அடிமைத்தனத்துள் சிறைவைக்கப்பட்டுள்ள பெரும்பகுதி மக்கள் அழை குடிமைகளாக தென்னிந்தியாவிலிருந்து வேளாளரால் தம் வருகையின் போது கொண்டு வரப்பட்ட வர்களாவர். அன்றைய தமிழகம் நாயன்மாரின் பக்தி இயக்கங்களாலும் பிராமணியச் செல்வாக்காலும் சாதியம் பலமாக நிலை கொண்டிருந்த காலமாகும். அப்போ யாழ்ப் பாணத்தில் பிராமணரும்குடியேறிய போதிலும் சைவசமயத்தின் ஆதிக்கத்தோடு தமிழ்நாட்டில் விவசாயம் வர்த்தகம் இவைகளில் பலம் படைத்த வேளாளரே இங்கு யாழ்ப்பாணத்திலும் சமூகஆதிக்கம் மிகக்கவர்களாயிருந்தனர். ஏன் எனில் நிலம் அவர்களிடமியிருந்தது, சமய ரீதியில் பிராமணர் வலுவுள்ளவர்களாக இருந்தபோதிலும் சமூகரீதியில் நீர்ணயிக்கும் சக்திகளாக வேளாளரே இருந்தனர். இவர்கள் தம் விவசாய மற்றும் தேவைகளையொட்டி இந்தியாவிலிருந்து, அடிமைகளைக்கொண்டு வந்தனர். 1694-1696 க்கும் இடைப்பட்ட காலத் தில் மட்டும் 3589 அடிமைகள் கொண்டு வரப்பட்டனர் விற்கப்பட்டனர். இவ்வாறு விலைக்கு வாங்கப்பட்ட அடிமைகள் வீடுகள் தோட்டங்கள் வயல்கள் இவைகளில் உழைத்தனர். அத்தோடு வேளாளர்கள்தாம் ஒல்லாந்தர்கட்டுச்செய்யுவண்டிய ராஜகாரிய முறை வேலைகட்டும் இவர்களையே அனுப்பினார்கள். இம்மனிதர்கள் அடிமைகள் என்றே அழைக்கப்பட்டனர். இதைத்தவிர யாழ்ப்பாணக்கிராமங்களில் விவசாய நிலங்களில் தமிழ்நாட்டுப்பக்களோடு தாழ்த்தப்பட்ட சாதிய மக்கள் வேளாளர்களின் சிறைக்குடிகளாக இருந்தனர். 1824 ஒடுக்கப்பட்ட மக்கள் தொகை மதிப்பிட்டின்படி யாழ்ப் பாணத்தில் பள்ளர், கோவியர், நனவர் ஆகிய சாதிப்பிரிவினரைச் சேர்ந்த சிறைக்குடிகளின் தொகை 15,341 பேராகும். பறங்கியிடம் 18 சிறைக்குடியும் கொம்பனியரிடம் 78 பேரும் இருந்தனர்கள். இவர்கள் அடிமைக்குடிகள், வெள்ளாளநயினர் என்றும் அழைக்கப்பட்டனர்.

போதுக்கேயரும் ஒல்லாந்தரும் அடிமை வியாபாரத்தை ஏதிர்க்கவில்லை. மாறாக

அவர்களும் அழில் சடுபட்டு வந்தனர். அந்தோடு அழைக்களையும் சிறைக்குடிகளையும் வெடி மருந்து தயாரிப்பு, சாயத் தொழில்களிலும் சடுபடுத்தினர். அக்காலத்திய ஒல்லாந்தரின் குறிப்புக்களில் மேல்சாதியினரின் கீழ்ப்பட்ட சாதிமக்கள் மீதான அடக்குமுறைகளும் கொடிய குணங்களும் பற்றிய செய்திகள் பெரும்தொகையாகக் காணப்படுகின்றன.

யாழ்ப்பாணத்தில் சாதியால் ஒடுக்கப்பட்ட மக்களில் மிகவும் கொடிய சரண்டலுக்கும் திழிவுக்கும் உள்ளாக்கப்பட்டவர்கள் பஞ்ச மர்கள் எனப்படும் அம்பட்டர், பறையர், நாலவர், துரும்பர், பள்ளர் ஆகியோராவர். இவர்கள் வீடுகளில் அடுக்கப்படாதவர்களாக பொது இடங்களிலிருந்தும் தள்ளி வைக்கப் பட்டிருந்தனர். சிறைக்குடிகளின் கடமைகள் சாதியீர்தியல் இறுக்கமாய் முறைப் படுத்தப்பட்டிருந்தன. கோவியர்கள் சாவுக்கான இழவு சொல்வது, சமையல் செய்தல், பிரேதம் காஷல், கோவியப்பெண்கள் மாரத்து ஓப்பாரி வைத்தலும் உண்டு. கோவியக் குடியில் குழமைஅதிகாரம் கொண்ட ஒருவன் மற்றைய குடிகளிடம் வேலைவாங்குவான். அவனின் மனவிதலைமக்கோவிச்சி மற்றை சிறைக்குடிப்பெண்களை நிர்வகிப்பாள். வள்ளுவர் பந்தலுக்கு வெள்ளைகட்டுதல், அம்பட்டர் பொரி ஏறிந்து தீச்சட்டி காலவேண்டும், பள்ளர் பிரேதம் ஏறிப்பதற்கான விற்குக்கட்டை பிரேதம் முன்பாகக் காவிச் செல்வார், பறையர் பறைமேள் அடித்தல், பிரேதம் ஏறித்தல் நளவர், இளநீர், தென்னங்குருத்து, பாளைவெட்டல், இத்தனை தொண்டு வேலைகளும் உயர்சாதி வேளாளருக்கு அடிமைக்குடிகளால் செய்ய வேண்டும். இவைநிலப்பிரபுத்துவ சமூகங்களின் உயர்சாதிமான்களின் ஏனைய மக்களின் உழைப்பை உரிஞ்சும் தன்மைக்கு எடுத்துக்காட்டாரும்.

1697 ல் தோமஸ் வன்றீ என்ற ஒல்லாந்த தளபதி எழுதிய அறிக்கையில் நாற்பஞ் சாதிகளைப்பற்றியும் ஒவ்வொரு சாதிகளுக்கு முரிய கடமைகளையும் குறிப்பிட்டுள்ளான். முந்நாறு வருடம் முன்பு நிலவிய சாதிகள் பற்றி தகவலை அது தருகின்றது. பிராமணர், வேளாளர், மட்ப்பள்ளி வேளாளர், மாதுவர், கோயிலார், அகம்படியார், தவசிகள், செடியார், சாண்டார், கோவியர், தன்க்காரர், கைக்குளர், துரும்பர், பரசீகள், வன்சியர், வாசியபன், சாயக்காரர், கொல்லர், தட்டார், தச்சர், சிறபார், கண்ணார், கம்மாளர், முக்குவர், கரையார், நிமிலர், செம்படவர், வலயர், பல்லிவிலிகள்,

வேடர், பரவர், முதலி, நம்பி, சாணார், நாடார், பண்டாரம், பண்டாரப்பிள்ளை, வண்ணார்,, அம்பட்டர், குசவர், கடையர், நளார், பள்ளர், பறையர், சீர்பாதக்காரர் இவற்றில் சிலவற்றைத்தவிர ஏனையவை இன்னும் நிலவிவருகின்றன.

ஏனைய சாதி மக்களைவிட பஞ்சமர் உரிமைகள் மறுக்கப்பட்ட மக்கள் தொகுதியினராவர். உண்ணவும், உடுக்கவும் மற்றை கலாச்சார நடவடிக்கைகளிலும் உயர்சாதியின் கட்ப்பாடுகளைப் பேணவேண்டியிருந்தது. இவர்கள் சேட்போடக்கூடாது, முழங்காலுக்கு கீழ் வேட்டி உடுக்கக் கூடாது, துண்டுகட்ட வேண்டும், தோளில் சல்வார் போடக்கூடாது, பெண்கள் மேற்சட்டை, தாவணி போடக்கூடாது, குறுக்குக் கட்டுக் கட்டவேண்டும், தோளில் சால்வை போடக்கூடாது, குறிப்பிட்ட வீதிகளில் மட்டுமே நடக்கவேண்டும், பொது இடங்களில் முக்கிய வீதிகளில் நடத்தல், திரிதல் கூடாது தெருக்களில் நடந்துவரும் போது காவோலை இழுத்து வருவதன் மூலம் தம் வரவை அடுத்தவருக்கு உண்டத்தேவேண்டும், குடுசைகள் மட்டுமே கட்டிவாழுவேண்டும். பெரியவீடுகள் ஓட்டுவீடுகள் கட்டக்கூடாது. வீடுகளில் செம்பு, பித்தளைப் பாதுதிரங்கள் பாவிக்கக்கூடாது. மண்சட்டி பானைகளே பாவிக்கவேண்டம், பெண்கள் நகைபோடக்கூடாது, தாலிகட்டக் கூடாது, விசேடங்களின்போது வீட்டுக்கு வெள்ளையமிக்கக் கூடாது, வெள்ளைகட்டக்கூடாது, தாழ்த்தப்பட்ட மக்கள் இறந்தால் பிரேதத்தை ஏரிக்கக்கூடாது, புதைக்க வேண்டும். உயர்சாதியினரின் சுடலையில் புதைக்கக்கூடாது, அவர்களுக்கென்று ஒதுக்கப்பட்ட சுடலையில் புதைக்கவேண்டும். பிரேதங்களுக்கு தண்டிலை கட்டி சோஷத்து எடுத்துச் செல்லத்தடை. நன்மைதீமைகளில் வாத்தியக் கருவிகள் இசைக்கக்கூடாது. உயர்சாதியினரின் கிணறுகள், குளிக்களில் குடிக்க நீர்க்கடுக்கலோ, குளிக்கலோ கூடாது. குடைபிழித்தல், செருப்புப் போடுதல், பள்ளி செல்லுதல் முதலியவற்றுக்குத் தடை. உயர்சாதியினரின் தெயவங்களை வழிபடக்கூடாது. கோயிலில் தேங்காய்க்கத் தடை. உயர்சாதியினரின் பெயர்களை வைக்கக்கூடாது. தேனீர்க்கடைகள், சாப்பாட்டுக்கடைகடைகளில் நுழைய, குடிக்க, இருக்க தடை. சைக்கிள் ஓடக்கூடாது, காரில் பயணம் செய்யக்கூடாது பள்ளில் உட்கார்ந்து பிரயாணம் செய்யத்தடை. இவைகள் இந்த நூற்றாண்டின் நடுப்பகுதிவரை யாழ்ப்பாணத்தில்

நிலவி யதாகும். இவைகளை உடைக்க அம்மக்கள் சிந்திய ரத்தமும், நடத்திய யுத்தங்களும் வரலாற்றின் சாட்சிக்காரணாய் என்றும் உள்ளன.

ஒவ்வொரு சாதிக்கும் ஒவ்வொரு கடவுள் இருந்தது. கோவியருக்கு அப்யனார், நனவர்-சூட்டத்தார், பள்ளி -அண்ணாமார், பறையர்-வல்லயக்கள், வண்ணார் - பெரியதம்பிரான், அம்பட்டர்- வைவர், மடப்பள்ளி-பள்ளையார், தச்சர், தட்டார், கொல்லர், கண்ணார், கம்மாளர், போன்றோருக்கு காளி, முதலி, கரையார், முக்கியர், சிமியாருக்கு பத்திரகாளி, சைவவேளாளர் மட்டுமே சிவனை வணங்க உருந்துடையவர்.

சாதிக்கடமைகளில் இருந்து தவறுவது, அதை மீறுவது போன்றவற்றுக்கு சிறைக்குழுக்கு தண்டனை உண்டு. மீறும் சிறைக்குழு உயர்குழியின் வீட்டுக்கு அழைக்கப்பட்டு மரத்தில் கட்டிவைக்கப்பட்டு அடுக்கப்படுவர். உயர்குழிவேளாளரின் விசேடங்களில் முக்கியமாய்த் திருமணங்களில் சிறைக்குழுக்கள் சமூகம்

தந்து சகலபொறுப்புக்களையும் ஏற்றுச் செய்வர். இவை மேல்சாதிக்குலப் பெருமைகளாகக் காட்டப்பட்டு திருமணத்தின் இருபகுதிச் சிறைக்குழுக்களும் எதிரெதிரே இருந்தி சட்டமூலமாகவும், யாழ்ப்பாணத்தில் தேசவுழைச் சட்டமூலமாகவும் ஒல்லாந்தர் சாதியமைப்பைப் பாதுகாத்தனர். ஆங்கிலேயர் அடிமைஷுழிப்புச் சட்டத்தைக் கொண்டுவந்த போதிலும் மட்டக்களப்பின் முக்குவச் சட்டத்தினதும் யாழ்ப்பாண தேசவுழைச் சட்டத்தினதும் முக்கிய பகுதிகளை அப்யடியே ஏற்றுக்கொண்டு மக்கள் பரிபாலிக்கப்படுவர் என்று வேளாளருக்கு உறுதியளித்தனர். இன்றுவரை சட்டத்தின் மிச்சங்கள் வழங்கியே வருகின்றன. அடிமைத் தடை.ச் சட்டத்தைக் கொண்டுவந்த ஆங்கிலேயர் மலையகத்தில் தேயிலை, நூப்பாத் தோட்டங்களில் வேலை செய்ய இந்தியாவிலிருந்து ஏழைசாதியாய் ஒடுக்கப்பட்ட மக்களை ஆயிரக்கணக்கில் கொண்டுவந்தனர்.

(மிகுதி அடுத்த இதழில்)

-

அந்தஸ்தி:

சாருமதி லோகநாதன்

இலங்கையின் வடபகுதியை பிறப்பிடமாக கொண்டவரும் தன் ஆசிரிய பணி காரணமாய் கிழக்கிலங்கையில் வாழுத்தொடங்கிய சாருமதி லோகநாதன் அவர்கள் படுவான்கரைப் பகுதி மக்களின் வாழ்வில் மிகமுக்கிய பணியாற்றிய "ஒளிக்கல்லூரி" எனும் இலவச தனியார் கல்லூரியை கட்டி வளர்த்தவர்களில் முதன்மையானவர். என்பதுகளில் அங்கிருந்து வெளிவந்த "ஒளி" சஞ்சிகையின் ஆசிரியருமான இவர் யாழ்ப்பாண சாதியமைப்பின் கொடுமைகளை சாடிய கவிஞர் சுபத்திரனின் வேகத்தை வெளிக்கொண்டந்து தன் பணியை செவ்வனே செய்தவர் என்பதும் என்னற்பாலது. எழுத்துலக மார்க்சிசர்களைவிட இடதுசாரி சிந்தனைகளை செயலில் காட்டிய இவரின் இழப்பு எம்மால் என்றும் மறக்கமுடியாததே.

தேவா

சிலம்புச்சிலை

கூன்னகி அந்தக்கடற்கரையோரத்திலிருந்து கடலையே வெறித்துக்கொண்டிருந்தாள். நீண்ட அடர்த்தியான அவளுடைய சூந்தல் அலை அலையாய்...கருநீலம் கொண்டதாய்...இவள் முகத் தைப்பார்க்கத் துணிந் தேன். கோபம் தணிந்திருப்பாள். இவள் என்னைக் கவனித் ததாகவே தெரியவில்லை. ஆனால் அவள் முகத்தில் பெரியதொரு திருப்தி காணப்பட்டது. எங்காவது சிலம்பொன்று தென்படுகிறதா வெனத் தேடினேன். ம்... ம்... இல்லை. கடைசியாய் அவளிடமிருந்த ஒருசிலம்பையுமே பாண்டிய மன்னுக்கு முன்னால் போட்டு உடைத்துவிட்டாளே. இவளுக்குவந்த கோபம் அப்படி இப்படிக் கோபமில்லை. நீதி கேட்கப் போனாளோ. அரசன் நீதிபிறழ்ந்ததை அனைவரின் முன்னிலையிலும் அடித்துக்கொண்டித்தாள். "நீ என்ன அரசியல் பண்ணுகிறாய்? என்று உடையுடையென்று உடைத்துக் கேட்டாள். சரி தின்னாவோடு பொதுமயன்று விட்டாளா என்ன... அரசன் இதயம் வெடித்துச்செத்துப் போக, பெருந் தேவி அவனைப்பார்த் தே உயிரை விட்டதோடு கண்ணகியின் கோபம் அனைய வில்லை... முழுமதுரைநகரையுமே கலங்க வைத்தாள். நீதி வழுவிய ஆட்சியாளனை மதித்த அந்தனை பேரையுமே பழிவாங்கினாள். பெண்ணுக்கே உரித்தான முலைகளில் ஒன்றை பெயர்த்து மதுரை நகரின் மேல் ஏறிந்து அதனை எரியவைத்தாள். அங்கே தீவிழித்ததன் பின்தான் இவளுள் ஏரிந்துகொண்டிருந்த நெருப்பு அணைந்ததோ... இவளும் ஏரிந்து அணைந்த இதயத்தோடு இங்கு உட்கார்ந்திருக்கிறுமாதிரிப் பட்டது.

"உன்னு சிலம் பொன்றை தமிழகத்தில் தொல்பொருள் ஆராய்ச்சியாளர் கள் கண்டு பிடித்து விட்டார்களாலே... முதல்வர் கருணாநிதி கூட உன்சிலம்பைக் கண்டெடுத்தது குறித்துப் பெருமைப்பட்டிருக்கிறாரே... உன்னைப்போல நிறைய கண்ணகிகளை உண்டாக்க வேண்டு மென்று எத்தனைபீர் கனவு காண்கிறார்களோ?

இப்படிச்சொல்லியாவது கண்ணகியை உசப்ப யோசித்தேன். இவள் ...ம்...ம்...மசிகிற ஆளாய்த்தெரியவில்லை. தலையைக்கூட-

அந்தப்பக்கம் இந்தப்பக்கம் திருப்புகிற ஆளாய்த்தெரியவில்லை. கோவல்லும் இருந்த சொத்துக்களை அழித்து விட்டான். அவனுக்காக வாதாடி கடைசியாய் அவளிடமிருந்த சிலம்பை யும் இழந்தாயிற்று. அவன் உயிருடன் இருக்கும் போதே இவள் தன் உணர்வையும் இழந்து வாழ்ந்தாள். இனி எதுக்கு வாழுமூலம் என்று நினைக்கிறானோ?

"உனக்கு வாழ்க்கை என்கிறதே என்றைக்குக் கோவலன் மாதவிலையைத் தேடிப்போனானோ அன்றைக்கே போய்விட்டதே"

இவளைக்கின்மிபார்க்க ஆசை வந்தது. அன்றைக்கே ஒன்றும் செய்யாமல் (என்றைக் காவது அவன் திரும்பித்தன்னிடம் வருவா னெயென்று நினைத்திருந்தானோ?) இருந்த இந்தப் பெண் கோவலன் எல்லாம் இழந்து திரும்பியபோது பொங்கினாளா? இல்லையே! தனக்குக் கிடைத்த மறுவாழ்வு மீண்டும் பறிக்கப்பட்டுவிட்டதே என்று, இனிமேல் அடக்க முடியா ஆத்திரமா எழுந்தது? நல்ல காவமாய் இவளுக்கு ஒரு குழந்தையும் இல்லாமல் போனது! இருந்திருந்தால் என்ன செய்திருப்பாள்? இடுபில் ஒரு குழந்தையையும் சிலம்பை இன் னொரு கையிலும் எடுத்துக்கொண்டு மதுரையை எரிக்கப் பழப்பட்டிருப்பாளா? இளங்கோவடி களைத்தான் கேட்க வேண்டும். அவர்தான் துற வியாச் சே. இதைப் பற்றி யெல் லாம் அவருக்கேன் கவலை? அது சரி அவர் ஏன் கணவனுக்காகப் போராடிய பெண் பற்றிக் கவிதை பண்ணுமோ? தமுவு இலக்கியங்கள் பாடியிருக்கலாமே. கண்ணகி பற்றி இந்தத் துறவிக்கு எவ்வளவு தெரியும்? கண்ணகியைப் பார்த்தேன். இவள் என்ன நினைக்கிறாள்? வெப்பிழுத்தப்பார்க்க ஆசை வந்தது.

"இங்கே பார் கண்ணகி உன் அங்குக்கணவ கைத்தான் அநியாயமாய்க்கொண்றார்கள். ஒத்துக்கொள்கிறேன். நீதி செத்தது. அரசனும் உடனடியாய் தன் உபினரவிட்டான். இதை இன்றைக்கு ஆட்சியில் ஓட்டிக்கொண்டிருக்கும் அரசியலாளருக்குச் சொல்லிப்பாரேன். நீதி செத்தாலென்ன மக்கள் செத்தாலென்ன அல்லது நாடுதான் செத்தாலென்ன. அரசியல்வாதியிப்படி அதிகாரக்கதிரையை காப்பாற்றிக் கொள்ள வேண்டுமென்பதில் உறுதியாயிருக்கிறார்கள் அம்மா... அம்மா நீ போட்ட சாபமிருக்கிறதே

...அது மாதிரி இன்னொன்று போட்டுப்பாரேன்.


இந்தக்குட்டிச்சுவர்களில் ஒன்றுமே மிஞ்சாசு சாரி.அது கிடக்க்கட்டும். அந்தனர், ஆநிரை, துற வேர், முதியேர்,கற்புடைப்பெண்டர்,குழவிகள் விடுத்து மற்றுத்தியோர்களை மேலுலகிற்க நுப்ப தீவைக்கச்சொல்லிப் போட்டாயே ஒரு சாபம். இப்படி ஏன் மனிதரைப்பிரித்தாய்? நடுத் தர வயதானோர்,நோயாளிகள் தொழிலாளிகள் எல்லாம் உனக்கென்ன கேட்டு செய்தார்கள்? உழைப்பவர்கள் இல்லாத உலகம் எங்குண்டு? இவர்கள் மட்டும் உலகத்தில் இல்லையென்றால் நாடு எப்படி உருவாகும்? அந்தனர்கள் துறவோர் மட்டுமா இந்த உலகை உய்ப்பிக்க வந்தவர்கள் என்று நினைத்தாய்."

இவள் கூட்பாய் மாறுவாள், எடுத்தெழிந்தாவது ஏதாவது கதைப்பாளா...ம்...ம்... எனக்குச்சாபம் தருவாளா? பயந்தேன்.

உயிருடன் இருக்கும்போதே இவள் வாழ வைக் கொன்றவனுக்காக இவள் தன்னை மாய்த்துக்கொண்டாள். எதைப்பற்றி இவள் இப்போது நினைத்துப்பார்க்கிறானோ? கவுந்தியாகள், மதுராபதி அறிவுரைகள்படி ஊழ்வினைகள் காரணமோ என யோசிக்கிறானோ. இவளை தேற்ற முயலும் முயற்சியில் இறங்குவோம். "முற்பிறவியில் கோவலன் செய்த பெரும்பிழையால் இப்பிறப்பில் இப்படிக் கொலையுண்டான் சொன்னேன் நான்..."

"இந்தச்சப்பைக்கட்டெல்லாம் என்னிடம் போடாதே. என்னைவிட்டு மாதவியைத் தேடிப்போன கணவனுக்கு நான் இன்னும் பொருள் பண்டம் தந்தேன். மாதவியில் சந்தேகம் வந்தபின்னரே அவன் என்னைத்தேடி வந்தான். அப்படி என்கணவன் என்னைத்தேடி வந்தபோது, அவனை நான் திட்டவில்லை. விரட்டவில்லை. ஏன் என்னைத்தேடி வந்தாய் என்று ஒரு வார்த்தை கேட்கவில்லை. எப்படி முன்னர் அவனோடு வாழ்க்கை நடத்தினேனோ அப்படி ஒரு மகிழ்ச்சியான வாழ்வைத்தானே தேடினேன். அதற்கு ஏன் எனக்குத்தண்டனை?"

இப்படிக் கண்ணகி முறைகளாள் என எதிர்பார்த் தேன் ம்...ம்... அவனிடம் ஒரு சிறு அசைவு தெரி யவேண்டுமே. தெரியவே இல்லை. புரிகிறது. புரி கிறது... கண்ணகி பெரும் அதிர்ச்சியில் இருக்கி றாள். கணவன்மேல் அவன் கொண்டிருந்த காலல் அவளை என்ன பாடுபெடுத்தியிருக்க வேண்டும்? ஆமாம். இவள் காலல் வித்தியாசமா எது. கோவலன் மாதவியோடு வாழ்ந்தபோது பொறுத்துக்கொண்ட அவள் காலல் உள்ளம். கணவனைக் கள்வன் எனத்தீர்ப்பளித்தபோது பொறுக்கவேறுடியவில்லை. நீதி கேட்டுத் தன்னந்தனியாய் அவள் நடத்திய போராட்டம் அவள் சொந்த நல்லை மட்டுமே அடக்கி யிருக்கவில்லை. இவிமேல் இந்த உலகில் நிகழும் அநீதிகள் அழித்தொழிக்கப்படவேண்டும்



என்ற வேட்டு அவளிடம் இருந்தது.கள்ளவனின் மனைவி என உலகமே தூற்றினால் அது அவ ஸுக்கு மட்டும் ஏற்படும் இழுக்கு. தற்கொலை செய்துகொண்டிருக்கலாம். திருட்டுப்பட்டம் கட்டலாம்? சாதாரண பெண்ணான இவளால் எப்படி ஒரு அரசனுக்கு எதிராக எழு முடிந்தது? இப்போதெல்லாம் உண்மைகளை அதிகாரத்துக்கு முன்னால் எப்படிப்பட்டுப்பட்டு வைத்தாலும் யார் அதைச் சட்டம் செய்திருார்கள்? கோவலன் இவனைவிட்டுப்பிரிந்தபோது என்ன மெள்ளம் சாதித்தானோ அந்த மெள்ளம் அங்கிருந்தது. இந்திரபுரியில் கோவலன் மாதவி இன் புற்றிருக்க கண்ணகி மட்டும் வீட்டுக்குள்ளே அடைந்து கிடந்தாளாமே. அந்த நினைவை மீட்டுப்பார்க்கிறானோ...

"இளங்கோவைக்கேள். அரசியலையும் என்னையும் பின்னைத்தது அவர் வேலை என்று இவள் சொன்னாள் அதை மடக்கத் தயாரானேன். "நீ கற்புள்ளவர். உண்ணப்போன்று வாழ்ந்த ஒரு பெண்ணால்தான் சாபம் போடமுடியும் என்று அதித்துச்சொன்னாரே இளங்கோ. அவர் ஏன் போய் உண்ணைத் தேடி எடுத்தார்?" இந்தக் கண்ணகி சரியான நெஞ்சலுத்தக்காரியாய் இருந்தாள். இவனுக்குப்பக்கத்தில் கொஞ்சம் இடம்விட்டு மரியாதையாய் உட்கார்ந்தேன். இவள் செய்த காரியங்களை மேடைகளிலே பெரிதாய்ப்பேசி கைதட்டல் வாங்கி விட்டிலும் இவளை உதாரணம் காட்டி படு அட்டகாரம் செய்யும் பேரவழிகளையெல்லாம் பற்றி நன்கு தெரிந்து வைத்திருக்கிறேனே. போதாதும்கு இவளை நெருங்கி உட்கார்ந்தால் எனக்கும்... விழுமோ..."

சிலவேளை இவளின் தந்தை தாய் பற்றிக் கேட்டு வைத்தால் வாய் திறப்பானோ? அந்த மாநாய்க்கன் எங்கு போனாள்? பெற்ற மகளை விட்டு விட்டு... அவனுக்கிருந்த ஒரே மகள் கண்ணகி பற்றி அவளால் ஏன் அக்கறைகொள் எ முடியவில்லை. எத்தனையோ வசதிப்படத்தத் தடல்கடந்து வியாபரம் செய்து - அந்த வனி கணலோ அல்லது வேறு யாராலேயும் திருத்த முடியாமல் போனதா? உண்ணப்பற்றி உன்குடும்பத்தினர் அக்கறைப்படவில்லையா? - அங்கது... "ஆண் எப்படியும் வாழலாம், அதற்கு அவனுக்கு உரிமையிருக்கிறது என்பதா கண்ணகி உனது கொள்கையும்? அவன் உனக்குத்தான் கணவன். வாழ்வதற் வேண்டிய வன். அவன் பிழைவிட்டால் அதற்காக கேள்விகள் கேட்காமல் இருக்கத் தான் முடியுமா? விசாரணையில்லாத எதேச்சா

திகாரத்துக்கெதிரான போராட்டம் கண்ண கிடையது. இவளைப்பாராட்டினால் ஏதாவது பேசுவானோ?

"உன் துணிச்சல் அபாரம். அரண்மனையிலே புகுந்து அரசனுக்கு உண்மையை அவன் முகத் துக்கு முன்னால் எடுத்துக்காட்டினாயே, இந்தத் துணிச்சல் யாருக்கு வரும்!" என்னைத்திரும்பிப் பார்த்து ஒரு வெற்றிப்பார்வை வீசவான் என்று எதிர்பார்த்தேன். ம...ம... இவளாவது கதைக் கிறதாவது. இவள் என்னை ஒரு பார்வை பார்த்தாலாவது போதுமே. இடது முலையைத் திருகியீறிந்து மதுரைக்கே நிவைத்தவானுக்கு என்னை எரிக்க எத்தனை நிமிசம் வேண்டும். வள்ளுவன் சொன்னான்: "பெய்யென் பெய்யும் மழை என்று" இளங்கோ நீயே வைத்துவிட்டார். இவர் வைத்த தீ ஆணாதிக்க சமுதாயத்தில் இன்னும் எரிந்துகொண்டேயிருக்கிறது! கணவன் எப்போர்ப்பட்ட தவறு செய்திருந்தாலும் மனைவி அவனுக்காக காத்திருக்கவேண்டும். அவனை நோக்கக்கூடாது. தெரியாமல் அவன் எதிலும் மாட்டிக்கொண்டால் அதற்காகத்தான் அவன் போராட வேண்டும். இப்படிப்பாடுகின்றது சிலப்பதிகாரம். கண்ணகியின் தோழின் மேலே கைவைத்து அவளைத்தேற்றலாமா? யோசித் தேன். பயமாக இருந்தது. எவ்வளவு நாட்களாக த்தான் இப்படித்திரியாள். கோவலன் வானுலக த்திலிருந்து விமானத்தில் வந்து அழைத்துப் போவான் என காத்திருக்கிறாளா? எதற்காகக் காத்திருக்க வேண்டும்? கணவனுக்காக வாதாடியவன் எல்லாரும் பார்த்திருக்க வானுலகம் போயிருக்கவேண்டும்! கோவல மூக்கு எப்படி மேலுலக கிடைத்தது? அவன் மீண்டு இந்த உலகுக்கு வந்து கண்ணகியை அழைத்துச் செல்லும் வரை அவன் பொறுத்திருக்க வேண்டுமா? கேள்விகள்... கேள்விகள்... என்னைப் புரட்டியெடுத்தேன். வருவது வரட்டும். துணிந்தேன். இவள் சாபம் என்னை என்ன செய்துவிடமுடியும் என்ற நெரியம் வந்தது. இவளை உலுப்பியாவது என்கேள்விகளுக்குப் பதிலைத் தேடுவேன். அவளைத்தொட்டு, "கண்ணகியே, சிலம்போடுநீ, நீதி கேட்கப் போனாயே விரித்த ஸந்தலோடு சிவந்த கண்க ணோடு. அந்த உருவத்தைப் போற்றுகிறேன். உன்னைத் தொட எனக்கு அனுமதிகொடு."

என் கையைக்கண்ணகியின் தோழில் வைத்தேன். அவன் குளிராய் இருந்தாள். விறைத்துப்போயிருந்தாள். கல்லாய்ச் சமைந் திருந்தாள் இந்தக் கண்ணகி.

சிவலோகன்

எமது கலை/வீரமர்சன

மரபுமீது... (3)

தமிழ் இலக்கியத்திக்கு ஓர் புதிய சுருதியைச் சேர்க்கப் புகலிடம் ஓர் தோதான் தளமாக உள்ளது எனக் கருதுகின்றேன். இங்கு வந்தோர் ஏன் வந்தனர், எப்படி வந்தனர், எதற்காக வந்தனர் என்ற கேள்விகளை ஒதுக்கி வைத்து பார்க்கையில் கூட - இங்கே தோன்றிய, தோன்றிக் கொண்டுள்ள உற்பத்திகள் கவனத்திற்கு எடுக்கப்பட வேண்டியனாகவே உள்ளன. புகலிட எழுத்து உற்பத்திகள் எவ்வள அங்கீகாரத்தையும் கோரித் தோன்றியனவஸ்ஸு. ஓர் தவிர்க்க முடியாத தேவை கருதித் தோன்றியன எனச் சொல்லுதல் பொருத்த மானது. இன்றோ இதற்கு ஓர் அங்கீகாரம் கிடைத்துவிட்டது. இனி எழுதப்பட்டிராகும் தமி இலக்கிய வரலாற்றிலே இது தவிர்க்க முடியாத ஓர் அந்தியாயமாகவும் ஆகிலிட்டது. ஆனால் புகலிடம் எவ்வாறு வாசிக்கப்படுகின்றது, எவ்வாறு விரம்சிக்கப்படுகின்றது, எவ்வாறு ஆய்வுசெய்யப்படுகின்றது என்பன தொடர்பான விவாதங்கள் முற்றுப்பெறா.

புகலிடத்திலே கொண்டுவரப்படும் கலைஉற்பத்திகள், அரசியல் சார் உற்பத்திகள் இவைகளுக்குள்ளே தரத்தேர்வு செய்வதை ஒதுக்கிவைத்துவிட்டு ஏன் இந்த உற்பத்திக் கான தேவை ஒன்று ஏற்பட்டது என்பது தொடர்பாக ஆய்வுசெய்தல் அவசியமானது. ஓர் இழப் பினால் ஏற்பட்டதா? இந்த உற்பத்திகளுக்குப் பின்னால் தேசம் தழுவியே ஓர் ஏக்கம் உள்ளதா? இயக்கம் உள்ளதா? இந்த உற்பத்தியாளர்கள் புகலிடத்தை எப்படிப் பார்க்கின்றனர், அல்லது தேசத்தை எப்படிப் பார்க்கின்றனர் என்பன வெல்லாம் மர்மமான விஷயங்களே. இந்தக் கலை ஆவேசங்கள் நல்லவை. ஆனால் இவைகளின் பின்னால் உண்மையிலேயே ஓர் புகலிடப் பிரக்ஞா உள்ளதா?

எமது கலை/வீரமர்சன மரபுக்குள் புகலிடத்திற்கு ஓர் அங்கீகாரம் கிடைத்துவன்

போதும் - புகலிடமோ வீரமர்சனங்களினதும், விவாதங்களதும், காழ்ப்புவனர்வகளதும் களமாகவே தன்னை இன்று வரை இனங்காட்டிக் கொண்டுள்ளது. இதைவிட உயர்வுச்சிக்கலும் இதனைத் தொற்றியுள்ளது. புகலிடம் இன்று ஐரோப்பிய வீரமர்சனத் தளத்திலே பல கோணங்களிலே பார்க்கப்படுகின்றது. இந்த வெவ்வேறுபட்ட கோணங்களுக்கு அந்திய மாகியேநாங்கள் இன்றும் புகலிடத்தைப் பார்க்கின்றோம் என்பது வேறு விஷயம். இத்தைகைய ஓர் குழலிலே எது எமது புகலிடம் என, புகலிடத்தைப் பற்றி நிற்போர் பகிரிங்கமாக பொதுஜன வாசிப்புக்குத் தருதல் - புகலிடம் தொற்றி எழும் பல தப்பான அபிப்பிராயங்களைத் தவிர்க்க உதவும் எனக் கருதுகின்றேன்.

புலம் பெயர்ந்த தமிழர்களது எழுத்து உற்பத்திகளது பிரதான பொதுப் பண்பாக உள்ளது தேசமே. ஜாலியோ கோர்த்தாளர் (லத்தின் அமெரிக்க எழுத்தாளன், பிரான்ஸிலிஸ் 48 வருடங்கள் வாழ்ந்தவன்.) இப்படிச் சொல்லுகிறான். "எவன் தனது தேசத்தில் வாழ்கின்றானோ அவன் புகலிடவாதி" இவனது பார்வையில், இவனே தன்னைப் புகலிட வாதியல்லன் என்று மறைமுகமாகச் சொல்லிக் கொள்கின்றான். இவனது பார்வையிலே நாங்கள் எங்களைப் பார்த்தால்... தேசத்திற்குத் திரும்பிப் போக யார் தயார்? தேசத்திலே செத்துக் கொண்டிருப் போரைப் புகலிடவாதிகள் என்று சொல்ல யார் தயார்? எமது புகலிட இலக்கியத்தினதும், புகலிட இயக்கங்களினதும் மூலம் தேசமே. எமது புகலிட வீரமர்சன கலாசாரத்திலே தேசம் மறக்கப்பட்டுப் போதும், சுரண்டப்படுவதும் சாதாரண விஷயமாகிவிட்டது. ஏனெனில் நாங்கள் புகலிட வாதிகள் ஆகிவிட்டோம்.

(அடுத்த இதழில் - இந்த கட்டுரையின் மீதிப் பகுதி வரும்)

(தொடரும்)

மொழிபெயர்ப்பு - வின்சன்ட்

நலையும் பூட்சியும்

பிரஞ்சு எழுத்தாளர் ஆந்தே பிரட்டனிலுடையும் மெக்சிக்கோவைச்சேர்ந்த ஓவியர் மதோ ரிவோவாடையை கையெழுத்துக்களைடன் 1938ம் ஆண்டு இலையுதிர்கால 'பார்ஷான் ரிவ்யூ' தீழில், நிந்த அறிக்கை வெளியானது. 1938 இல் பிரட்டன் ஒழுங்குசெய்திருந்த ஓர் பயணத்தின் மூலமாக; பிரான்ஸ் வந்த ட்ரோட்ஸ்கியிலுடைய ஒத்துழைப்படுதலும் இவ்வாவணம் எழுதப்பட்டது என்பதை 1953 இல் (La clé des champs) எனும் இதழில் பிரட்டன் வெளியிட்டார். நமதுகாலத்தைய கலையும் அரசியலும் ('நான்காம் அகிலவம்', மார்ச்சுப்பிரிவ். 1950) என்ற ட்ரோட்ஸ்கியின் கட்டுரையில் சிறிதாகத்தொடர்ப்பட்டிருந்த கருத்துக்களையே இவ்விருக்கை விரிவாக வளர்த்தெடுத்தனராது.

'நலைமைப்பணியை முன்னிடுக்கும் குரிக்கோளுக்குத் தான்கவே விரும்பி முன்வருவதோ அல்லது ஓர் பூட்சிக்கட்சிக்கு அது இயலுமானதோ அல்ல. மேலும் அதிகாரத்தை வெற்றி கொள்வதற்கு முன்போ பின்போ கலைக்குக் கட்டளையிடுவதும் அவ்வாவண கைசூடுவதற்கு. இப்படிப்பட்ட விசாரணை ஓர் ஆளும் வர்க்கத்தின் தலையிலேயே நுழையும். மொத்தத்துவ அகிலகாரத் தொற்றுக்குள்ளாகிய அறியாகையும் ஆணவழும் கொண்ட இந்நிலை, பாட்டாளிகளின் பூட்சிக்கு, எதிர்நிலை கொண்டதாகும். அறிவியலைப்போலவே கலையும் கட்டளைகளும் எதிர்பார்ப்பதில்லையென்பது மட்டுமல்லது. இத்தகு நிலைகளை அது சுகித்துக்கொள்ளாது என்பதே அதன் சாரமுமாகும்.

அறிக்கையின் தொடக்கக் கருத்துக்களின் நிறைவெட்ரோட்ஸ்கியின் 'இலக்கியமும் பூட்சியமும்' (1924) எனும் நூலில் காணலாம். மேலும் 1925 ம் ஆண்டு மெண்டலீவின் காங்கிரஸில் ஆற்றிய உரையிலும் காணலாம்.

சூதாநியான பூட்சிக்கலையை நோக்கி அறிக்கை:

மனித நாகரிகம் இன்றைக்கிருப்பதுபோல என்றைக்கும் இவ்வாவண தீவிரமாக அச்சுறுத்தப்பட்டது இல்லையென்று எவ்வித மிகைப்படுத்துவதுமின்றி நாம் சூறலாம். இராட்சத் தண்மானதும் அடுத அளவு திறநுடையுள்ளன கருவிகளுடன் ஜெர்மானியக் காட்டுவிராண்டுகள் அய்ரோப்பாவின் ஒரு முலையில் பழுமையின் பண்பாடுகளை உறிஞ்சியெடுக்கிறார்கள். நலை தொழிறுப்பத்தின் முழுப் படைக்கருவிகளுடன் ஆயுதமயாபிருக்கும் பிற்போக்குச்சுக்கித்திகளின் காலகளின்தீவிழை, வரலாற்போக்கிலிருந்து கிணற்றுவிட்ட உலக நாகரிகம் உருள்ளாது. இன்று நாம் பார்க்கின்றோம். இங்கு எந்தவகையிலும் நாம் அண்வித்துவமிட்டு உலகப்போராக்க கணக்கிலெடுத்துக்கொண்டு யோசிக்கவில்லை. 'சமாதான்', நேரங்களில்கூட்டக் கலை, அறிவியலுடைய நிலை முற்றுமுழுதாகச் சகிக்கமுடியாததாய்த்தான் இருக்கிறது.

எந்தவொரு தத்துவ, சமூகவியல், அறிவியல் அல்லது கலைத்துவக் கண்டுபிடிப்பும் அது ஓர் தனியனிலிருந்து தோன்றும்வரைக்கும் 'தனியிலை சார்ந்த திறன்கள்', பண்பாட்டிலுடைய பூரவைச் வலியுறுத்தும்.

செழுமைப்படுத்தல்களாகத்

தரக்கூடும் சில

வற்றை உருவாக்க விளையும்வரை க்கும் நல்லதோர் 'வாய்ப்பின்' விளைவாகவே அது தோன்றும். அதாவது அந்த வெளிப்படுத்துவத் 'தேவையின் காரணமாக உருவான்' தனியில்லாதது. பொது அறிவின் நிலைப்பாட்டிலிருந்தோ (இப்போது இருந்துகொண்டிருக்கும் உலகைப் பற்றி விளக்கமளிக்கும் அறிவு) அல்லது பூட்சிகர அறிவு நிலைப்

பாட்டிலிருந்தோ (உலகை நல்ல வகையில் மாற்ற முயற்சிக்கும் இது அதன் நகர்வகைளை எந்த விதிகள் கட்டிக்காக்கின்றன எனும் சரியான பகுப்பாய்வைத் தூய்பைதை தீவை

யாகக் கொண்டது) இத்தகைய படைப்புக்களை எளத்துக்குப்படுத்த முடியாது. சிறப்பாக, படைப்புச் செய்பாடு உருவாகும் அறிவுத் திறன்நிலைகளிலிருந்து விலை நாம் அச்சுடையாக நிற்க முடியாது. அல்லது அந்த அறிவுத்திறன்சார படைப்புக் களைக் காத்து நிற்கும் குறிப்பான விதிகளிற்கு முழுமையான மதிப்பைக் கொடுக்காமலும் இருக்கமுடியாது.

அறிவுத்திறன்சார்

படைப்புக்கள்

சாத்தியாகின் இந்த நிலைகளி னுடைய முன்னிப்போகுமில்லாத சீருமிலை ஈமாகால உலகில் நாம் கட்டாயில் உய்த்துணர் வேண்டும். கலையின் தன்மையில் மட்டுமல்லாது சிறப்பாகக் கலைத்துவ ஆளுமைகளி லும்கூட வெளிப்படையாகத்தெரிகின்ற பெருக்களும் ஓர் தரச்சீருமில் இங்கி ருந்தே தேவையினிமித்தம் தொடர்கி றது சுயாதீனத்துக்கு மிகலேசான அனுதாபம் வெளிப்படுத்தும் படைப்

புகளின் சொந்தக்காரர்களான அனைத்துக் கலைஞர்களையும் விட்டிலின்படை ஜெர்மனியை விட்டுத் தூரத்தியது. அதன்பின்பும் பேனா, , தூரினைக்கொடுத்து அப்படையினரின் உள்ளுப் பணியாளர்போல இருந்து , கீழ்த்தரச்சாத்தியமான கருத்தொரு மித்த செய்யப்பட்டில் சட்டபடுவது, அது எவ்வளவு மேலோட்டமானதாக இருப்பினும் அவர்களை மேன்னைப்

படுத்த முயற்சியில்லை. சோவியத் யூனியனிலும் இதுநான் நிலையென்பது வெளிவரும் செய்திகளூடாக நம்பியபடு

கிறது. சோவியத்தில் டோரியன் விளைவு அதன் உச்சத்தில் இப்போது இருக்கிறது.

இப்போதைய பாளி இலக்குச்

சொல்லன் 'பாளிஸமும் வேண்டாம் , கம்யூனிஸமும் வேண்டாம்!' என்பதை எங்களுடன் அப்பளிப்படுத்திக் கொள்ளவேண்டாம் என்பதையே இது சொல்லாமல் சொல்லி நிற்கிறது. பிலி எந்தியர்களின் உணர்ச்சி வேகத்துக்கும் பழுமையாகிறது. உரையிலிருந்து பயயந்த வர்களுக்கும் உகந்ததான், இருந்து போன, 'ஜனநாயகக்' கந்தல் குணியே இந்த மரபுத்தொடர். முன் தயாரித்த அச்சுக்களில் அவ்வப்போது மாற்றிக் கொள்ளக்கூடிய உள்ளடக்கம் கொண்ட வை உண்மைக்கலைவால்.

ஆனால் மாறாக இக்கலைகள் மனிதனின் உள்ளார்ந்த தேவைகளை வெளிப்படுத்த மேலும் உண்மைக்கலை எக்ஸில் னவம்பர் - டிசம்பர் 1998 29

கறுப்பி

கறுப்பி

நன்கு மேய்ந்தாலும் நண்டைப்போல் என்னுடைய
பென் ஊர்ந்து நடந்தாலும் மகிழ்ந்து
வந்து போகின்ற வெண்ணைலக்கு முகத்தை
நீடிடுக் கிடக்கின்ற குரங்கே

கறுப்பி

தோணி ஓடியது அது நிறைய நிலவு
பாணி ஊற்றியது பருகிப் பருகி மீன்
பிடிக்கப் போனவனும் வந்தான்
தன் பெண்டாட்டு கண் மீனாக, வீற்க
முடியாமல் வியப்பு மேலாக

கறுப்பி

உன் குறைகேட்டால் சொல்ல
முன்பொரு முடத் தென்னை
அந்த இடத்தில் நடந்து விரிந்தது
வந்தது யுத்தம்
எங்களூர் மண்ணில்
ஒருநாள் ஒரு பிணம்
தலையினில் பாதியை
யாரோ
வெட்டித் தின்ற தழும்புடன் வந்தது

மிதந்து மிதந்தல்ல
மீன் தூக்கி வந்து போட்டு ஒடு
அந்த மரத்தடி
கொந்த வந்த காக்கைகள் ஒலையில்
மட்டையில் எல்லாம் ஏறி நிற்றால்
விழுந்தார் மாமா
பின்னொரு மடையதும் புது மரம் நடவில்லை.

கறுப்பி

காற்று வாரும் உன்முகம் தின்மும்
பெருங்கடலும் நூற்றெடு கூட்டும்
அழுகு அழுகென இருந்த கடற்கரை
ஒருந்தன் ஒருத்திக்கு
இதயம் ஏறிந்த மண்
கெட்டு
ஒவ்வொரு நண்டின் துளையுள்ளும் ஒவ்வொரு
வீடுகள் பூத்து
அலை போக குரல் எழுப்ப எனக்கும் சலித்தது
கோலம்.

இந்த மனிதனை
இப்படித்தான் பற என்றால்
எப்படிப் பறப்பது

என் பச்சை விளக்கு எங்கோ எரிகிறது
அங்கே போகத்தான் இந்தக் குருவி
தன் சிறகிற்குள் இருந்த
பேங்களினை உதிர்த்தி
காலில் நனைந்திருந்த
மலத்தைக்கழுவி
பறக்கிறது தனக்குள் ஒரு சூவைப்பாடல் பாடி
இந்தப் பாதை
என் சிறகினிலே முள் ஏற்றும்
குத்தி வழியும் சீழ்
ருக்கவியும் தூர்நாற்றும்

பூவனத்தைக்கண்டுவிட்டான் இவனும்
தன்ராஜாத்தியோடு
அரியணையில் ஏற்றிருந்து
விசிறி விசுகின்ற ஆண்தம்
இந்தப் பிச்சைக்காரனுக்கு
வந்து வந்து குவிவதற்கு
மாயம் ஒன்றுயில்லை
பால் வழியும் பெரும் ஆற்றில்
மஞ்சல் வெண்டிலவு
விழுந்து குளிப்பதைப்போல் குளித்து
வானத்தில் ஒழிப் பெருமிதத்தில் பூரிக்கும்
தெருவை அயிந்துகொண்டான் ஒரு விலையும் கொடுக்கவில்லை

**உனத்தில் ஒரு பெருமிதத்தை
பூரித்து**

வெள்ளை வயல் தோகும்

உன் வயல் அழிந்து போகாது
 ஒரு குட்டி மழைக் குரங்கு உன் வயலில் இறங்கி
 மாங்காய் கடிக்காது
 நீநிலம் உழுது செய்த வயல் அல்ல இது
 மனம் உழுது கணள் பிடுங்கி
 உன் கண் மணியை ஏறிந்து

மழை முகிலுக்குப் பாட்டெழுதிக் கொடுத்து
 செய்த வயல் புதுமை வயல்
 பிஞ்சக் குரங்கு
 அழுது பொன்வயலை
 கடிக்கட்டும் பஸ் முறிந்து இரத்தம்
 ஓடித் தூஷ்தாலும் பழஞ்சீலை கொண்டு
 முரசு துடைக்காதே, இந்த-

வெள்ளை வயல் திரு
 துளியில் பலமற்ற ஒரு குரங்குக் குட்டி
 சீறு சத்தம் எழுப்பி
 தன் கண்ணால் மின்னவிட்டு
 நக்கரைத்து வந்த கதை நமக்குமட்டும் சொந்தமல்ல:

ஊரழிக்க ஓர் ஏறும்பு
 இந்த உலகழிக்க கொசவொன்று
 வெளிக்கிட்டு வந்து வந்து
 எதிர் காலத்தை நன்குணர்த்தும்.

சோலைக்கீவி கவீதைகள்

மனிதகுலத்துக்கு பூர்த்திகரமானதாக அதைப்பிள்ளைத்தி ருக்கும் சங்கிலிகளிலிருந்து அறிவுத் திறன்சார் படைப்புக்களை வெளித்த மும்சூருகாலத்தில் தனித்த அதியுயர் அறிவுசாலிகளே அடையக் கூடிய தாயினுந்த உயர்களை அடைவதற்கு அனைத்து மனிதகுலத்தையும் அனுமதித்து, அது தானும் எழும். சோசலிஸ்பூர்த்தியே இத்தகைய புதிய பண்பாட்டுக்கானதான் வழியைத் தூய்மையாக்காத கூட்டிச் சுதந்தப் படுத்தி மட்டுமேதானுமே வேண்டும். எப்படியிருப்பினும் சோசலியத்தில் கட்டுப்பாட்டினை வைத்திருக்கும் இப்போதைய அனைத்து கூட்டாருமித்த அதிகாரத்தில் அமைப்புக்களையும் மறுதலிக் கிள்ளோம் என்பது, குறிப்பாக எதற்காகவென்றால், நமது பார்வையில் அது பிரதிநிதித் துவப்படுத்துவது கம்யூனிசத்தையல்ல, மாறாக அதன் மோசமான, அபந்தான எதிரியை என்பதனாலேயே.

USSR இன் தனிக்கூட்டாட்சியின் படை, பண்பாட்டு அமைப்புக்கள் என்று அழைக்கப்படுவதற்குன்றாக வேலை செய்து, பிறநாடுகளில் அவற்றை கட்டுப்பாட்டில் வைத்துக்கொண்டு, ஓவில்வாரு வகையான ஆண்மீத விழுமியங்களுக்கும் எதிராக அரை குறை எதிர்படுவன்வைப் பரப்புகிறார்கள். அறிவில்விகளான உருமாற்றத்தில் அரைகுறை அறிவு அழுக்கும் குறுதிச்சேறும்தான் காணப் படுகிறது. இம்மனிதர்கள் ஓர் கொத்தடி மைத் தனத்துக்குள் தங்களை ஊறப்போட்டு உருவானவர்கள். வழக்கம் என்ற வகையில் பொய் பேசிப் பேசியே உருவானவர்கள் ; குற்றத்தின் கடுமைக்குறைவு இன்பத்தின் ஊற்று என்று வகையிலிலும் உருவானவர்கள். தங்களுடைய கொலைக்கும்பல் தொழிலில் தங்களது முந்தைய தெளி வைக் காட்டும் வகையில் நடக்கும் வரலாற்றில் காணப்படாத முட்டாள் தனிமே ஸ்ராவினிசத்தின் அதிகார பூர்வக்களை.

கலையுலகில் தாக்கமேற்படுத்தும் இந்தக் கொள்கையுடைய கலை களின் வெட்கப்பாட்க்கூடிய மறுப்பானது, முனைப்பான, முனைப்பான, சமரசாற்ற கண்டனத்துக்குள்ளாக்கப்பட்டுக்கொண்டும். இந்த மற்பு இதுவரை ஏந்த அரசுகள் கூட்டச் செய்யாதது. அழிவு வேலைகளிலிடுப்பும் படைகளினைப் புறந்தள்ள எழுத்தாளர், கலைஞர் களின் எதிர்ப்பு ஓர் பயனுள்ள சக்தியாக விளங்கும். இது பாட்டாளி கண்டன் சேர்ந்து ஓர் நல்ல உலகை சமைக்கும் முழுமிகியாகும். இது பெருந்தன்மையின் ஓவில்வாருடைனி ஆர்வத்துடனும் மனிதத் தகுதிகளுடனுமே சாத்தியமாகும்.

கம்யூனிஸ்பூர்த்தி கலையைக் கண்டு பயப்படவில்லை. முதலாளி ந்துவ சமுகத்தில் கலைஞரின் பாத்திரம் தனியுக்கும் சமுகத்தின் பல்வேறு முரண்பாட்டினால்

நீரானிக்கப்படுவது. இது அவனுக்கு எதிரானதாகும். இதைக்குறித்து அவன் பிரக்ஞஞாயுடன் இருக்கும்வரைக்கும் இந்த மெய்மை மட்டுமே கலைஞரை இயல்பான, பூர்த்தியின் கூட்டுக்காரனாக்கும்.

உள்பகுப்பாய்வு ஆய்வுசெய்யப் பட்டதும் இங்கு செயல்பாட்டுக்கு வருவதுமான, உன்னைம் நோக்கிய பழுமறைச்செயல்; ஓர்பகுதி சுகோ விற்கும் அது புரக்கணித்து மறுக்கின்ற வெளிக்கூறுகளுக்குமிடையில் உடை ந்துபோன சமநிலையை மறுசீலமைக் கப்பார்க்கிறது. இந்த மற்பு இலட்சிய ச்செய்தின் முன்னேற்றத்துக்கு முனைகிறது. சகிக்க முடியாத தற்கால எதார்த்தமான சுயத்தினுடைய அதை உலகின் அனைத்துச்சக்திகளுக்கும் எதிராக இது அரணாய் நிற்கிறது. இது அனைத்து மனிதர்கள் ஒருக்கும் பொதுவானது. இது தொடர்ச்சியாக மலர்ந்து வருகின்றது. தனியினின் மன உள்ளுநர்வினால் உணரப்படும் விடுபடுதலுக்கான தேவையானது தனது இயல்வான போக்குமாத்திரமே தொடரவேண்டிய ருக்கும். இப்படித்தொடரும் இசை வோட்டம் அடிப்படைத் தேவையான மனிதனின் விடுபடலுடன் இணையவே திசைவழிப்படும்.

எழுத்தாளர்களின் செயல்பாட்டுக் கருத்துருவாக்கம்பற்றி இளம் மார்க்கள் எழுதிவைத்ததை நினைவு கூர்தல் பயனுள்ளது. எழுத்தாளர் வாழ்வதற்கும் எழுதுவதற்கும் இயல் பாகவே கட்டாயம் பணம் சம்பாதிக்க வேண்டும். ஆளால் எந்தச் சூழ்நிலை யிலும் காச சம்பாதிப்பதற்காக வாழும் எழுதுவும்கூடாது. எழுத் தாளர் எவ்வழியிலும் தன்னுடைய பணியை வருவாய்க்கான வழியாகப் பார்க்கக்கூடாது. அது அதனாலில் ஓர் முடிவே. எழுத்தாளனைப் பொறுத்தள விலும் பிறநக்கும் மிகச்சிறியளவே வருவாய் வழியாக அது புலப்படும். தேவையானால் தன்னுடைய படை பின் இருத்தலுக்காகத் தன்னுடைய இருத்தலையே பலியாக்கலாம்... இதுயில் சுதந்திரத்தின் முதல் நிபந்தனையே அது ஓர் வியாபார நடவடிக்கை இல்லை என்பதுதான்(2). தமக்கே அன்னியான முடிவுகளை நோக்கிய செயல்களைச் செய்யும் அறிவிலின் அனிகளுக்கு எதிராக முன்னெப்போதையும்விட இல்லாச கங்களைப் பொருத்திப் பார்க்கமுடிகிறது. (மேலும் அரசிற்கான காரணங்கள் என்று அழைக்கப்படும் பானியின்ருக்கும் இதைப்பிரிந்துரைக்க முடியும்.) கலையின் கருப்பொருளாகப் பரிந்துரைக்கவும் முடியும். கருப்பொருளை சுயாதீனமாகத் தெரிந்தெடு த்தல் என்பதும் அவனின் பண்பாட்டு எல்லைக்குள் அறிவிலின் பண்பாட்டு அனைத்துத்தடைகளும் ஓர் கலைஞர் கோரக்கூடிய மாற்றமுடியாத உரிமை யாகும். கலைத்துவம்படிப்பட்டு எல்லைக்குள் அனைத்து நிரப்பந்தங்களில் இருந்தும் கற்பனை துபித்தது கொள்கையிலும். தலைகளில் வைத்திருக்கும் எந்த முன்பதைவுல் களின் கீழம் இயங்கக்கூடாது. எங்களை ஒன்றியைந்து செயல்பட விரைவுபடுத்துவபர்களுக்கு கலை இன்றைக்கோ நாளைக்கோ ஓர் அறிவுப்புலத்தில் கையளிக்கப்பட வேண்டும். தீவிரமான ஓய்வற்றானதாக அதனிலும்படன் நாம் வைத்தி ருபதற்கு ஓர் முழுமற்புத் தெரிவிக்க

வேண்டும். கலையின் முழுமையான சுதந்திரம் என்ற வாய்பாட்டின்படி நாங்கள் சார்ந்தியங்குகின்றோம் என்ற எங்கள் ஆழமான உள்ளக் கிடக்கையை வெளிப்படுத்த வேண்டும்.

பூர்ச்சுவாக்களின் எதிர்தாக்கு தலில் இருந்து தன்னைக் காத்து கீகாளை ஓர் பூர்ச்சிகர அரசுக்கு உரிமையின்டு என்பதற்கு நாம் இசைவட்டவேண்டும். புரிந்துகொள்ளலுமென்டும். அவன் தனது இடம் வேறு என்பதைப் பூர்ச்சிக்குமான விளைவுகளைச் சீரமிப்பவர்களிடையே அது இல்லை என்பதை உணர வேண்டும். ஆனால் அதைக்கழியாத மெம்பற்றோடு பூர்ச்சிக்குப் பூர்ச்சித்தற்பாதுகாப்பின் வழிமுறைகளின்கும் அறிவுத்தற்கான பட்டயிகளின்மீது நிபந்தனைகளை விதிப்பதற்கான உரிமைக்கும் இடை யே ஓர் பாதாள வெளி உள்ளது. பொருளும்புத்திச்சுக்கியின் சிறப்பான வளர்ச்சிக்கு ஓர் மைய அதிகார ததுடன் சோசலிச் சேண்ணையைப் பூர்ச்சி கட்டவேண்டுமாயின், அறிவுத்தற்கான சார் படைப்பை வளர்க்க தனியன் களின் அதிகாரத்துடனான கலகச் சேண் ஒன்று துவக்கத்திலிருந்தே நிறுவப்பட வேண்டும். அதிகார முடிடோர் வேண்டாம்; கட்டடளை யிடுதல் வேண்டாம்; மேலிருந்து கட்ட ளைகள் வருவதான ஓர் சிறு தடமும்கூட வேண்டாம்! நிட்புதியான கூட்டுக்காள ஓர் இடம் மட்டுமே வெளியிலிருந்து நிரப்பந்தம் எதுவுமின்றி, அமிருக்காத்துக்கும் கலைகளுக்காக கஞக்கும் அவர்களுடைய குறிக் கோளைச் செய்து முடிக்க இதனால் சாத்தியமாகும். இது வரலாற்றில் முன்னர் எட்டப்படாதளவு உச்சமான தாயிருக்கும்.

சிந்தனைக்கான சுதந்திரத்தைப்

பாதுகாக்கும் அடுத்தேளை எங்க ஸிடம் ஏதெனும் அரசியல் வேற்றுமை உணர்வைத்தீர்மானிக்கும் எண்ணை ஏதுமில்லை என்பது இப்போது தெளிவாயிருக்கும். மேலும் தூய கலை என்றழைக்கப்படுவதை மீளக் கொண்டவது எமது விருப்பிற்கு வெகு தூரமானது. தூய கலை உண்ணையில் மிக மோசாக முடிவுகளைத் தருவிக்கும், கலையின் பாத்திரமாக நாம் கருவது சமுகத்தின் விதியில் பாத்திரமை ஏற்படுத்தம் வினை ஏகளிர்க்காகப் பணிபுரிவதாகும். அது மறுக்கமுடியாதபடி மிக உயர்வான தாகும். எமது வழியில் கலையின் அதியுயர் குழிக்கோள், பூர்ச்சிக்காக முழு சுடுபாட்டுதும் பிரக்கனுடியடினும் தயார்ப்படுத்துவதாகும். ஆனால் கலை ஞாகள் சுதந்திரத்துக்கான போராட்டத்தில் உதவுமுடியாத கலைஞர் தனினிலையாளில் அதன் சமூக உள்ளடக்கத்தை உள்ளாங்கிக் கொண்டாலன்றி, தசை நரம்புகள்வரை அதன் பொருளை உணரும் வரையில்லை, பின் அதைத் தனது உள் உலகத்தில் அது எடுக்கும் உருமாற்ற வடிவத்தை கலையில் வெளிப்படுத்தினாலன்றி.

முதலாளித்துவ, ஜனநாயக , பாஸிஸ அரசுகளின் தற்காலத்தைய மரண ஒலுத்தால் கலைஞர்கள் தாங்கள் வாழ்வதற்கான உரிமையையும் இழுந்து விட்டதாக மிரண்டு போயிருக் கிறார்கள். முதலாளித்துவ சிதை வோடு தொடர்புக்கான அனைத்துப் பாதைகளும் வெட்டப்பட்டுவிட்டதை அவர்கள் எதிர்பார்க்கிறார்கள். இந்த

(2)மார்க்ஸ் இதழியல் சுதந்திரம் பற்றி ரென்ஸ்வான் மாநாடு இதழில் நிகழ்த்திய விவாதம். 'ரென்னிவேற்றலைற்றுங்க' மே; 19, 1842.

வகைத்தனிமையில் இருந்து தப்பிக்கும் சாத்தியம் என நினைத்து இயல்பாக ததான் அவர்கள் ஸ்ராலினில் அமைப்புக்களை ஞாக்கித் திரும்பு கின்றன. ஆனால் இந்த முழுமையான உள்சீரழிவைத் தடுக்க வேண்டுமாயின் அவன் அங்கே இருக்கக் கூடாது. ஏனெனில் அவன் தனது சுய செய்திகளைக்கூட வெளியிட முடியாது. ஒரு சில பொருள்சார் பங்களியிற்குப்பதிலாக, இவ்வகை படிக்கள் அவனிடம் தரக்குறைவான கொத்துமைத்தனத்தை எதிர்பார்க்கும். அவன் தனது இடம் வேறு என்பதைப் பூர்ந்துகொள்ளலுமென்டும். மனிதத்துவத்துக்கும் பூர்ச்சிக்குமான விளைவுகளைச் சீரமிப்பவர்களிடையே அது இல்லை என்பதை உணர வேண்டும். ஆனால் அதைக்கழியாத மெம்பற்றோடு பூர்ச்சிக்குப் பலியாக்க ஸ்ராலிவர்களை அப்படிப்பட்டவர்கள். இப்படிப்பட்டவர்களிடம் மட்டுமே இந்தக் காரணங்களுக்காக ஓர் பயன்றிறைவு கிட்டும். இது மனித மேதுமையின் அனைத்து வழங்க களினதும் சுதந்திரமான வெளிப் பாட்டுடன் இருக்கும்.

இக்கோரிக்கையின் நோக்கம் ஓர் பொதுத்தனத்தைக்கண்டு பிழிப்பதே. அதன் மீதுமட்டுமே பூர்ச்சிகளும் கலைஞர்சிறப்பாகப் பங்களிக்கழியும். மேலும் அந்தக் கலையின் விடுவிக்கைத் தற்காக்க முடியும். பல்வேறு வகையான தத்துவ, அரசியல், அழகியல் உந்துவல்கள் எல்லாம் பிழையான பூர்ச்சிகர அரசிடமிருந்து அதாவது ஓரிடத்தில் பொதுத்தனத்தைக் காணமுடியுமென நாம் நினைக்கின்றோம். போது முடியும். இவர்களிருவகையினரும் பிற்போக்கு வாதக் காவலனாகத் தன்னைக் கூறிக்கொள்ளும் ஸ்ராலினையும் அவரது கையாள கார்சியாவையும் சமரசமற்றமுறையில் மறுக்கவேண்டும்.

தனியாக்கப்பட்ட ஆயிரமாயிரம் சிந்தனையாளர்களும் கலைஞர் களும். இன்று உலகம் முழுமூதும் சிறுமிக்க டக்கிறார்கள் என்பது நாம் அறிந்ததே. அவர்களின் குரல்கள் முறைப்படுத்தப்பட்ட பொய்யர்களின் உரத்திலிருக்கக்கூடிய போய்பாட்டுக்களில் காணாமற் போய் விடுகின்றது. நூறாயிரக்கணக்கான சிறிய உள்ளார் இதுகள் தங்களைப் போன்ற இளம் சுந்தரியினரைத்தரட்ட முகைகளின்றன. இவர்கள் புதிய பாதைகளையே எனிர்பார்க்கின்றார்கள். மானியங் களையல்ல. கலையில் இருக்கும் முன்னோக்கிய ஒவ்வொரு சக்தியும் பாலிஸச் சக்திகளால் சீரமிக்கப்பட்டு விடுகிறது. ஒவ்வொரு சயமான படைப்பும் ஸ்ராலினிலுக்கொள்ள பாலிஸம் என அழைக்கப்படுகிறது. இப்போது சுதந்திரமான கலைச் சக்திகள் தற்போது பிற்போக்குவாதத் தீர்பிடல்களிற்கெதிராக ஒன்றுபட வேண்டிய கட்டாயம் உள்ளது.

அவை இருந்தலுக்கான உரி மைய உரத்துக்கோரவேண்டும். (சுதந்திரப்பூர்ச்சிகரக் கலைக்கான அனைத்துலப் பூர்ச்சிகர அமைப்பு) இந்தகைய சக்திகளின் இணைப்பே சுதந்திரப் பூர்ச்சிகரக் கலையின் ஞாக்கமாகும். இது பரவலாக கப்படவேண்டியது அவசியம் என நாம் நம்புகிறோம். (தொடர்ச்சி பக்கம்) எக்ஸில் னவம்பர் - டிசம்பர் 1998 33

மானுடம் வெல்லுமாம்மா

- நேவகாந்தன் -

ஜின்னலுக்குள்ளால் வெளிய
வெறிச்சுப்பாத்தபடி இருக்கிறா, மாமி.
வானத்தில் நிலா பூத்திருக்கு.
மன்மினிப்பூச்சிகளாய்ச் சில நட்சத்திரங்கள்.
மேகம் துண்டு துண்டாய்
அசைஞ்சுகொண்டிருக்கு இதிலெல்லாம்
மாமியினர் கவனம் பதிஞ்சிராதெண்டு
எனக்குத்தெரியும்.

அவரமாறிப்போனா. அவவினர் என்னம்,
எதிர்பார்ப்புநம்பிக்கையெல்லாம் வெட்சிச்
சிதறிப்போச்சு. ஒரு வார்த்தையில் அவனை
அந்த நிலைமைக்கு ஆளாக்கியிருந்தான்
சேரன்.

எவ்வளவு நேரமாச்சு ! மாமி இருந்த
இடத்தைவிட்டு ஒரு சொட்டு நகரேல்லை.
இந்தப்பக்கம் அந்தப்பக்கம் இரும்பிக்கூடப்
பார்க்கேல்லை. பாக்க
எனக்குப்பாவமாப்போச்சு. சேரன் மேல் கோபம்
கோபமாய் வந்தது. பேசாமல் வாயை
வைச்சுக்கொண்டு சம்மாயிருந்திருக்கலாம்.
வாய்க்கு வாய் காட்டுமேது, கிண்டலிக்கிறது
இப்பாசனாப்போச்சு. பெரிய வீரமென்ட
நினைப்பு. அவ்எதையோ கேக்க ... இவன்
எதையோ சொல்ல ... இப்ப மாமி
முகத்தைத்திருப்பிக்கொண்டு இருக்கிற
நிலமை ஏற்பட்டுட்டு. நாளைக்கு
ஊருக்குப்போறவா தானே , என்ன
விசர்க்கதையெண்டாலும்
கதைக்கட்டும்,கேக்கிற கேள்விக்கு
சமாதானமாய்ச் சூரு பதிலைச்சொல்லி
வைப்பமென்டு ஒரு யோசனையில்லை. சம்மா
மரம்மாதிரி வளர்ந்ததுநான் மிச்சம்.

முன்டு மாசத்துக்கு முந்தி ஆறுமுகம்
அன்னனர் கொழும்பிலையிருந்து கொண்டுவந்த
மாலினியினர் கசெற்றறப்பார்த்தவுடனேயே
மாமிக்கு ஊருக்குப்போற ஆசை லேசாய்த்
துவங்கியிட்டுது. பிறகு மாலினியும் புருசனும்
வெளிநாட்டுக்குப் போகப்போகினமென்டு

கடிதங்கள் வர வர, கட்டாயம் ஊருக்குப்
போகத்தான் வேணுமென்டு ஆய்க்கினை
பிடிக்கத் தொடங்கிட்டா என்னோட்.
இது மாலினியையும் புருஷனையும்
பார்க்கிறதுக்கான ஆசை
மட்டுமில்லையெண்டது எனக்குத் தெரியும்.
ஊரைப் பார்க்கிற தவனமும் வந்திட்டுது. மாமி
தன்பாட்டிலயிருந்து புறமுக்கவற்
துவங்கியாச்சு. இனி அவனைத் தாக்காட்டுமுது
வலு கள்ரம்.

அதுக்காக உடனேயே சுட்டிக்கொண்டு போய்
எயாப்போட்டில வைச்சு பிளேன் ஏத்தி
அனுப்பியிட ஏலுமே? ஈ.சி. எடுக்கவேணும்,
பொலினில் சேர்யிகேற் எடுக்கவேணும், விசா
கினியறங்கள் அடிப்பிக்க வேணும்... இப்படி
எத்தினையோ காரியங்கள் இருக்கு.
எல்லாத்தையும்விட, போகிற நேரத்தில்
கொழும்பு நிலவரம் சுமுகமாய் இருக்கிறதும்,
யாழ்ப்பாணப் போக்குவரத்து சகஜமாய்
இருக்கிறதும் முக்கியம்.

அதால், கொழும்பில இருக்கிற என்ற தங்கச்சி
ராசத்திற்கு அங்கத்தைய நிலமையைக்
கேட்டு கடிதம் எழுதினன்.
இலங்கை வாற யோசனையையாண்டும் இப்ப
வேண்டாம், கிளாலிப் பாதையில் போய்வற்று
மாமிக்குச் சிரமமாயிருக்கும், இந்தியா
திரும்பவாறதுக்கு இந்தியன் எம்பளியில் விசா
எடுக்கிறது அதைவிடக் கள்ரமன்று ராசம்
பதிலெழுதினாள்.

ராசம் யாழ்ப்பாணத்திலயிருந்து கொழும்பு
வந்து ஏழைட்டு வருவதாரது. அவனுக்குக்கூட
குடும்பத்தோட சென்னையில் வந்து
வசிக்கிறதுதானாம் விருப்பமாயிருக்கு. விசா
எடுக்கிற கள்ரத்தால் அது தள்ளிப்
போய்கொண்டு இருக்குதாம்.

ஆனால் அதுமட்டுமே காரணமில்லை.
ராசத்தினர் புருஷனுக்கு கொழும்பில
போஸ்ரல் யீப்பார்ட் மென்றில் வேலை. நல்ல
சம்பளம் எடுக்கிறார். பென்சனுக்கு இன்னும்
ரண்டோ மூண்டு வருஷம் இருக்கு.
அதுவரைக்கும் கொழும்பில காலத்தைக்

கழிச்சிடுறதுதான் ராசத்தினர் உண்மையான
திட்டம்.

அதுவும் சரியான ஒரு யோசிகினதானே? ராசம்
காயிதம் போட்டிருக்கிறதைக் கூறி நிலமை
அங்க நல்லாய் இல்லையாம், அதால இப்ப
கொழும்புக்குப் போறதை நினைக்காமல்
விடுகிறதே நல்லதென நான் சொன்னன்.

அதுக்கு, 'அவன் இப்பவும் அங்கதானே

இருக்கிறான், பிறகு... அங்க நிலமை
சரியில்லையென்டால் என்ன அர்த்தமென்டு
கேட்டு மாமிட என்னோட சீர்த்தொடங்கியிட்டா.
மனுவிக்கு பிழிச்சராவிக் குணம். நினைச்சால்

நினைச்சதை அப்பவே செய்யவேண்டும்.

புருஷன் உயிரோட்டியிருந்த காலத்திலேயே
அந்தாளினர் பேச்சைக்கேட்டு நடந்ததில்லை.
தலைக்கு மேல பிள்ளைகள் வளர்ந்தபிறகுகூட
அதுகளினர் பேச்சையும் கேட்காமல்தான்

மனுவிட நடந்தது.

போன மாசம் நோர்வேயிலயிருந்து அவர்
வரலிபோன் எடுத்தார். நான் எல்லாம்
விபரமாயச் சொல்லி முடிவெடுக்கிற பொறுப்பை
அவரிட்டயே விட்டுட்டன். தானையக் கூயிட்டுப்
பேசினார். மனுவி சம்மதிக்கேல்லை. பிறகு

நான் பேசும்போது 'கட்டாயம்

போகவேண்டுமென்று நிக்கிறா, போட்டு
வர்ட்டுக்குமன். போனால் வாறது கஷ்டமான்.
கஷ்டப்பட்டும். அதுக்குத்தானேயோக
விஸ்லங்கப்படுகிறா? நீங்கள்

தேவையானதுகளைச் செய்துகூடுகிறோ. நான்
அதுக்கான காசை அடுத்ததிழமை அனுப்புறன்
என்டு சொன்னார்.

காச வந்தவுடன் சேரவை விட்டுத்தான்
எல்லாக் காரியத்தையும் முடிபிச்சக்
குடுத்தன். அதால எனக்குத்தான் நட்டம்.
அவனை அனுப்பினால் எல்லாத்துக்கும்

ஒழுந்தைக்கு ரட்டைச் சிலவு

இப்பிடிடல்ல ஆயித்தமும்

நடந்துகொண்டிருக்கிற சமயத்தில், கொழும்பு
சென்ட்ரல் பாங்கில் குண்டு வெடிச்ச செய்தி
வந்தது. என்ன செய்திருதென்டு தெரியாமல்
நான் தடுமாறிக்கொண்டிருக்கிற நேரத்தில,

அவராயே போன் எடுத்தார். நான்
பிரச்சினையைச் சொன்னேன். கொஞ்சநாள்

கழிச்சு போகலாமென்டும், பிளைர்
நிசேர்வேஷனைக் காண்சல் பண்ணச்
சொல்லியும் தாயிட்டக் கேட்டிருக்கிறார். அவ

மாட்டனென்டு ஒரே வார்த்தையில
சொல்லியிட்டா. 'எழுபது வயசாகுது என்னை
எவன் எதுக்குச் சந்தேகப்படப்போறான்?

இல்லை, அப்படியே பிழிச்சுத்தான் என்ன
செய்திடுவான்? நான் போறது

போறதுதான். அவருக்கும் கொதி ஏறியிட்டுது
போல. கொண்டு போய் பிளைர்
ஏத்திலிடுங்கோ, அப்படியே பரமேஸ்சுக்கு
போன் பண்ணி அம்மா வாற விடுதித்தைச்
சொல்லுங்கோ எண்டு என்னைக் கூபிட்டுச்
சொல்லியிட்டு போனை வைச்சிட்டார்.

வழக்கமாய் கடைசிபில பேசுறது
நிவாவோடதான். நிவாக்குட்டி... என்ற
செல்லக்குட்டியெண்டு செல்லம் பொங்கப்
பொங்கப் பேசிக்கொண்டிருப்பார். பதினாறு
வயசாகுதெண்டாலும் கடைசிபிள்ளை
எண்டபடியால் சரியான செல்லம். அண்டைக்கு
நிவாவோடகூடப் பேசேல்லை.



பிள்ளையளாண்டுக்கும் அவ
கொழும்புக்கும் போறது விருப்பமில்லை.
படபடவெண்டு பேசினாலும் மூன்றுக்குமிடு
அவவில் பாசம் அதிகம். அவவுக்கும்
அப்படித்தான். இருந்தும் ஒண்டினர் பேச்சையும்
கேக்காமல் மாமி பயணத்திற்கு ஆயத்தம்
பண்ணத் துவங்கியிட்டா.

அண்டு முழுக்க ஒருத்தரும் அவவோட
பேசேஸ்லை. காரணத்தையெல்லாம் பகுத்தும்
பார்க்க மாமியால் முடிந்திராது. அவஷும்
மூன்சையை நிட்டிக்கொண்டு பேசாமல்
இருந்திட்டா. நேற்று ராத்திரி நிவாசைவைக்
சூப்பிட்டு பக்கத்தில் வைச்சுக்கொண்டு
கதைசொல்லத் துவங்கியிருக்கிறா. நான்
குசினிக்குள்ள அலுவலாய் இருந்தன் அப்ப.
என்ற காத்திலயும் கதை விழுந்தது. முந்தி ஒரு
மழைநாளில் எனக்கும் அந்தக் கதையைச்
சொல்லியிருக்கிறா.

"ஆயிரத்துத் தொளாயிரத்து அய்ப்பது
நாலிலயோ அம்பத்தஞ்சிலயோ
யாழ்ப்பாணத்தில் சரியான குறாவளி அடிச்சது.
வீடுகளொல்லாம் இடிந்சு விழுந்து...
மரங்களொல்லாம் பாறி... ஆடு மாடு
கோழியெல்லாம் செத்து... காத்தும் மழையும்
சேர்ந்து பயங்கரமாய்ச் சன்னதம் போட்டு. து
சனங்களொல்லாம் அப்பிட்ட துணிமணியோடு
கோயில்லயும் பள்ளிக்கூடத்திலயும் போய்
தூங்க வேண்டியதாய்ப் போச்ச. ரண்டு
நாளாய் வெந்த வாய்க்கு வெறுந்தண்ணியும்
கிடைக்கேல்லை. பெரியாக்கள் சரி...
சின்னப்பிள்ளையர் என்ன செய்யுங்கள்?
எல்லாம் மயக்கம்போட்டு

விழுத்துவங்கியிட்டுதுகள். அந்த நேரத்தில்
பேக்கரி அப்புகாமிதான் பாண் போட்டுக்
குடுத்து சனங்களைக் காப்பாத்திச்சது. அந்த
மனிசன் பட்டபாடு. அப்பநான்
சின்னப்பிள்ளைதான்... எண்டாலும் எனக்குத்
தெரியும். அதுமட்டுமில்லை. கெதியாய்
மழையும் காத்தும் நின்டுப் பழையூடு
சனங்களின்ற வாழ்க்கை சீரான நிலமைக்குத்
திரும்பவேணுமென்டு அப்புக்காமி நேரத்திலை
வைச்சுதாம். அப்படியே அடுத்த நாள் புயல்
நின்டுபோக, பேக்கரிக்கு முன்னால் நின்ட
அரசுசரத்துக்குக் கீழ் பிள்ளையார் வைச்சு
வெள்ளி தவழாமல் விளக்குவைச்ச வந்தது.'
மாமிக்கு கதைசொல்ல நல்லாய் வருக. நானும்
மெய்ம்மறந்து கேட்டுக்கொண்டிருந்தன்.

'போன ஆடிக்கலவரம் மட்டும் அப்புகாமி
அங்கதான் இருந்தது. பிறகு.. போன வந்த
இடம் தெரியாது. நான் இஞ்சு வரேக்கைகூட
பேக்கரி பூட்டித்தான் இருந்தது. அப்புக்காமி

இருக்கிற வரைக்கும் அரசுப் பிள்ளையாரினர்
விளக்கு வெள்ளி தவழாமல்
எரிஞ்சுகொண்டிருந்தது. அது போன பின்னால்
சீவரத்தினம் ஏனோதானோ வெண்டு
இருந்துவிட்டு ஒரு வெள்ளியில்
விளக்கேத்திக்கொண்டிருந்தான். இப்படி என்ன
நடக்குதோ? இப்படி ஒரு சிங்கள மனிசன்
உபகாரம் பண்ணி, பக்திமானாயும்
இருக்கிறதென்டால்... அந்த ஆள் எவ்வளவு
நல்ல மனிசனாய் இருக்கவேணும்!'
மாமி அப்புகாமி... அப்புகாமியெண்டு
முச்சக்கொரு அப்புகாமி போட்டது எனக்குப்
பிடிக்கேல்லை. பத்திக்கொண்டு வந்தது.
ஆனால் ஆரிலயெண்டு கோபிக்க ஏலும்?
பேசாமல் இருந்திட்டன. நேரத்தையில்க் கதை
இப்படி முடிஞ்சது.

இன்டைக்கெண்டாவெண்டால்... இரவு
எட்டரை ஒன்பது மணி இருக்கும்:
நாங்களெல்லாம் சாப்பிட்டுட்டு ரீ.வி.
பாத்துக்கொண்டிருந்தும். வெளியிலயிருந்து
சேரன் வந்தான். கையிலயிருந்த பேப்பரை
எனக்கு நேரே வீசியிட்டு கத்தையில் போய்
பொத்தெண்டு இருந்தான். நான் பேப்பரை
எடுத்து முன்பக்கம் விரிச்சன்.
'கொழும்பில் வீடு வீடாகச் சோதனை-
சந்தேகத்தின் பேரில் 500 பேர் கைது லாட்டு
அறைகள், வாடகை வீடுகள் தமிழருக்கு
மறுபடி ஆயிரக்கணக்கான தமிழர் வீதியில்
தலிப்பு' எண்டு இருந்தது.
ஜந்நாறு பூரா?

-நான் திகைச்சுப் போனேன்.
'அய்ஞ்சுறு பேரெண்டு பேப்பரில்
போட்டிருக்கிறான். குறைஞ்சது ரண்டாயிரம்
பேரெயாவது பிடிச்சிருப்பாங்கள்' எண்டு சேரன்
கொதிச்சான்.
சுவரோட சாய்ச்சிருந்த மாமி என்னிட்டமிருந்த
பேப்பரை வாங்கிப் படிச்சுக்கொண்டிருந்தா.
ராவெண்டாலும் நல்ல வெளிச்சமிருந்தால்
கூர்ந்து கூர்ந்து பாத்து வாசிக்க மாமியால
ஏலும்.

சேரன் இவ்வைப் பாத்து, 'இந்தமாதிரியான
நேரத்தில் கொழும்புக்கு ஏன் போகவேணும்,
அப்பம்மா? உங்களுக்கும் கள்ரம்; பரமேஸ்
மாமிக்கும் கங்கரம். நாளைக் காலமைப்
பிளையிற்றை காங்கல் பண்ணுவைம். ஒரு
கிழமை, பத்து நாளில் நிலமை சீராகியிடும்.
அப்ப போய்க்கொள்ளலாம்' எண்டான்.
குனிஞ்சு பேப்பர் வாசிச்சுக்கொண்டிருந்தவ
நிமிர்ந்து சேரனை, என்னை,
உங்களவையெல்லாம் ஒருக்காப் பாத்தா. பிறகு
குனிஞ்சுகொண்டு யோசனையில் இருந்தா.
கொஞ்சமேற்ற போக, தொண்டையைச்

செருமினா. 'ப்ரமேஸ் பதினெட்டாங்கு இருபது
வருஷமாக் கொழும்பில இருக்கிறாலோல்லே?
சுத்திவர சிங்களவர்தான் இருக்கிறாங்கள்.
இருந்தாலும் இவ்வளவு காலத்தில் ஒரு கஷ்டம்
வரேல்லை. அது ஏனென்டு நினைக்கிறாய்,
தம்பி?

...

'ஏனெண்டால்... அப்புகாமி மாதிரி நாலு
சிங்களவன் அங்க இருக்கிறான்.'
அப்புகாமியினர் பேரைக் கேட்டதும் சேர்ந்த
முகம் விகாரமாய் மாறிப்போக்க. ஏதோ
சட்சக்டச் சொல்ல வாயெடுத்தவன், பிறகு
என்ன நினைச்சோ அடங்கிக்கொண்டான்.
எண்டாலும் உள்ளடங்கின கோபம் லோசாய்த்
தன்னை வெளிக்காட்டாமல் விடேல்லை.
'அப்புகாமியன் இருந்தது அந்தக்காலம்,
அப்பம்மா. இப்ப ஒரு அப்புகாமிகூட இல்லை.
எல்லாரும் செத்திட்டாங்கள்!'

துடிச்சுப்போனதுபோல நிமிர்ந்தா மாமி. ஏக்கம்
முகத்தில் வழியவழிய என்னைத்
இரும்பிப்பாத்தா பிறகு ஜன்னல்ப் பக்கமாகத்
திரும்பினா.

அவ்வளவுதான்.

நேரம் போய்க்கொண்டே இருந்தது.
நிவார படுக்கப் போயிட்டா.

விலியை நிப்பாட்டியிட்டு உணாவும்
படுக்கப்போயாக்க.

சேரன் சாப்பிட்டுட்டு கைகழுவியிட்டும்
வந்திட்டான்.

... மாமிமட்டும் இருந்த ஸ்திதி மாறேல்லை.
வெகுநேரத்துக்குப் பிறகு ஏதோ
தீர்மானத்துக்கு வந்திட்டது மாதிரி மாமி
தலையைச்சொ. பேந்து மெள்ளமாய்
எழும்பினா. பாயை எடுத்து விரிச்சிட்டு,
கலையணியுத் தூக்கிதொம்மெண்டு
தலைமாட்டில் போட்டா. பிறகு
முருதடியிள்ளையாரேயென்டு சூலியடிப்
பாயில் அமர்ந்தா.

சேரனேநோக்கி நிமிர்ந்த முகத்தில்
பளிரெண்டு அப்படி ஒரு தெளிவும் பிரகாசமும்!

பின் நிதானமாய்க் கொன்னா: 'தம்பி, நீ
சொன்னமாதிரி ஒருநாலும் இருக்காது, ராசா.
அந்தனவு சிங்களவரில் ஒரு அப்புகாமிகூடவே
இல்லாமல் போகும்? எந்த இடத்திலும் ஒரு

நல்ல மனிசன்கூட இல்லாமல் போறது
படைப்பிலேயே இருக்காது, ராசா. இல்லாட்டு...
அங்கெயல்லாம் என்னெண்டு மழைபெய்யும்...?

சொல்லியிட்டு மாமி சரிந்து படுத்திட்டா.
படுக்கும்போது முகத்தைப் பார்த்தன்.
கொஞ்சம் சிரிச்சது மாதிரித் தெரிந்து.
நான் அப்படியே உறைஞ்சுபோனன். அவ
சொன்னதுகூட இல்லை, அந்தச்
சிரிப்புத்தான்...

புதிய கண்டங்களுக்கு முன் நன்னம்பிக்கை
மானைகளே கண்டடையப்பட்டன.
மானுடம் வெல்லுமைம்மா என்டு ஆரோ பாடினது
ஞாபகமாச்சக்கு.
அனைவரையும் ஜெயவர்த்தனாக்களாகவே
எண்ணியிருந்த என் நினைப்பு.. இப்போது
சட்டது!

ம் பக்கம் தொடர்ச்சி

2) சமரில் வெளியாகும் பெயரிடப்படாத
கட்டுரைகளுக்கு எப்படி றயாகரனை
பொறுப்பாளி ஆக்கமுடியும்? என்ற நியாயமான
சமுச்சயம் உங்களுக்கு எழலாம். 'சமரில்'ல்
பெயரில்லாமல் வெளியான கட்டுரைகள்
பி.றயாகரனின் பெயரில் 'புன்னகை' -01லும்
'அம்மா' -07லும் வெளியாகின. தவிர
நாமறிந்தவரை 'சமர்' ஆசிரியபீடத்தில்
றயாகரனைத் தவிர வேறொரும் கிடையாது.
அப்படி றயாகரனை தவிர்ந்து வேறு
ஆசிரியர்களும் இருப்பாராயின் ஓட்டு
மொத்தமாய் கூண்டோடு கல்வெட்டு
பாடவேண்டியதுதான்.

ம் பக்கம் தொடர்ச்சி

எவ்வழியிலும் நாம் இவ்வறிக் கையின்
ஒவ்வொரு கருத்தையும் வலியுறுத்தவில்லை.
இவற்றைப்பறிந் திசையிலான முதற்படியாக் கருதலாம்
என்று நாம் என்னுகிறோம். கலையின்
காவலர்களையும் ஒவ்வொரு நண்பர் கலைஞர்
ஒருத்தை இதைக் கேட்கும்படி நாம் கேட்கிறோம்.
இதே விண்ணப்பத்தை இடதுசாரி வெளி யீடுகள்
அனைத்தையும் ஜோக்கி வைக்கிறோம். இவர்களே
உடனே அனைத்துலக அமையில் பங்கேற்கக்
கூடியவர்கள். மேலும் இதன் ஜோக்கையும் செயல்படும்
முறையையும் கருத்தில் கொள்ளக்கூடியன.

கடிதத்தெநாடர்புகளின்வழி இதற்கு களின்வழி,
அஷப்படைத்தெநாடர்பு ஏற்படுத்தப்பட்டதும்
அதன்பின்னர் நாம் தேசிய, உள்ளூர் கூட்டமைப்புக்கு
ஏற்பாடு செய்வோம். இறுதி நடவடிக்கை யாக உலகக்
கூட்டமைப்பின் கூட்டம் இருக்கும். இறுதியாக இது
அனைத்துலக அமையில்லிருக்க அஷத்தளமிடும்.

நமது நோக்கு:

◆ கலையின் விடுதலை - புரட்சிக்காக

◆ புரட்சி - கலையின் முழுமையான விடுதலைக்காக

அந்தே பிரட்டன்

மகோ ரிவேரா

எக்ஸில் னவம்பர் - டிசம்பர் 1998 37

**திரைப்பட பார்வையாளர்களும்
அடையாளப்படுத்திக் கொள்ளுதலும்**
எஸ்.வி.ற.:பேல்

தமிழ்த்திரைப்படம் பார்க்கும்
மக்களைப் பொதுவாக 'மக்கள்' என்று எளிதாகச் சொல்லிவிட்டு விடமுடியாது. தமிழ்த் திரைப்படங்களைப் பார்ப்பவர்கள் என்றவகையில் அவர்கள் பார்வையாளர்கள், அதற்காகச் சொல்லிவோர் என்றவகையிலும் அதை, அதிலிருந்தும் எடுத்துக்கொள்வோர் என்ற வகையில், பெறுவோர் / நுகர்வோர். குறிப்பிட்ட சங்கேதங்கள் பொதிந்து வைக்கப்பட்ட பனுவலாகத் திரைப்படத்தைக்கருதும்போது சமிக்ஞையை அவிழப்போர் என்றும் பல்வேறு நிலைகளில் இருக்கின்றனர். இற்றைப்போலவே இப்பார்வையாளர்களைப் பார்க்கலாம்.

பார்வையாளர்க்குழுக்கள்:

தமிழ்த் திரைப்படம் வெளியிடப்படும் நிலவியல் பகுதிகளில் இருப்பவர்கள் அவர்களை அறிந்தோ அறியாமலோ திரைப்படத்திற்கு முகம் கொடுக்கின்றனர். இவர்களைப் பொதுவான குழு¹ அல்லது வெகுமக்கள் குழு(mass) என்று பாருபடுத்தலாம். இந்தமக்களை, எப்போதும் நிலைத்திருக்கும் திரைப்படத்திற்குப் பொதுவான மக்கள் குழு என்பதே சரி. இந்த வெகுமக்கள் குழு ஓர் மொழிக்குரிய, நிலவியல் எல்லைக்குள்தான் இருக்கும் (உ.-ம் தமிழ்நாடு, இலங்கை, மொரிசியல், மலேசியா, சிங்கப்பூர்) ஓர் அரசுக்குரிய அல்லது பண்பாட்டு நிலவியல் எல்லைகளுக்குள் வராது.

குறிப்பிட்ட சில காரணங்களுக்காகத் திரைப்படம் பார்க்கும் குழுவான்றும் இருக்கிறது. இது சமூகத்தில் இருந்து கொண்டு தங்கள் தேவைகள் சார்ந்து வெளிப்படையான செயல்பாடுகளுடன் உள்ள குழுவாகவோ, வெளிப்படையாக செயற் பாடுகள் இல்லாமலோ இருக்கும். பொதுவாக அமைப்பில்லாத குழுக்கள் இவை அரசியல் சார் வசனங்களுக்காக, அவிழ்த்தும்போடும் காட்சி காலாக, சமய, சாதியக் குறிப்பான காலாக, அடிதடிக்காக, பாட்டுக்காக, சில நடைக்கூவக் காட்சிகளுக்காக என்று

திரைப்படம் பார்ப்பவர்கள்.

இரு பிரிவுகளைக் கொண்டிருக்கும் முக்கியமான குழுவே அடுத்தது. நடிகர்களின், இயக்குனர்களின் தீவிர ரசிகர்களும் அழகியல், தொழிலாட்ப, வெளிப்பாட்டுத் திறன்களை விரும்பி 'கலைப்படம்' என்று பார்ப்பவர்களும் இக்குழுவின் இருபிரிவமாகும். இவர்கள் தீவிரத் தோவுடன் திரைப்படம் பார்ப்பார்கள்.

நல்லபடம், நல்லாயில்லாத படம் என்பதான் உண்டு என்று சொல்லி, கலைப்படம் என்ற வகையைப் புறந்தனவினாலும் இவ்விரு பிரிவினரிடமும் குழு நடத்தைகள் காணப்படுகின்றன. நல்லபடம் விரும்பிப் பார்ப்போர் என்ற பிரிவாகவும், குழு நடத்தைகளை வெளிப்படுத்தும் (ரசிகர்மன்ற) ரசிகர்கள் என்ற பிரிவாகவும் இவர்களைப் பார்க்கலாம்.

தமிழ்நாட்டைப் பொறுத்தவரை கண்தானம், ரத்ததானம், தண்ணீர்ப்பந்தல், இதழுவெளியிடு, மாநாடு (கட்சி நடவடிக்கை) என்ற ரசிகர் மன்றக் குழுச் செயல்பாட்டு நடத்தைகள் இன்று வெளிப்பட்டது. இதனாலேயே இவர்கள் வெகுமக்களில் இருந்து வேறுபட்டு நிற்கின்றனர்.

திரைப்பட சாக்களும் (Film club or Film society) மேற் சொன்னவற்றுக்குச் சம்ரும் குறையாத குழநடத்தையை வெளிப்படுத்துவனவே. எழுத்து வெளியிடுகள், குறிப்பாகத் திரைப்படங்களைத் திரையிடல், ரசனை குறித்த விவாதம், படம்பார்க்கும் முறைகள்-ரசனைகள் குறித்த உரையாடல்கள் என்பன குழநடத்தைகளாக இவர்களை வெகுமக்களில் இருந்து வேறுபடுத்தி நிற்கிறது. அதேவேளை இவ்விரு பிரிவினரும் பொதுவான ஓர் தன்மையினால் ஒரே குழுவிலேயே வருவார். இவர்களுடைய ரசனைத் தன்மை, கோரல், விளாக்கள் திரைப்படங்களின் நிர்ப்பந்திக்கிறது. திரைப்படங்களின் கரு, இவ்விரு பிரிவினரின் விருப்பிற் கேற்பப் பல இடங்களில் மாறுவது கண்சுடாகிறது. ரசிகர்கள் ஒருபடி மேலே போய் கருக்கள், கையாளும் யூவும், பாத்திரப்படைப்பு, உடை, தலைமயிர், நடை வரைக்கும் இப்படித்தான் வேண்டும் என வேண்டுதல் வைக்கின்றனர். கலைப்படத்தினரோ, தாழைநித கலைக் கோட்பாடுகளின் அடைப்புக்குறிக்குள் அல்லது கலைக் கோட்பாடுகளுக்கும்

பிடிப்பாத அடைப்புக் குறிக்குள் வரும் படங்களை எதிர்பார்க்கிறார்கள், அதை விர்சனமாக எழுதுகிறார்கள், படமாக வரவைக்கிறார்கள்.

வாணிபத் திரைப்பட ஊடகவலைப் பின்னாலில் சிக்குண்டு அவ்வுடகத்தின் மூலமாக உருவாக்கப்படும் பழக்கத்துக்கு உள்ளாகிய பார்வையாளரே வெகுமக்களில் சரியான இளிச்சவாயர்கள் அல்லது அப்பாவி நுகர்வோர். இவர்கள் விளம்பரத்தினால் ஈர்க்கப்பட்டு, 'சும்மா' கடைக்கும் போய், 'சும்மா' எதுக்கும் இருக்கட்டுமென்று வங்கிமிட்டையை (bank card) கொடுத்து, 'சும்மா' பொருட்களை வாங்கிக் குவிப்பதுபோல் ; படங்களைப் பார்த்துக் குவிக்க, கட்டாயப்படுத்தப்படும் அப்பாவிப் பார்வையாளர். அனைத்துப் பார்வையாளர் களும் ஏதோ ஓர் குழுவில் இருப்பதற்குமல்ல திரைப்படத்தில் ஏதோ ஓர் செய்தியை அவிழ்க்கும் செயலைச் செய்து கொண்டே இருக்கவேண்டிய கட்டாயத்தில்...

செய்தி நோட்டிப் ஜடகமாக:

திரைப்படம் இந்த வகையில் கூந்து பார்க்குமளவு ஓர் வெகுமக்கள் ஊடகமா? என்றுவரும் கேள்விக்கு இயல்பாகவே இதிலென்ன சந்தேகம் என்று பதில் கேள்வி எழுவது இயல்லே. ஆனால் தொடர்புடைகம் ஒன்றின் இயல்புகளுக்கும் திரைப்படத்திற்கும் பொருத்தப்பாடு இருக்குமா? திரைப்படத்தின் நோக்கத்திற்கு (செய்தி, பொழுதுபோக்கு இன்னபிற்), வடிவத்திற்கு, பொருள்மைக்குத் தொடர்புடையதாக திரைப்படத் தயாரிப்பாளரும் பார்வையாளரும் ஏற்படுத்திக் கொண்ட இதுதான் திரைப்படம் என்ற ஓர் அடையாளம் இருக்கும்.

பார்வையாளர், அவர்கள் முன்னரேயே பார்த்துப் பழகிய அனுபவங்களில் இருந்து கட்டமைக்கப்பட்ட திரைப்படத்துக்கே யென்றான், குறிப்பிட்ட, முன்கூட்டிய விளக்கங்களை வைத்திருப்பார். இந்தவிளங்கங்கள் ஒருவிதமான சட்டகங்களாக (Frame) அல்லது வார்ப்புக்களாக (Mold) உருவாக்கி வைத்திருப்பார். இத்தகைய சட்டகப்படுத் தல்கள் எப்போதும் மாறாத அமைப்புடையனவாய் பெரும்பாலும் இருக்கும். இம்மாறாத சட்டகப் பொதுமைகளால் தான், தனிமனிதத் திரிபுகள், வேறுபாடுகள் இருந்தபோதும் கூட அதையும் விஞ்சிய ஓர் 'கூட்டுமனோநிலை' பார்வையாளரிடம் காணக்கிடைக்கிறது.

முன் அனுபவயில்லாப் பார்வையாளர்

கூட பிற ஊடகங்கள் வழியாகவும், தொடர் ந்து பார்ப்பதன் வழியாகவும் சட்டகப்படுத் தல் களைப் பழக்கிக் கொள்கின்றனர். இதற்குப் பிற பார்வையாளர்களின் சுற்றுச் சூழல் அவர்களுக்கு உதவுகிறது. இப்படியான 'போன்மையடைய' சட்டகங்கள் களின் துணையிருந்தும் கூட ஒரே மாதிரியான சட்டகங்களுக்குள்ளேயே ஒரே உள்ளடக்கம் பலவித பொருள்மை வேறுபாடுகளைத்தரவும், வேறுவேறு பின்பாட்டு அமைப்புக்களில் இன்னும் வேறு பொருள்மைகளைத் தரவும் கூடுமாகிறது. ஊடகத்தின் (திரைப்படத்தின்) தன்மையைப் பொறுத்தே அதன் அளவு வேறுபாடுகள் அமையும். ஊடகமே பெரும்பாலும் இவற்றை 'நிர்ணயிக்கும்' காரணியாக அமைகிறது. ஒரேமாதிரியான சட்டகப் படுத்தல்களை, திசைவழிப்படுத்தப்பட்ட குறிப்பிட்டாக கங்களையே (Significations) ஊடகமும் முன்வைக்கிறது. வேறுவிதமாகச் சொன்னால் ஓர் குறிப்பிட்ட மெய்மையை, அனுபவத்தை, பொருள்மையை குறிக்கப்பட்ட விதத்தில்தான் பார்வையாளர் பெற வேண்டும் என்று ஓர் திசை சட்டப்பட்ட அதையே பார்வைக்குக் கொடுக்கின்றனர்.

திரைப்படம் இப்படிப் பொதுவாகப் பழகிய ஒரு கதையாடலை ஏற்படுத்துவதுடன் மீப்பண்பாட்டு வடிவங்களை நிலைநிறுத்த முயற் சிக்கின்றது. எனவே குறிப்பிட்ட கதையாடல் அமைப்பை அதன் வினைப்படிமுறைகளை, முன்கூட்டியே தீர்மானிக்கப்படக்கூடிய பழமங்களை, சில குறிப்பிட்ட, மீண்டும் மீண்டும் வரும் அடிக்கருக்களைக் கொண்டதாகத்தான் திரைப்படம் இருக்கும்.

நாம் ஓர்மத்துக்குள்ளாக்க வேண்டியது "நான் என்ன எடுக்கிறேனோ அதான் படம். நீ என்ன நடிக்கிறாயோ அதான் நடிப்பு. அதை ஜனங்க பார்த்துத் தீரணும், அது அவங்க தலையெழுத்து" (காதலிக்கநேரமில்லையில் நாகேஷ் பேசும் வசனம்) என்ற மாதிரியான திரைப்படங்களையல்ல. பண்பாட்டில் திரைப்படம் எமது பார்வையாளமக்களால் எப்படிப் பார்க்கப்படுகிறது; பண்பாட்டை அது என்னவாகக் காட்டுகிறது; திரைப்படம் என்னவாக இருக்கிறது என்றே திரைப்படங்களைப் பார்க்கவேண்டியுள்ளது.

பூர்ணிக் திரைப்படங்கள்:

இப்படிப் பார்க்கப்படுவதற்குத்

திரைப்படம் பண்பாட்டைப் பிரதிபலிக்கிறதா என்ன? சந்திரனை வெறுங்கண்ணால் பார்ப்பது போலவா, தொலைக்காக்கி வழியாகப் பார்ப்பது போலவா, உடைந்த கண்ணாடித்துண்டுகளில் தெரியும் சந்திர பிம்பங்கள் போலவா, புவியியல் படத்தில் பார்ப்பது போலவா, கண்ணாடிப் பெட்டகத்தினுள் பார்ப்பதுபோலவா திரைப்படம் பண்பாட்டைப் பிரதிபலிக்கிறது. உண்மையில் இவையைனத்துமான கலவையாகி, சிலவேளை உருப்பெருக்கி வழியானதாக, பெரிஸ்கோப் வழியானதாக எல்லாம் போலவுமே இது நிகழ் கிறது. அதாவது பண்பாட்டுக் கூறுகள் அனைத்தும், மறுவிழுமியப்படுத்தப்பட்டு ஒர் அதீத நிலையில் வெளிப்படுத்தப்படுகின்றன.

ஒர் திரைப்படம் எவ்வளவுதான் இயல்புத் தன்மையுடையது, எதார்த்தமானது என்று கூறப்பட்டாலும் அது பொய்யே. எதார்த்தமான எந்தத் திரைப்படமும் தன்னளவில் புனைவுத் தன்மையுடையதே. செய்திப்படம் (Documentary), இனவரைவியற்படம் (Ethnographic film) கூட புனைவுத் தன்மையுடையனவே. இப்படிப்பட்ட புனைவுத் தன்மை (Fictionality) திரைப்படத்திற்கே உரித்தான் தொழிலாட்பத்தினால் உருவாகிறது. நாவல், சிறுகதையை விடவும் கட்டுரையைவிடவும் திரைப்படம் அதன் தன்மையிலேயே புனைவுத் தன்மை கொண்டது.

திரைப்படம் தனது சொல்லாடலில் (இடம்) காலம் (time), வெளி (Space), இரண்டையும் குலைத்துவிடும். இக் கால, வெளிகள் இயங்பான மனித ஓர்மத்தில் இருந்து விடுபட்ட, தப்பித்த தன்மையுடையவை. ஓர் சம்பவம்/ நிகழ்/ வி/ கதை/ அடிக்கரு காட் சியாகும் போதுகாட் சிக் குள்ளாகும் அடிக்கரு கால எல்லையை ஒழுங்கைமரி, வெளிபுதிதாகி, முனிபின்னாக நகர்த்தப்பட்டு, புரட்டப்பட்டு, தலைக்கூருக்கப்பட்டு இயல்புக்கு மாறாகிவிடுகிறது. இதற்கு ஒளிப்பதிவியின் அசைவு, சட்டகம் உள்ளேயான நடிகர், பொருட்கள் அசைவு, ஒளிஅளவு, ஓலிகள், குரல் (வசனம்), சட்டகஅளவு என்பன உதவுகின்றது. மிக மோசமான எடுத்துக் காட்டு ஒன்று: ஒருவர் பாரிஸில் இருந்து வண்டன் செல்ல 6 மணித்தியாலங்கள் எடுப்பதாக வைத்துக் கொள் வோம். உண்மையில் 15 வினாடிகள் போதுமானதாக இருக்கும் இந்தக் காட் சியை பழமாக்க.

கால, வெளி மாற்றங்கள், 'காமரா'

வைக் கப்பட்ட நூரம், 'காமரா' வைத்த கோணம், உயரம், சட்டகத்தில் நடிகர்-படப் பொருள் வரும் ஆழம், காட் சிகள் இணைப்பு, ஓலிக்குறிப்பீடுகள்...எல்லாம் அதீத புனைவுத் தன்மையையே தருகின்றன.

எனவேதான் - புனைவான திரைப்படம்-இன்னும்கூடிய, புனைவுத்தன்மையையும் மீறிய, அதீதமான இயல்புகளைக் கொண்டுள்ளது. இத் துடன் எடுத்தாளப்படும் அடிக்கருத்துக்களின், காட் சித் தொடர்களின் உருவாக்கம் எல்லாம் சேர்ந்து, திரைப்படத்திற்கு புராணிகத்தன்மையையே ஏற்றிவிடுகின்றன.

பூர்விக்கூறுமையின் சிலகூருகள் என:

1) நாட்டில், சமூகத் தில் பரவலாகப் பார்க்கமுடிகின்ற பாத் திரங்கள் திரைப்படத்தில் வருவதில்லை. எந்தவகையான திரைப்படமாக அது இருப்பினும் சரியே. பொதுவான பாத்திரங்கள் கிராமத்து வீரன், புரட்சி இளைஞருள், இராணுவபொவிஸ்/...அதிகாரி, பண்ணையார் மகன், வெட்டியார் மகள், அதீத துண்பத்திற்கு (தாலியினால்) ஆளாகும் பெண், மாணவர் தலைவி/தலைவன், பொதுவான தலைவன்/தலைவி... என்ற நீண்ட வகைமாதிரியான பொதிகளில் வரும். ஆளால் நடைமுறை வாழ்வில் 1% கூட அப்படிப்பட்டவர்கள் இருப்பதில்லை. பெரும்பான் மையான குணவியல் புகள், நடைமுறைவாழ்வின் பாத்திரத்தில் ஒருபோதும் திரைப்படத்தில் இருப்பதில்லை. இது ஒருவகையான தலைகீழ் பிரதிநிதித்துவமே.

2)பண்பாடுகளைப்பற்றிய, கிராமத் துடன் சார்ந்த கதைக் கருக்கள் மக்களை இயல்பினும் மோசமாகவே சித்தரிக்கின்றன.

3)பெண்கள் திரைப்படங்களில் பெரும்பாலும் ஒரே குறித்த தொழில் களையே செய்வோராயும், ஒரே பாத்திரங்களாயும் காணப்படுகின்றனர். பெண்களைப்

பொறுத்தவரை மேலே சொன்ன தலைகீழ் பிரதிநிதித்துவம் கூட நடைமுறைப்படுத்தப் படுவதில்லை. புராணிகமாக்கப்படும் தளச்களில் கூட தமிழ்ச் சமூகத் தில் பெண்களுக்கு அதீதங்கள் அனுமதிக்கப் படுவதில்லை. புரட்சி/வீர இளைஞி என்று சித்தரிக்கப்படும் பெண்பாத்திரங்கள் கூட இலிங்க இழப்புச் சிக்கலுக்கு (Lack of phallus-complex) ஆளாகித் திரிகின்றன. பெண்கள் முக்கிய ப்பாத்திரமேற்று நடிக்கும் படங்கள் கூட

4)வன்முறை காண்பிக்கப்படும்

அளவும், விதமும் நடைமுறையில் அப்படியே இல்லாததே. (அமெரிக்காவில் தொலைக் காட்சி பார்ப்பவர்களில் 10% பேர் தங்கள் தினசரி வாழ்வில் வன்முறையைச் சந்திக்கக் கூடும் என்று ஓர் பரப்பாய்வில் கருத்துத் தெரிவித்திருக்கிறார்கள். ஆனால் காவல் குற்ற அறிக்கை அது 1% தான் சாத்தியம் என்று கூறியிருக்கின்றது. அதேபோலவே மறுரையில்திரைப்படம் பார்ப்பவர்களில் 69% சருக வன்முறைகளுக்கும் திரைப்படங்களுக்கும் தொடர்பிருக்கலாம் எனக் கூறினார். ஆனால் நடைமுறையில் அப்படியல்ல. வேலூர், நான்குநேரி, ஓரத்தநாடு, செங்கல்பட்டு... ஆகிய இடங்களில் உள்ளகாவல் நிலைய பாலியல் பலாத்கார, கொலைகள் நினைவுக்கு வந்தபோதும் கூட, புள்ளிவிபரத்தின்படி 1% க்கும் குறைவாகவே மொத்தக் குற்றங்கள் இருக்கும்.)

5) இவற்றைப்போலவே சமகால, வரலாற்று, நிறுவனங்கள், மனிதநடத்தைகள், நாடு/இந்திய தேசம் தொடர்பாக ஏழும் விவாதங்கள் - நிகழ்வுகள், பாலியல் தொடர்பானவை, தாலி, கற்பு, நட்பு எல்லாமே திரைப்படத்தில் புராணவாக்கத்துக் குள்ளாகியே வருகின்றது.

6) இப் புராணிய இயல்பு, அதாவது முன் சொன்ன இயல்பு ஏற்றங்களினால் அளவுகடந்த விழுமியங்கள் (Trans values)² ஆதிக்க, அதிகார வர்க்கத்துக்கு முரண்பாததாகவே இருக்கும். எல்லோரும் ஏற்றுக் கொள்ளும் பொதுவான ஒருங்கிணைந்த கருத்துக்களையே ('பெரும்பான்மைக்கான') இப்புராணவாக்க ந்துக்குள்ளான மீவிழுமியங்கள் எடுத்துச் செல்லும்.


ஓர் சருகம் அல்லது பண்பாடு நிலையானதல்ல. எப்போதும் மாற்றத்தை நோக்கி இயங்கிக் கொண்டிருக்கும். இந்த இயக்கப் போக்கில் எப்போதும் ஓரணிலையாளர் (Marginals) தமக்குரிய தளத்தில் இடம் பெற்றிருப்பர். இவர்களே பண்பாட்டின் மாற்றுக் கருத்துக்களுக்கான இருப்பிடங்கள். பண்பாட்டினின்று முரண் பட்டுநிற்க எத்தனிப்பவர்கள். இவர்கள் அறிவுசார் செயல்பாட்டாளர், தீவிரக் கொள்கையாளர், ஒடுக்குதலுக்கு ஸ்ளான் - பண்பாட்டு விளைவினால்-மக்கள், என்ற நீண்ட பட்டியல் வரும். இவர்களின் கொள்கை

முன்வைப் புக்கள், அறிக்கைகள், வெளிப் படுத் தல் கள், எடுப் புக்கள் முதலியவற்றுக்கு எதிரானதாகவே 'பொதுவான' திரைப்படத்தின் மீவிழுமியப் புராணவாக்கங்கள் இருக்கமுடியும்-இருக்கும். 'விதிவிலக்கான' திரைப்படங்கள்/ நல்ல திரைப்படங்கள், இந்த ஓர்/விளிம்பு நிலையினருடையதாகவோ, அவர்கள் முன்னெடுப்புடன் ஒத்துப்போவதாகவோதான் இருக்கும். இருப்பினும் இந்தத் திரைப்படங்களும் புனைவுத்தன்மையுடைய கதையாடல்கள்தான்.


நிறுப்பாத்தின் செய்தி - எதுநூலால்?

எல்லாருக்கும் உடன்பாடான, ஆதிக்கத்தின் கருத்தாக உள்ள குரலான திரைப்படம் அது கொண்டிருக்கும் செய்தியால், செய்தியைக் கொண்டிருப்பதால் ஊடகமாகவும் இருக்கிறது. செய்தி ஊடகமாகவும் இருப்பதனால்³ ஊடகத்துக் கேயான அடிப்படைத் தன்மைகளைக் கொண்டிருக்கிறது. பரவலாக அறியப்பட்ட யாக்கப் சஸ்னின் மாதிரியின்படி இரைச்சல்/ இடைஞ்சல் என்பது ஊடகத்தை அதன் தொடர்பியல் திறனைப் பாதிக்கும், இடையூறு செய்யும்.

ஆதிக்க, அதிகாரக் குரலான திரைப்படங்களின் (செய்தியை) இடையூறாக ஒருநிலைப் பாடு/விளிம்புநிலைப் பாடு இருக்கிறது.



இந்தச் செய்தினாடகமாதிரியில் உண்மையில் செய்தியை இடையூறு செய்வதாக இன்னொரு செய்தியை (ஓர்/விளிம்புநிலை) இருக்கின்றது. அல்லது, இரைச்சல்/ இடையூறு தனக்குள்ளே ஓர் செய்தியைக் கொண்டிருக்கின்றது.



அடையாளப் படுத்திக்கொள்ளும் பார்வையா...

இந்த அநீத விழுமியக் காட்சிகள், நிகழ்வுகள், பாத்திரங்கள், திரைப்படப் பார்வையாளரின் வாழ்வில் காணும் இயல்வுகளுடன் அப்படியே ஒத்திருப்பதில்லை. ஆனால், இப்படி மிகக்கப்படுத்தப்பட்டவை கொடுக்கும் பரந்ததளம், பல இடைவெளிகளைப் பார்வையாளரின் கற்பனைக்கு விட்டுவைக்கிறது. காட்சியுடன் தனது கற்பனையையும், தனது தன்னிலையையும் பொருத்திப் பார்க்கக்கூடிய நீக்கல்கள் கிடைக்கும் எனவே பார்வையாளர் தங்களை அவற்றில் எங்கோ அடையாளம் கண்டுகொள்கின்றனர். இவ்வடையாளம் காணவுக்கு திரைப்படத்தில் வரும் ஒருதிசைவழிப்படுத்தப்பட்ட குறிப்பிட்டாக்கமும் (செய்தித் தொடர்பு முறையும்); பார்வையாளர் தாம் முழுமையாக ஓன்றினைந்துவிடுவதற்கான இருந்த திரையரங்குகளும், திரை அரங்கில் காட்சிக்கு/ நிகழ்வுக்கு சம்மதிக்கீழே அமர்ந்து பார்க்கும் பெள்ளீக நிலையும் ஒத்தாசை புரிகின்றன. நிகழ்வு தலைக்கு மேலே நடப்பதால் கண்களைச் சிறிது உயர்த்திப் பார்க்கும் பார்வையாளர் (இறிப்னாடிஸ்) வயப்பட்ட நிலையிலேயே உள்ளனர்.

நடைமுறைவாழ்வின் சாத்தியமாக இல்லாதவை, சிறப்பான சமூக நிகழ்வுச் சந்தர்ப்பங்களில் அனுமதிக்கப்படுவதுபோல, திரைப்படம் எனும் சிறப்புநிகழ்வில் தன்னை ஓர் பாத்திரமாக மாற்றிக்கொண்டு, அடையாளம் கண்டு கொண்டு, பார்வையா(ள்)ளி மனதுக்குள் அதீநங்களை அனுபவிக் கிறாள்ளன்). தடைகளை மீறுகிறான்ஸ்(ள்), எல்லாம் அடைகிறான்ஸ்(ள்); ஓர் கற்பனைப் புனைவு நிலையில் இருந்த திரைப்பட சட்டகம் வழியாகத் தனக்குத் தேவையானதை/ ஆசைப்பட்டதை/ இல்லாததை/ இழப்பை அடைகின்றான்ஸ்(ள்), அடைய முயற்சிக்கின்றான்ஸ்(ன்). அந்தக் குறிப்பிட்ட காலப்பகுதியில், 2-3 மணிநேர இடைவெளியில், திறந்த 'குறிப்பாக்களைக்' கொண்ட (signifier) ஓர் குறிவெளியில் (semiosphere) சஞ்சரிக் கிறான்ஸ்.

குழங்களுக்கு குழங்கில் அடையாளம் காண்துவ

இது இன்று நடைமுறையில் உள்ள இயல் நிகழ்வு சமூகத்தில் முன்சொன்னபடி பலவிதக் குழுக்கள் இருக்கின்றன. இப்பலவிதக் குழுக்களும் ஏதோ ஒரு வகையில் ஓயிட்டுக்கும் வகைப்படுத்தலுக்கும் உள்ளாகின்றன.

இந்த ஒருநிலைப்பாடு திரைப்படத்தில் ஒங்கி ஒலிக்கும் போது சமூகமாற்றத்துக்காண தன்ப ணியை திரைப்படம் ஏற்றுக்கொண்டு முழுமையாகச் செய்யப்படுகின்றது. எனவே திரைப்படம் என்பது எல்லாக் கலைகளையும் போலவே அரசியலைக் கொண்டிருப்பதே. "...அரசியலற்ற கலை என்பது, அது ஆதிக்கக் குழுவுடன் சேர்ந்திருக்கின்றது என்பதையே பொருள்ளமைப் படுத்துகிறது."

புராணிகவாக்கத்துக்குருத் தணிக்கைக் குழுவின் பணி

சமூகத்தில் சாத்தியப் படாத அனைத்துச் செயல்களும் திரைப்படத்தில் சாத்தியமாகும், அனுமதிக்கவும்படும். தணிக்கைக் குரு என்ற ஓர் வான் வாழிகள் செயல்படுவதும் இதற்காகவே. இவர்கள் இருப்பது இயல்வுக்கு மாறான அனைத்தும் திரைப்படத்தில் இடம்பெற்றிருக்கிறதா என்று பார்க்கத்தானேயன்றி வேறுவேலைக்காக அல்ல. இன்னொரு வகையில் சொன்னால் நல்ல சிறந்த புராணமாக இருக்கிறதா என்று சரிபார்க்கும் வேலையே அவர் களுடையது. நடைமுறையில் வெட்டினால் ரத்தம் வரும் 'ஒன்று'க்கு இருந்தால் சத்தம் வரும். தணிக்கைக்காரருக்கு இவையிரண்டும் வரவே கூடாது. வந்தால் வெட்டிவிடுவார்கள். இந்தச் சில லறை விசயங்களுக்கே அனுமதியில்லாத போது முகத்திலைறையும் இயல்பு வாழ்க்கை, காட்சியாகக் கப்பட்டால் எப்படி அனுமதிக்கப்படும்! ஆனால் நாயகன் பறந்து வருவான்; அவன் மார்பில் குண்டுகள் பட்டுத்தெறிக்கும்; அவனின் பார்வைப்பட்டுப் பொருட்கள் தீப்பிடிக்கும். அடாடா, இது நமது மக்களை முட்டாள்களாக்கும் வேலைதானே என்று தணிக்கை செய்துவிடுவதில்லை அவர்கள்.

சார்ந்து, பாத்திரம் சார்ந்து, கதைசார்ந்து... சர்வவியாபகம் பெறும். (எனது தோழிக்கு கமல்காசன் தனது அப்பாவின் சாயலில் இருப்பதாய்நினைப்பு) கமல், காாத்திக், நடிகை, நடிகள், பாத்திரம் என்பன குறிப்பான்கள். இவை எப்போதும் ஒரே குறிப்பானாகச் செயற்படுவதில்லை. பார்வையாளரின் தன்னிலை அல்லது சுயம் சார்ந்து, வேறுஒர் குழலில் வேறுஒர் குறிப்பிட்டாக்கச் செயற்பாட்டை இவை நிகழ்த்தக் கூடும்/ நிகழ்த்தும்.

இப்படி திரைப்படத்துக்கு கதையாடலில் பாத்திர, நடிக, நடிகை மட்டும் குறிப்பான்கள்ளல். காட்சியும், பொருட்களும் இவ்வகையினவே. இந்த எண்ணற்ற குறிப்பான்கள், அதனிலும் எண்ணற்ற பல குறிப்பீடுகளைக் கொண்டிருக்கின்றன. குறிப்பானின் விளக்கமளிப்போராக இருக்கும் நாம்/ பார்வையாளர் குறிப்பிட்டாக்கச் செயற்பாட்டை முடிவில்லாதபடி.

செய்துகொண்டு போகிறோம்/ போகலாம். என்றாலும் குறிப்பிட்டாக்கம் முற்றுப் பெற்று விடுவதுமில்லை.

சர்த்துமார்	கமலகாசன்	கார்த்திக்	சத்தியராஜ்	பிரபு
நாடர்	பார்ப்பனர்	தேவர்	கவன்டர்	தேவர்
பொதுநிறம்	வெள்ளைநிறம்	நிறம்	உரோமயிக்கதோல்	பொதுநிறம்
உடல்கட்டு	உடல்ஜாலம்	சாதாரணஉடல்	உடல்கட்டு	தொக்கை
உயரம்	சராசரி	சராசரி	உயரம்	கட்டட
நடுத்தரவயது	நடுதாண்டியவயது	நடுவயது	நடுதாண்டியவயது	நடுவயது
சமூகஅக்கறை	'அரிவு'த்தனம்	குறுமபு	நக்கல்	வாரிக்
அலைமுடி	அலைமுடி	இளமை	அலட்சியம்	
ஏ	ஏ	நடிப்பு	பகுத்திரிவ	ஏ
		ஏ	ஏ	ஏ

இந்த நடிகர்கள் திரையில் தோன்றும்போது பாத்திர/ கதையில் இயல்புகள் சார்ந்து இக்கூறுகள் முடிவில்லாமல் அதிகரித்துச் சென்றுகொண்டேயிருக்கும். படத்தின் கதை/ பாத்திரம் மட்டுமே பார்வையாளரால் பார்த்துப் பெற்றுக்கொள்ளப்படுவதில்லை. கார்த்திக்கின் இயல்புகள் ஒருவருக்கு அவருடைய அண்ணனையும், இன்னொருவருக்கு தமிழ்யாயும் தோன்றுக்கூடம். வெவை வெளை இந்த நடிகரின் படங்களில் இலகுவில் ஒன்றிலிட ஏதுவாகும். வேறு ஒருவருக்கு ஒரு நடிகையின் பாத்திர அமைப்பு தனது காதலியையே, காதலியின் அக்காவாகவோ, காதலியின் அம்மாவாகவோ தோன்றுக்கூடும். வேறு ஒர் நடிகையின் சாயல், சகோதரியின் சாயலில், நடிகையின் பாத்திர குணவியல்பு சகோதரியின் குணவியல்புடன் பிறிதொருவருக்கு ஒத்துவரும். எனவே இவ்விதமாக பாத்திரங்களுடன் தங்களை அடையாளம் கண்டுகொண்டு கதைதநகர்வில் பாத்திரத்தை ஒட்டியோடுவெட்டியோ நிலைப்பாட்டை எடுப்பார்கள். இது நடிகர்

தனது ஆசைகளை (desire) / தன் இன்மைகளை(licks) குறிப்பிட்டு உலகில் கண்டடைய முயலும் பார்வையாளர்(ளி) குறிப்பிட்டாக்கச் செயற்பாடு முடிவடையாது போவதால், பொருண்மையை முழுமையாகக் கைப்பற்றி முடியாது தோல்வியடைகின்றா(ள்)ன். குறிகளின் விளையாட்டுக் காட்டுதலில் சிக்கிக் கொள்கிறான்(ளி). எனவே ஆசை என்பது அந்த மீவிழுமியப் புராணிக்கக் கதையாடல் உலகிலும் பார் வையாள வேண்டும் கு கு கு நிறைவேறிலிடுவதில்லை; எட்டாத ஒன்றாகவே இருக்கிறது.

'திரைப்பட ஒளிப்பதில் வழியான (குறிப்பான்/ குறிப்பிடு) குறிப்பிட்டாக்கச்செயல், எப்பொழுதும் (ஏற்குறையவேலும்) திசைவழிப்படுத்தப் பட்டதேயன்றி, ஒருபோதும் இடுகுறித்தனமையுடையதல்ல,'⁶ என்பதையும் கருத்தில் கொள்ள வேண்டும். ஆனாலும் குறிப்பிட்டாக்கச் செயற்பாட்டை நிகழ்த்தும் (பார்வையாளி/ளன்) தன்னிலை வரையறை இன்றி

குறிப்பிட்டாக்கத்தைச் செய்துகொள்கின்றது.

எனவே நீர்க்கப்படாத ஆசைகளையுடைய பார்வையாளி(னன்) மேலும் மேலும் திரைப்படத்தை நாடுகிறான். பூராணிக, கற்பனை, மீவிழுமியக் கதை யாடலாக உள்ள திரைப்பட உலகின் சுகத்தை நாடுகிறான். இந்த நாடுதல் பல சமூக விளைவுகளை வெளிப்படையாகக் காணப்பிக்கிறது.

மதுவரையில் திரைப்படம் பற்றிய பரப்பாய்வுக்கு பதிலிறுத்த அனைவரும் திரைப்படம் பார்ப்போர். அதாவது 100% பேரும் திரைப்படம் பார்க்கின்றனர். அரசியல் சார்ந்து இதன் தாக்கம் மிகப் பலமான தாகும். வேறெந்த இடத்தையும்விட, அரசியலுக் கும் திரைப்படத்துக்குமான தொடர்பு தமிழ்நாட்டில்தான் அதிகமாயிருக்கிறது. தி.மு.க ஆட்சிக்கு வந்ததிலிருந்து இன்றுவரை இது வெளிப்படையானது. திசைவழிப்படுத்தப்பட்ட குறிப்பான்களின் தொகுதியான திரைப்படம் மறைமுகச் சமூகக் கட்டமைப்புக்கான காரணங்களை சமூகத்தில் விட்டெறிகின்றது. திரைப்படமே இன்று ஓர் அரசியலாகின்றது. சாதீய வேறுபாடுகளை மேலும் முரண்பாடுடையதாக்க, மதக்காழ்ப்புணர்வுகளை வளர்த்தெடுக்க, போலித் தேசியங்கள் பேசுவதற்காக, ஆதிக்க, அதிகார செயலாக்கம் உடையவர்களின் சார்பாக அவர்களின் 'சித்தாந்தங்களின்' சார்பாக திரைப்படம் செயற்படுகிறது. ஓரநிலையினரை மேலும் ஓரத்திற்குத் தள்ள முனைகிறது. இந்த வகையில் சமூகமாற்றத்திற்கும் தமிழ்த் திரைப்படத்துக்குமான தொடர்பு இன்றும் மிக விலகியே இருக்கின்றது.

'கழுதையின் முன்னால் கட்டித்தொங்கவிடப்பட்ட'

தக்காளி போல திரைப்படத்தின் ஆசை காட்டுதல் அடுத்த,

அதற்குத்த திரைப்படத்திற்கு பார்வையாளரை

நடத்திப் போய்க்கொண்டேயிருக்கிறது.

இக்கட்டுரை 'தினை' (கலைஇலக்கியப் பெருமன்ற வெளியீடு; நாகர்கோயில்; இந்தியா) இதழின் சிறப்பிதழ் 'புன்னைக்' இதழும் (பாரிஸ்) புரிதலுக்கு கடுமையெனத் திருப்பிவிட்டது (1998).

குட்டிக்கடை


அரசியலீ:

- தேவா -

ஒரு வாந்து இரவிரவாய் குளத்தில் இருந்ததால் குளிரில் உறைந்திருந்தது. இதைக்கவனித்த நார் உயிழ்நீர் வாயில் சூக்காத்தை நோக்கி உறைந்திருந்த பனிக்கட்டிகளின் மேலால் ஊர் நெருங்குதையில் பனிக்கட்டி ஒன்று உடைந்ததால் அது நீரில் மூழ்ச்சுடையில் தொடர்ந்து இருக்கவில்லை. கதைத்து நார்: "எங்க பகைமையை மறந்துவிடுவோம். நாம் ஒருவரையொருவர் நம்புவோ என வாந்திடம் கூறியது.

வாந்து தன் உடம்பைக்கலுக்கியவாறே, "அது எப்படி எடுத்துக்கொள்ளப்படுவிற்குதோ அதனைப்பொறுத்தது" என்று. "ஆம்..ஆம் அது எதனைப்பொறுத்துதான் என்று சொல்லேன்?" கேட்டது நார்.

வாந்தின் பதில்: அது குளிரால் இன்னும் இறுகியுள்ளதா அல்லது உருசிமிருக்கிறதா என்பதைப்பொறுத்தார்களது.



ஓவ்வொரு சொல்லையும்
சுட்டு
சிவப்பாக்கி சரிக்கட்டுகிறேன்.

பழுத்த சிவப்பில்
வெப்ப விழுகிறது சொல்

எவரிடமும் இருக்காது,
எனினும்
மீண்டும் மீண்டும் கேட்டுக்கொண்டிருக்கிறேன்.

என் கையுள்ளிருந்தும்
விரிக்க
நழுவிக் கழிந்கி ஓடவிட்டது.

பயம்.
நான் பாவம்.

கண், தலை, அடிவயிறு, ஆண்குறி
மனமுகட்டுள்ள விளிம்பு என
இடங்கள் எல்லாம்
சூப்பாடு போட
கீழ் வீட்டுக்காரி கதவைச் சாத்தினான்.

இன்னும் எங்கே இருக்கிறது

சுட்டுச் சிவப்பாக்க
ஒரு சொல்

17081998

தேவிகணேசன்



பாரிஸ் நீகழ்வுகளில் இருந்து - கலைவண்ணம் 98 -

ஸ்ராவின்

தி ருமறைக்கலாமன்றம் ஓர் வெறும் கத்தோட்கம் இலங்கைத் தொடர்க்கம் கொள்ளளவிடாது இலங்கை தொடர்க்கம் இலங்கைத் தமிழர் புலம்பெயர்ந்து வாழும் கனடா, ஜோப்பா என்று பலநாடுகளிலும் "கலை வழி இறைவனி" செய்துகொண்டிருக்கும் அடிகளார் மரியசேவியர் அவர்களும் அவர்தம் தொண்டர்களும் எம்மை அருட்டிக்கொண்டேயிருக்கின்றனர். தம் கலைப்பயணங்கள் மூலம். இவ்வாறாக எம் தமிழர்களின் உண்மைக் கலைவடிவங்களிலொன்றான் நாட்டுக்கூத்தும் அதைச்சார்ந்த இசைவடிவங்களும் பற்றிய ஞானம் நிறைந்த திருமறைக்கலா மன்ற நடிகர் குழாத்தினர் கடந்த 27/09/98 அன்று பாரிஸில் ஓர் கலைநிகழ்வொன்றை அடிகளார் மேற்பார்வையில் நடத்தியுட்டதனர்.

கடந்தவருடமும் இதே காலப்பகுதியில் ஓர் கலை நிகழ்வு இதே மன்றத்திறையில். கலிசுசக்கர வர்த்தி கம்பன் தொடர்க்கம் சிலப்பதிகாரம் தந்த இளங்கோ வரை அரங்கில் கொண்டுவந்து நிறுத்தி அவர்கள் சொன்ன பெண்மையை, இன்றுவரை எம் பெண்களை ஆண்டுகொண்டிருக்கும் கருத்தியல் களை, ஆணாதிக்க சமூகத்தின் அடிக்கட்டுமானங்களை, அசைக்கத்துணிந்த அடிகளார் இன்று மனுநிதிக்குள் மடிந்து ஒற்றைப்பனைக்குள் ஒளிந்து கொள்ள முயன்றார் என்றால் எங்களால் நம்ப முடிய வில்லை. ஏனெனில் இவ்வருடம் நாங்கள் எதிர்பார்த்திருந்தது உலகமெல்லாம் மொழிபெயர்க்கப்பட்டு தன்கொடிய கரங்களால் பெண்களின் குரல்வளைகளை நெரித்து மூடக்கருத்துகளுக்கெல்லாம் மூல தனமாய் விளங்கும் 'புனித' வேதாகமத்தையல் வலவா சபைக்குக் கொண்டுவருவாரென. ஏமாற்றம் மட்டுமல்ல ஏரிச்சலாயும் போனது எமக்கு.

சுகுந்தலை

அரசு குடும்பங்களின் இன்ப விளையாடல்களில் இதுவும் ஒன்று. ரிஷியோருவனின் வளர்ப்பு மகள் சுகுந்தலைக்கும் இளவரசனைகளுக்கும் நடந்த காதலும் ஊடலும் இறுதியில் கைபிடிப்பதுவாய்மாறி இன்றுவரை....

இதன் ஓரப்பாத்திரங்களாய் வந்துபோகும் மீன வெப்பாட்டாளிகளின் ஏழ்மைபற்றியோ அவர்கள் சார் நந் பிரச்சனைகள் பற்றியோ பெரிதாய்க்குறிப்பிடா மல் மீனவளைாருவன் அப்பாவித்தனமாக கண்டெடுத்த அரசுமத்திறையிட்ட மோதிரத்தினை அரசனி டம் ஓப்படைப்பதாய் செதுக்கப்பட்டிருக்கின்ற இக்

காப்பியம் இப்படித்தான் மன்னருக்குட்பட்ட மக்கள் அனைவரும் வாழுவேண்டும் என்ற சிந்தனையு ருவை மக்கள் மனதில் புகுத்தும் விளையாட்டு.

இதுபோன்ற மன்னராட்சி/ நிலப்பிரவுத்துவ ஆட்சிமுறைக்கு நியாயம் கற்பித்து கொண்டிருக்கும் இலக்கியப்படைப்புக்கள் இன்றும் மீன் மீன மேடையேற்றப்படுவதென்பது இன்றைய காலகட்டத்தின் வெள்வகைத் தேவையை நாடுறிற்கின்றது என்பது புரியவில்லை. அதுமட்டுமன்றி மேடையில் அரசு உரையாடல்கள் மட்டும் சீரியஸ் தன்மையாக்கப் பட்டு காட்டப்படுவதோடு மீனவர்களின் வாழ்க்கை முறையில் அது இல்லாத மாதிரியும் அவர்கள் ஏதோ கோமாளிகள் என்பதாகவும் அவர்களின் உரையாடலை நகைச்சுவையாக்கி மனிதன் என்கின்ற பார்வையிலிருந்து கீழாக இறக்கி வெறும் பூச்சாண்டிகளாய் காட்டுகின்ற போக்குகளை அவதானிக்கக் காடியதாயிருந்தது. இது அந்தக்கால தமிழ் சினிமாவின் கிருஷ்ணன் - மதுராம் பாணி சிந்தனைப் போக்குகளுடன் ஒப்பிட்டு நோக்கத் தக்கது.

சுடவே நாடகத்தில் நிறைந்து கிடக்கின்ற கந்தி. பாதகி, பரத்தை என்றுவாறான பெண்களை இழிவுபடுத்தும் சொற்களும் அவற்றைப் பேணும் கதையம்சங்களும் எவ்வித கவனமுமின்றி கையாளப்பட்டிருப்பது விசனத்திற்குரியது.

மனுநீதி

இந்திய இருடுகளின் முதன்மை பெற்றவளான மனு என்போன் ஆக்கிவைத்த நெறிமுறைகள் தொடர்ந்து வந்த மன்னர்களின் யாப்பாகிப்போன கொடுமை. ஆரியர்களின் மாயை இந்துமதத்தின் சிகரங்களாகி அச்சிகரத்தினைத் தாங்கும் ஒவ்வொர் அத்திவாரமாய் அன்றைய இதிகாசங்கள் தொடக்கம் இன்றைய இலக்கியங்கள் வரை அவற்றையே பேணிக்காக்கும் ஊடகங்களாய் நாம் ஒவ்வொருவரும் எம்சுமகத்தினை 'கட்டி' காத்து வருகின்றோம். இவ்வகையில்தான் சமார் ஆயிரம் வருடங்களுக்கு முன் தமிழகத்தின் சோழநாட்டினையாண்ட மனுநீதி சோழன் காரணப்பெயர் பெற்றான். மனுஷ்மிருதியின் நெறிமுறைகளுக்கு உட்பட்டு ஆட்சி செலுத்தியதற்காய். கோமாதா அதாவது 'கோ' என்பது அரசன் மாதா என்பது அன்னை அன்னையருக்கெல்லாம் அரசனாகிய புனித இடத்தில் வைத்து பேணப்பட்டது பச. பச்வை கொல்லுதல் மரணதண்டனைக்குரியதாய் காணப்பட்டது.

"ஆதிமனு வகுத்த நீதிநெறி பிறழா மாமன்ன வன் நானே" என்று அடிகளாரின் மேடையில் குளு ரைக்கும் அந்த சோழன் பசுவைக் கொன்ற தன்மகனை கொல்கின்றான். இந்த இத்துப்போன கதையை தாசுத்தடி இன்று மேடையேற்றவேண்டியதன் பின்னணியாது?

நீதி, ஒழுங்கு, சட்ட நெறிகள், அரசு, அதிகாரம் இவையனைத்தும் கேள்விக்குட்படும் காலமிது. மாறாக இவ்வாரிய மாண்யின் அடிவருடிகள் இருக்கும் வரைதான் அவர்களால் கொண்டுவரப்பட்ட சாதியம் காக்கப்படும், பெண்கள் அடுப்புக்குள்ளே முடக்கப்படுவார்கள், அடுத்த ஜென்மத்தை எண்ணிக்கொண்டே அழிமட்ட ஏழைகள் காலத்தை ஓட்டுவார்கள்.

கலைப்பெட்டகம்

"இந்திகழ்ச்சி நாட்டில் நடக்கும் சில நிகழ்வுகளை உங்களுக்கு நினைவுபடுத்தலாம்"

இது நிகழ்வின் ஆரம்பத்தில் அடிகளாரின் கருத்துரை. விரிந்தது திரை. ஒற்றைப்பனை வெகு தொலைவில் தெரிய அரங்கின் ஓர் விளிம்பு மூலம் யில் யாழ்பாடு ஒருவன். எடுத்த எடுப்பிலேயே நாட்டில் (யாழ்ப்பாணத்தில்) கொண்டுபோய் நிறுத்திவிடும் உத்தி சிறப்பானதுதான். கலைப்பெட்டக மொன்றினை தாங்கி ஆழிபாடும் மக்கள் சூட்டம். அது கொடியவனொருவனால் அழிக் கப்பட்ட போது...

"எங்களின் வாழ்வு சிதைக்கப்பட்டதே"

"எங்களின் வாழ்வு கொழுத்தப்பட்டதே"

கலைப்பெட்டகத்தை தமிழர்களின் சமூக, பொருளாதார, பண்பாட்டு, விழுமியங்களையும் அதை அடித்து நொருக்கும் அரக்கணாய் இலங்கையரசின் படைகளையும் குறியிட்டு கதையை நகர்த்தி இடையே இந்தியாவின் குறியீடாக கண்ணனை அழைத்து வந்து அவன் உதவுதும் பின்பு அவனே ஆள நினைப்பதுவுமாய் தொடர்கிறது கதை.

போராட்டம் தொடர அரசை நம்பிய ஏனைய கட்சிகள் நாய்களாய், தனித்துப் போராடுவது புலிகள் மட்டுமே, யாழ்வெளியேற்றத்தில் பாதிக்கப்பட்டது தமிழர்களே என்றவாறாகக் கதை முடிகிறது.

இறுதியில் எல்லோரும் ஓன்றாகாமல் போராட்டமில்லை. நீங்களும் வாருங்கள் என்பதாக புலம் பெயர்ந்த தமிழர்களுக்கு அழைப்புவிட்டு ஒற்றுமைக்கீத்தோடு மங்களம் பாடி முடிகிறது கதை.

இந்திகழ்வுகளில் இருந்து நாம் சிலமுடிவுகளுக்கு வருவதற்கு நிர்ப்பந்திக்கப்படுகிறோம்.

1- யுத்தம் நிகழ்ந்து கொண்டிருப்பது யாழ்குடா வில் மட்டுமே.

2- புலிகள் மட்டுமே சரியான அரசியல் நடத்துகிறார்கள்.

3- தூரத்தப்பட்ட போராளிகளுக்கு அடிகளார் உயிர் உத்தரவாதம் கொடுப்பார். எல்லோரும்

நாட்டுக்குத் திரும்பலாம்.

4- யாழ்ப்பாணத்தில் இருந்து வெளியேறிய தமிழர்கள் மட்டுமே கொடுமை அனுபவித்தவர்கள். மாறாக யாழ்ப்பாணத்தில் இருந்து வெளியேற்றப்பட்ட முஸ்லிம்கள் மனிதர்களேயல்ல.

இவ்வளவு ஆக்ரோசயாய் அரசியல் கதைக்கக் கிளம்பிவிட்ட அடிகளாருக்காய் சிலகுறிப்புக்கள்:-

● பணமரும் யாழும் தனியலே யாழ்ப்பாணத் தீற்கு மட்டுமேயான அடையாளங்களாகும். மாறாக கிழக்கு, வடக்கு என்று இருமாகாணங்களில் யுத்தம் நடந்துகொண்டிருப்பதுவும் இவற்றில் மூல்லைத்தீவு, விளிநொச்சி, மன்னார், வவுனியா, தீருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை என்று பல மாவட்டங்கள் இதில் உள்ளடங்கும் என்பதுவும் நாம் அடிகளாருக்கு கற்றுக்கொடுக்கவேண்டிய நிலையிலிருப்பது துரத்திட்டமே. இவற்றையெல்லாம் வெறும் பணமரத்துக்குள் மறைத்துவிடுகின்ற போக்கு MADE IN JAFFNA என்ற பெருங்கதையாடலுக்குள் கொண்டு சேர்ப்பதாகும்.

● புலிகளால் ஏனைய இயக்கங்கள் தடைசெய்யப்பட்டபோது கொலைசெய்யப்பட்டவர்களின் முக்கால்வாசிக்கும் மேற்பட்டோர் ஏனைய மாவட்டங்களைச் சேர்ந்தவர்களே. (கந்தன்கருணை படுகொலை)

● திட்டமிட்ட சிங்களக் குடியேற்றுங்களினாலும் ஊர்காவற்படையினராலும் நினம்தினம் துன்பமனுபவித்துக் கொண்டிருக்கும் எல்லைக்கிராமங்கள் அனைத்துக்கும் யாழ்ப்பாணத்தீற்கு வெளியேயுள்ள ஏனைய மாவட்டங்களைச் சேர்ந்தவையே.

● தமிழ்த் தீவிரவாதம் யாழ்ப்பாணத்திலே குடுபிடித்திருந்தாலும் இன்று புலிகளுக்கு நிறைந்த ஆளனிகளைத் தந்து கொண்டிருப்பது இயல்பிலேயே போராட்டக் குணாமச்சம்மிக்க விவசாயப்பாட்டாளிகளைத் தன்னகத்தே கொண்டிருக்கும் கிழக்கு மாகாணமேயாகும்.

● யாழ்ப்பாணத்திலிருந்து தளமில்லாதாக்கப்பட்ட புலிகளுக்கு இன்று பொருளாதார, இராணுவகேந்திர நிலையமாக மாறிக்கொண்டிருப்பதை மூல்லைக்காடுகளும், கிழக்கின் வடமுனைப் பிரதேசங்களுமேயாகும்.

● வடகிழக்கின் சனத்தொகைப்பரம்பலில் முன்றில் இரண்டு பங்கினர் யாழ்மாவட்டத்திற்கு வெளியே வாழ்ந்து வருகின்றனர்.

இவ்வாறான பல்வேறுபட்ட வெட்டவெளிச்சங்கள் எதையுமேயியாத அடிகளாரால் கொழும்புக்குருக்களின் உருவாக்கத்தை யாழ்வெளியேற்றத் தின் பின்னர்தான் என்பதாக வரலாற்றும் தீரித்தும், முஸ்லிம்களின் வெளியேற்றத்தைக் கண்டு கொள்ளாதவாறு வரலாற்றும் மறைத்தும், யாழ் மேலாதிக்கத்தைத் தினித்தும் பிரதேசவாதம் பேசுவும் மட்டுமே முடியும். (தொடர்ச்சி பக்கம்)

தீர்மானத்திற்கு பிர்டிள்...



இந்த ஏழாவது இதழில் வழக்கமாக போலவே 5 சீறுக்கதைகளும் புதிதாகச் சேர்க்கப்பட்ட கவிதைப்பகுதியும் 'ஜூரோப்பியத்தமிழ் அரங்கு' குழித்து நிகழ்த்துதலை எழுதுதல் கட்டுரையும் இன்னும் பொ.கருணாகரருர்த்தியின் எழுத்துக்கள்மீது தமிழரசனின் தெளிவான், காத்திரமான விமர்சனமும் யமுனாராஜேந்திரனின் ஓர் பென்னம்பெரிய கட்டுரையும் வெளியாகியுள்ளன. குடான உரைகள்லும். தொடர்புகளுக்கு:

S.Manoharan;(esci3)210,Ave du 8 mai 1945; 93150 Blanc Mesnil;
FRANCE.



தொழிலாளர்பாறை

தொழிலாளர்பாறை அமைப்பான நான்காம் அகிலத்தின் அனைத்துலகக்குழுவின் இலங்கைப்பிரிவான சோசலிச சமத்துவக் கட்சியால் (முன்பு பூர்த்தி கொட்டுவில்லை கழகம்) மாதமாருமூறை வெளியிடப்படும் பத்திரிகை."இன்வாத யந்தம் வேண்டாம்! சிங்களத்திற்கு தொழிலாளர் ஜக்கியத்தைக் கட்டியெழுப்பவோம்" என்ற அறைக்கவுடுடன் வெளியாகியுள்ளது.

தொடர்பு முகவரி:


90, முதலாவது மாளிகாகந்த ஒழுங்கை, கொழும்பு -10

நாலம்

கன்டாவிலிருந்து வெளியாகும் சஞ்சிகை. வழக்கமான அம்சங்களோடு "காலச்சவடு" விமர்சனக்கூட்டம் கண்டாவில் நடைபெற்றதைத் தெரிவிக்கின்றது. அந்தக்குட்டி "யாழிப்பாண்டில்" காலச்சவடு விமர்சனக்கூட்டம் நிகழ்ந்ததில் ஆச்சரியமே இல்லை.

தொடர்பு முகவரி:

Seeelvam; 145,Glendower circuit, Scarborough, MIT 2Z7,CANADA



மேலும் கிடைக்கப்பெற்றவை:

புலம், IBC Tamil, P.O.Box: 1505, LONDON. SW8 2ZX

திருப்பம், Maneging editor, 215/F12/6 Park Road, COLOMBO-5

புதிய சமுத்ரம் ஆசிரியர், 143/3 கிழு ரோட், கொழும்பு -2

'எக்ஸில்' பிரதிகள் கிடைக்கப்பெற்றோர், கிடைத்ததையிட்டு எமக்கு உறுதி செய்யின் தொடர்ந்து நீங்கள் பிரதிகளைப் பெற்றுக்கொள்வதற்கு உதவியாக இருக்கும்.

புதிய தடம்

மாத - 2
மூலம் - 1995



புதியதம்-இதழ்-2

28 டி ஸ்கமண நீத்தம் தெரு

இராமேஸ்வரம்-623 526

ராமேஸ்வரத்திலிருந்து மேகவண்ணன் வெளியிடும் புதியதடம். புதிய பல எழுத்தாளர்களை ஊக்குவித்து வருகின்றது. இந்தியாவின் சுதந்திர (?) பொன்னியா ஆண்டு பற்றியும் அணுகுண்டுப்பாரிசோதனை பற்றியும் பெண்ணியம் பற்றியும் வித்தியாசமான கோணங்களில் சிந்திக்கத்துாண்டும் புதியதடம் ஜனரஞ்சகப்பத்திரிகைகளில் முழுக்கிக்கீட்க்கும் பொதுமட்ட வாசகர்களும் விளங்கிக்கொள்ளும் வண்ணம் இலகு தமிழில் விடயங்களை வழங்கி வருகின்றது.


மாதாந்திர திங்கள் 198

மாதாந்திர திங்கள் 198

புதியதம்-இதழ்-2

மாதாந்திர திங்கள் 198

மாதாந்திர திங்கள் 198



தமிழ் நேயம் : இதழ்கள் 1, 2, 3,

கி. பழனிச்சாமி(ஞானி)

123, காலீஸ்வரர் நகர்

கோவை 641 009

கடந்த ஆகஸ்ட் 98 தொடக்கம் மாத இதழாக வந்துகொண்டிருக்கின்றது. தனது இருப்பை ஓர் 'நிகழ்' வெளியிடாகக் காட்டிக்கொள்ளும் தமிழ்நேயம் இதுவரை வெளிவந்த முப்பத்தியிரண்டு நிகழ் இதழ்களின் ஓர் தொடராகவே பரிணமித்துள்ளது. கிடைத்த முன்று இதழ்களிலும் பெயருக்குத் தகுந்தாற்போல் தமிழ், தமிழர், தமிழ்தேசியம் என்ற வட்டத்துக்குள்ளேயே தன்னை அடையாளப்படுத்தி ஒவ்வொரு விடயங்களையும் தெரிந்தெடுத்துப் பிரசரித்து வருகின்றது.

சப்ளி 24

அண்ணமயில் பாரிஸில் வெளியிடப்பட்ட பின்நவீனத்துவத் தொகுப்பான 'இருள்வெளி'யினதும் 'எக்ஸில்' இதழினினரும் இவற்றின் எழுத்தாளர்களினதும் மீதான விமர்சனச் சிறப்பிதழாக வெளிவருத்துள்ளது.

தொடர்புகளுக்கு:

87,rue de Colombes, 92600-Asnieres sur seine ,FRANCE



நிறப்பிரிகை - இலக்ஷ்ய இறைப்பு 4

இந்த இதழ் கருப்பர் (ஆப்ரோ-அமெரிக்க)இலக்கியச் சிறப்பிதழாக வெளிவந்துள்ளது. கூடவே தலித் எழுத்தாளர்களான பாமா, தம்கந்தசாமி ஆகியோரின் சிறுகதைகள் இரண்டு, சுந்தரராமசாமியின் 'புளியமரத்தின் கதை'யை ராஜன் குறையும், 'தொட்டிக்கட்டுவீடு' நாவலை பெருமாள்முருகனும் கட்டுடைத்திருக்கிறார்கள். 'விட்ஜூபுரத்தை' பொ.வேல்சாமி கொஞ்சக்குறிப்புக்களுடன் நிறையவே அம்பலப்படுத்தியிருக்கிறார். மற்றும் கருப்பின மொழிபெயர்ப்பு விடயங்களாய் சிறுகதைகள்-கவிதைகள்-கட்டுரைகள்-வரலாற்றுக் குறிப்புகள் சிறப்பிதழ் கண்ணியாகவுள்ளது.

ஆசிரியர் குழுவின் முகவரி:

31,சேவியர் நகர், தொல்காப்பியச் சதுக்கம், தஞ்சாவூர்-613 001.

விளோ.

அனுங்குமுறைகளோ...? - 2

S.V. R. பேல்

1: விளக்கமளிப்புக்கோட்பாட்டு

அனுங்குமுறைகளோ...? என்பது உரியபடி புரிந்து கொள்ளப்பட்டதா? விளோ. அனுங்குமுறைகளை தொடர்ந்து பயணபடுத்துவதா? விளோ. புதிதாக நமது குழுவுக்கு தேடுவதா? விளோ. புதிதாக நமது குழுவுக்கு ஏற்ற வகையில் உருவாக்குவதா?... மீண்டும் என்னிறந்த சாத்தியப்பாடுகளை அந்தசித்தவைப்படித்தரும். தருகிறது. ஆனால் அது புரிந்து கொள்ளப்பட்டதாகவே தெரியவில்லை.

2: புரியாமை ஏன்வரும் என்பது பலதளப்

பதில்களைக்கொண்டது. சுடியவரை இந்ததொடரில் ஆங்கிலச் சொற்கள் தவிர்க்கப்பட்டு எழுதப்படுவதால்மாழியில் எங்கே சிக்கல் என்பதுதான் தேடவேண்டியுள்ளது. தவிர்க்கமுடியாதபடி சில வெளிப்பாட்டு வடிவங்களை ஓர் குறித்தவகை வாக்கிய அமைப்பை வேண்டியிருப்பதனாலும் இந்தச்சிக்கல் வருக்கூடும்.

3: பலுவை, பாடம், பிரதி எனும் ஆங்கிலச் சொற்கள் சிக்கலளிய்னாலாயின் 'காப்பி', 'டெக்ஸ்ட்' (ரெபிடெக்ஸ்ட் இங்கிலீஸ் எப்கெக்கிங் கோர்ஸ்), 'எங்கிப்டு' எனவும் நல்ல தமிழ்ச் சொற்களைப் பயன்படுத்தி அல்லது text , copy என நல்ல தமிழ்ச் சொற்களையே பயன்படுத்தி எழுத முயற்சிக்கின்றேன்.

4: இந்ததொடர் தொடர்பாக எனது உடன் வசிக்கும் நன்பர் தொடக்கம் யூட், வாசதேவன் வரைக்கும் வைத்த விமர்சனங்களில் 'புரியாமை' என்பது குறித்த குற்றச்சாட்டே கூடுதல்.

5: றயர்கரன்(சமர்-24), வாசதேவன் விமர்சனங்கள் இரண்டையும் ஒருசேரப் பயிப்பவர்களுக்கு ஒன்றான் கேள்விகள் மற்றொன்றின் பதிலாவதால் ...

6: விளக்கமளிப்புக்கோட்பாடுகள் -

Interpretative Methods. சமூக, கலை, தத்துவ, அரசியல், நிகழ்வின் மாதிரிகள் அனைத்தையும் விளக்கமளிப்புச் செய்தாகவேண்டியிருக்கிறது. அதற்கான கோட்பாடுகளைப் பற்றிப் பார்ப்பது சாலது என்பதாலேயே இத்தொடர்.

* விளோ. அ? இல் உலகின் அனைத்து நிகழ்விகளும் கூடப் பலுவைக் காப் பார்க்கப்படலாம் எனச் சொல்லப்பட்டது.

* அந்தனகைய பலுவைகளில் (பலுவைகாப் பார்க்கப்படக்கூடிய நடைமுறைகள், பேசுக்கள், எழுத்துக்கள், செயல்பாடுகளில்) பலப்படுகின்ற இருந்தல்சார் பிரச்சனைகளை அடிப்படையாகக் கொண்ட முன் வைப்புக்கள் கோட்காட்டப்பட்டது.

* ஏதாவது ஓர் பலுவைன் நிலையில் - தளத்தில் தங்களுக்குச் சாதகமான, தங்கள் தங்கள் சார் இருப்புக்கு இடையூறு இல்லாத இடத்தை, விளக்கமளிப்பு வாய்ப்பை, விளக்கமளிப்பு முறையைக் கண்டுகொண்டவர்கள் அந்தப் பலுவைகளில் தொங்கிக்கொண்டிருக்கிறார்கள்.

* நிலையாக, உறுதியாக, பாதுகாப்பாக உணர்ந்துகொண்டு ஓர் கோட்பாட்டு நிலையில் (பலுவைலில்) இருப்பவர்களிற்குப் புதிய, முந்தைய விளோ. அனுங்குமுறைகளை ஏற்றுக்கொள்ள முடியாத நிலையிருக்கிறது. இது மனித இயல்பு, மனித நடத்தையின் மெய்மை. இதற்கு ஆங்காங்கே வசிப்பவர்களுக்குப் பொதுவாகத் தெரிந்திருக்கக்கூடிய சில உதாரணங்கள் உலகவரலாற்றிலிருந்து சொல்லப்பட்டன.

விளோ. அ. என்றவகையில் ஒவ்வொரு ஆய்விப்புலத்திலும், ஒவ்வொருதுறையிலும் பலவேறு வகையான புதிய, பழைய, இடைக்கால என பிரித்துச் சொல்லக்கூடியவகையில் என்னிறந்த கோட்பாடுகள், முறைமைகள் (theories, methods) முன்வைக்கப்பட்டுள்ளன. இவை எப்போதுமே வளக்கமளிப்பு வேலையை மட்டும் செய்வதில்லை. சிலவேளைகளில் சல, அரசியல் நடவடிக்கையாக மாறுவதும் சமூக நிகழ்வினாவதும் (Social Phenominas) நடக்கும். சலவேளைகளில் விளோ. வரலாறாகி விடுவதும் உண்டு. ஓவியத்திற்கான கோட்பாடுகள் கலையின் பிற பரிவுகளிற்கானதாய்ப்

ஆயும் பக்கம் தொடர்ச்சி

பயன்பட்டதும் எழுத்துப்பிரதிகள் பற்றியவை சமூக நடவடிக்கைக்கானதும் ஒரே பெயரில் (ஏறக்குறையது) தொடர்புடாத வெவ்வேறு துறைகளில் வெளிப்படுவதும், ஓர் துறைக்கானது முழுச்சமூகத்துக்கும் என ஆவதும் நிகழும். நிகழ்ந்திருக்கிறது.

இன்று பலருக்கும் வேய்பங்காயும் கடுக்காயுமாயிருக்கின்ற பெண்ணியம், தலித்தியம் என்பவை இப்படிப்பட்டவையே. பெண்ணியம் வெளிப்படையாகப் பெண்களுக்கானது என்பர் சிலர்.

பெண்களுக்கு மட்டுமேயான (இதில் சீதிருத்தம், சயதிருத்தம் etc. etc. சொல்பவர்கள் போக) என்றுமட்டும் எடுத்துக்கொள்ள முடியாதே. பெண்கள் தவிர்ந்த உலகின் அனைத்துப்பிரிவின்னொயும் அது நிரிப்பாத்திர்க்கின்றதுயாதிப்புக்குள்ளாக்குகின்றது தலித்தியம்: சமூகத்தில் அன்றாட வாழ்க்கைக்கான தலித்துக்களின் சயமரியாதைப்போராட்டமாயும் தொடங்கியது. பின்பு சமூக நிகழ்வுகளாயும் எதிர்ப்போராட்டமாயும் பின்பு 'தலித்தியம்' என்று சொல்லிக் குறிப்பிடும் ஓர் தனிப்படிப்புப் புலமாகவும் ஆகிவிட்டது. இன்று அது ஆடசிமன்றங்கள் வரையும் பாதிக்கின்றது.

இவற்றைப்போல மாணில்லின்மாபால்லூசெய்பாஸ்யல்பிரான்ஸை, அமைப்பியல் (Structuralism) மொழியியலின் பயன்வழியியல், பொருள்கோளியல்... என்று தொடர்ந்தின்ற, எம்மையும்தான்தீத் தொடரப்போகின்ற இவற்றையும் இவற்றைப் போன்றவற்றையும் பற்றிப் பேசவே இந்தப்பக்கம்.



நிறைந்த திறமைபெற்ற நடிகர் குழு அடிகளாரின் அர்த்தமற்ற கலை நிகழ்வுகளுக்கு இங்கே அநாவசியமாக பயன்படுத்தப்படுகின்றது. இவர்களையெல்லாம் வெறும் பாவனைப்பொருட்களாக்குவதன் மூலம் அவர்களாது உழைப்பு முழுவதும் எந்தவொரு சமூக முன்னேற்றத்திற்கும் பயன்படுத்தப்படாமல் செய்யப்படுவதோடு மறுதலையாக அவர்களினது வாழ்க்கை முறையை மென்மேலும் சிக்கலாக்கும். இருக்கின்ற கொடிய இச்சமூகத்தை அப்படியே காத்துக்கொள்ள மட்டுமே பயன்படுகிறது.

எங்களுக்கும் யாரிடம் எதை எதிர்பார்ப்பது என்று விவஸ்தையில்லாமல் போகுதோ தெரியவில்லை. நாடக விளம்பர் பிரசரங்களில் குழுவிலிருக்கும் நடிகைகளின் பெயர்களைக்கடைசீ விரிகளிலிருந்து இன்னும் அசைக்கமுடியாத அடிகளாரிடம் நாம் எதையெதையெல்லாமோ எதிர்பார்க்கக் கூடாதுதானே. குறைந்த பட்சம் அடுத்துமுறை இது பற்றியாவது அடிகளாரின் கவனத்திற்கு அவருடன் தொடர்புடைய திரும்பைக்கலாமன்றத்தின் ஞானஸ்நாணம் பெறா பாரிஸ் தொண்டர்கள் வாய்திறப்பார்களா?

"நீதிமான் தன் நீதியைவிட்டு விலகி, அநீதி செய்து, துண்மார்க்கன் செய்கிற சகல அருவருப்புக் என்பதையும் செய்வாணேயாகில், அவன் பிழைப்பானோ? அவன் செய்த அவனுடைய எல்லா நீதிகளும் நினைக்கப்படுவதில்லை. அவன் செய்த தன்துரோகத்திலேயும் அவன் செய்த தன் பாவத்திலேயும் சாவான்." (எசேக்கியேல்-18:24)



- தேவா -

ஆயுதமேந்திய சமாதாளம்:

சுதீயகாக ஒரு மலைக்குன்றில் ஒரு நரியும், ஒரு முள்ளம்பன்றியும் சந்திக்கொண்டந்து "அங்கே நில்" முள்ளம்பன்றிக்குக் கட்டளையிட்டது நரி. நீபொல்லாதவன்... உனக்குத்தெரியும்தானே அரசனின் ஆணை என்னவென்று, அந்தோடு இங்கு சமாதானம் கொடுக்கிறப்பற்றிக்கொண்று.

உனக்குத்தெரியாதா... யார் கவசங்களோடு திரிகிறார்களோ அவர்கள் பாவும் செய்திரவர்கள் என்று, ஆகவே அரசனின் பெயரால் உன் உடையைக்களைந்து வை. "முள்ளம்பன்றி: மிகவும் அங்குப்படாதே, முதலில் உன்று பற்களை உடைத்துவிடு. பின்னர் மற்றுவைகளைப்பற்றிப் பேசவோம். "சொல்லிக்கொண்டே அது முட்களைச்சிலரித்துக்கொண்டு உருண்டை வழவாகி தன்னைமறைத்துக்கொண்டதுபோடியோ உலகமுன்றும்

ஆயுதம்தாங்கி, ஆனால் சமாதான தேவதையாய்க் காட்சித்தருகிறது..



தூங்க்னோசன்

20 வருடால் புகலிட இலக்கியம்!
இலக்கிய நாயகர்கள்!
வரிசையில் 3 EXIL சஞ்சிகை இதழ்கள்!

எக்ஸில் வாசகர்களுக்கு!

உங்கள் தபால் பெட்டிகளில் ஏற்கனவே ஒரு 'டம்மி சஞ்சிகை' (EXIL) ஓன்று வந்து விழுந்திருக்கும் முகவரிமாற்றத்துடன். அதை வழமைபோல் வாசித்து முடித்திருப்பீர்கள். இப்போது EXIL ஜக் கண்டு இன்ப அதிர் ச்சி அடைந்திருப்பீர்கள். இவ்வாறான போக்கு களுக்கான தேவை என்ன? இதன் பின்னணி என்ன என நீங்கள் அறிய வேண்டியதும் நாம் அறியப்படுத்த வேண்டியதேவையும் இருக்கிறது.

இத்தேவையில் புகலிட இலக்கியவாதிகள்/ இலக்கியம் பூச்சாண்டிகாரர்கள், அவர்களது வாய்மொழிச் சவாடால்கள், தொலைபேசி மிரட்டல்கள் அனைத்தையும் வெளிப்படையாக எழுத்தில் வைத்து அம்பலப்படுத்த வேண்டிய தேவை இருக்கிறது. இல்லாவிடில் 'புகலிட இலக்கியம்' இன்னும் 200 வருடத்திற்கு (இருந்தால்) இவ்வாறுதான் இருக்கும். ஆனால் இவையெல்லாவற்றையும் எழுதி எமக்கும் விசர்பிடித்து வாசித்து உங்களுக்கும் விசர்பிடித்துப் போகும் நிலைக்காக அனைத்து வாசகர்களிடமும் இலக்கியக்காரர்களிடமும் பொது மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறோம்.

'எக்கருத்துக்கும் மதிப்பளிக்கிறோம்' என்றவாறு ஒரு மாற்றுச் சஞ்சிகை வெளியிட விரும்பி எக்ஸில் குழுவில் 6 பேர் ஓன்றாகி, எக்ஸில் என சஞ்சிகையின் பெயரும் இடப்பட்டது. ஆனால் இந்நோக்கிறகு எக்ஸிலின் ஆசிரியர் குழுவினுள் ஆரம்பத்திலிருந்தே இடையூறுகள் நேரடியாகவும் மறைமுகமாகவும் வந்து கொண்டிருந்தது. ஆனால் இவ்விடையூறுகள் எதுவுமே ஒரு கருத்தை அடிப்படையாகக் கொண்டிராமல் தனிநபர் விலாசம் (புகழ்) / சமரசம்/ காழ்ப்புணர்வு சார்ந்ததாகவே இருந்தது. எதையும் எழுத்தில் வைக்கத் திராணியற்ற சொந்தப் பெயரில் இலக்கிய தாரர்களாகவே இருந்தார்கள். இதன் தொடர்ச்சியாக இவ் எக்ஸிலில்(4) பிரசரமாகும் இரண்டு கட்டுரைகள் தொடர்பாக 'பிரசரிக்கக்கூடாது' என ஆசிரியர் குழுவின் கூட்டத்தில் கூறியும், வெளியில் இலக்கிய நண்பர்களிடம் 'நல்ல', 'தேவையான்', அவசியமான கட்டுரையெனக் கூறியும் தங்கள் உண்மையான கருத்தை வெளியிட விரும்பாது குளறுபடியாக திட்டமிட்டுக் கைதத்துக் கொண்டிருந்தார்கள். தங்கள் இலக்கிய இருபு மீதான கவனத்தில் மிகுந்த கரிசனையுடன் இலக்கியம் நடத்திவந்த இந்நபர்களை வெளியேற்றிவிட்டு நாம் இச்சஞ்சிகையை தொடர்ந்து வெளிக் கொணரவேண்டிய தேவை இருக்கிறது. இவ் வெளியேற்றத்தில் சமரசம் பேசித்தோற்றவர்கள், மதில்மேல் பூணையாக இருந்தவர்கள், ஏமாந்த வர்கள் அனைவரும் உண்மையை வெளிக் கொண்டுவராத பட்சத்தில் ஒத்தோடிகளாக இருந்து அவர்களுடன் சுடிய இலக்கியத்தை, இப்போக்கை வளர்ப்பவர்களாகவே கருதப்பட்டு அடுத்திதழில் அனைத்தையும் எழுத்தில் வைக்கவேண்டிய தேவை எம்முன் இருக்கிறது.



JE SIGNE L'EXILE

Ce ne sont que des notes poétiques. Je les dédie à Sarah, l'enfant violée, l'enfant révoltée

K.Kalamogan

JE SIGNE L'EXIL


Passants qui passez
Sans me regarder
Je crache sur vos visages,
Mauvais anges...
Je ne cache pas mon malheur,
Homme sans terre,
Je signe l'exil.

Les ombres dangereuses épient mon âme fragile
Et les joies disparaissent
Devant mes yeux.
Ma terre m'a été refusée,
aussi suis-je coincé entre-terres,
Donc, je signe l'exil.

Reverrai-je un jour Jaffna?
Ville sèche, emplie de joies fraîches,
Vie tranquille, ennemie de la crise, autrefois, autrefois...
Et cette pluie du fonds du puits...
La prendrai-je un jour

pour devenir poète
Des heures trabquilles qui n'existent nulle part?
Donc, je signe l'exil.
Les passants passent,
Sans me regarder...
Où sont passés leurs sourires?
Mes pas, les miens, passent partout,
Partout où rien ne se passe...
Je passe et je regarde,
Mes yeux face à ce graffiti:
"AFFECTIIN A VENDRE"
Donc, je signe l'exil.

Je suis au pays des merveilles,
où? Je ne sais même pas qui je suis...
N'est-ce pas merveilleux?...
J'accumule les amertumes
Récolte d'agonie,
Ma vie saigne,
Donc, je signe l'exil.



Avons- nous prêté oreille au chant des oiseaux?
Ils sont partis vers des bois inconnus...
Que me reste-t-il pour respirer?
Le rien, le rien absolu!
Donc, je signe l'exil.

L'heure du poème est loin,
Jour après jour, je crache sur ma plume,
Elle n'éjacule plus de sentiment,
Elle maudit, elle maudit...
L'air attendu n'est plus devant le seuil.
Au siècle où les tambours de guerre
Ont pris la fuite dans les tombeaux,
Que me reste-t-il à chanter?
L'agonie de mon temps sans doute.
Et, par là, je signe l'exil.

Guerre chante sang
 Larmes désespérées
 Fils d'une ville sèche,
 Prisonnière des chiens de guerre,
 Ville où la mer n'a plus d'eau,
 Où les armes courent et les larmes coulent.
 Au soir de la dernière belle lune,
 J'ai quitté la ville sèche,
 Donc, je signe l'exil.

Passants passent, qui me regardent avec haine.
 Savent-ils que, jour après jour,
 Je songe à ma ville sèche?
 Encore, je signe l'exil.

Ville des palmiers, j'ai bu l'air de ton âme,
 Ville des Lumières, je bois l'eau même de l'agonie.
 Ô ville des merveilles, emplis-toi de mes faux compliments,
 C'est en ton sein que j'ai appris à mentir.
 Je signe l'exil



சிங்காரவனம்

புனித. சம்பத்திரிசியார் கல்லூரியின் பழைய மாணவர் சங்க பத்தாவதாண்டு நிறைவுத்தினம். அந்த 'சிங்காரவனம்' மட்டுமில்லாமல் போயிருந்தால் வழுமையான குத்துவிளக்கேற்றல், புதநாட்டியம், பரிசளிப்பு விழாக்கள், நன்றியுரைகள் என்று சப்பென்று போயிருக்கும். சற்று வித்தியாசமான நிகழ்வாய் ஷோபாசக்தியின் பிரதியொன்று மேடை யேற்றப்பட்டது. அந்த வார்த்தைகள் இம்மானுவல் அவர்களினது நடிப்பில் உதிரும்போது...

"எந்த மனுசரும் அவையவையள் தாங்கள் விரும்புகிற கிடீசில் சீவிக் களிற உரிமைக்கு யாரும் மறுப்புச் சொல்லோதுதானே"

இதே ஒக்டோபர் மாதம் சுரியாக எட்டு வருடங்களுக்கு முன்னால் யாழ்ப்பாணத்திலிருந்து தமிழ்மீது விடுதலைப்படிகளினால் வெளியேற்றப்பட்ட ஸமார் ஓருலட்சம் தமிழ்பேசும் இஸ்லாமியர்கள் ஒவ்வொரு வரினதும் நினைவுலைகள்மீது பார்வையாளர்களின் கரிசனையை திருப்பியவிதம்! நெறியாளர் 'ஓசை' மனோவை பாராட்டுதல் தகும்.

எம்.ஆர். ஸ்ராவின்

பெண்ணியமும் கவிதையும்

கோணேஸ்வரிகள்...!

நேற்றைய அவளுடைய சாவு எனக்கு
வேதனையைத் தரவில்லை
மரத்துப்போய்விட்ட உணர்வுகளுக்குள்
அதிர்ந்து போதல் எப்படி நிகழும்!?

சேரன்

அன்பான என் தமிழுச்சிகளே,
இத்தீவின் சமாதானத்திற்காய்
நீங்கள் என்ன செய்தீர்கள்!?
ஆகவே, வாருங்கள்
உடைகளைக் கழற்றி
உங்களை நிர்வாணப்படுத்திக் கொள்ளுங்கள்
என் அம்மாவே
உன்னையும்தான்.

சமாதானத்திற்காய் போரிடும்
புத்தரின் வழிவந்தவர்களுக்காய்
உங்கள் யோனிகளை திறவுங்கள்
பாவம்
அவர்களின் வக்கிரங்களை
எங்கு கொட்டுதல் இயலும்.

வீரர்களே! வாருங்கள்
உங்கள் வக்கிரங்களை தீர்த்துக் கொள்ளுங்கள்.
என் பின்னால்
எனது பள்ளித் தங்கையும் உள்ளாள்.
தீர்ந்ததா எல்லாம்
அவ்வளவோடு நின்றுவிடாதீர்!
எங்கள் யோனிகளின் ஊடே
நாளைய சந்ததி தளிர்விடக் கூடும்.
ஆகவே,
வெடிவைத்தே சிதறடியுங்கள்
ஒவ்வொரு துண்டுகளையும் கூட்டி அள்ளி
புதையுங்கள்
இனிமேல் எம்மினம் தளிர்விடமுடியாதபடி.

சிங்கள சகோதரிகளே!
உங்கள் யோனிகளுக்கு
இப்போது வேலையில்லை.

- கலா -

கன்டாவின் ரொறங்கோ மாநகரில் இயங்கிவரும் 'தேடகம்' அமைப்பின் கல்விவட்டம் சார்பில் ஓழுங்கு செய்யப்பட்டிருந்து இலக்கிய அரங்கொண்டில், சரிநிகரில் வெளியாகி அவசியமற்ற முறையில் சர்ச்சைகளுள்ளாகிய கலாவின் 'கோணேஸ்வரிகள்' என்ற கலிதை ஆய்வுக்கெடுக்கப்பட்டிருந்தது. இந்த அரங்கில் இடம் பெறும் விவாதங்களும், கவிதை தொடர்பாகச் சரிநிகர் இதழ்களில் ஏற்க வேலை வெளியாகி இருக்கும் பல கடிதங்கள், கட்டுரைகள், எதிர்விணைகள் ஆகியனவும் 'கோணேஸ்வரிகள்' கவிதையின் பின்னணியில் 'பெண்ணியமும் கவிதையும்' என்ற தலைப்பில் கருத்துக்களைத் தெரிவிப்பதற்கு ஒரு வாய்ப்பான தனமாக அமைகிறது. என்பது மிகைப்படுத்தப்பட்ட ஈற்றல்ல.

கவிதை, ஒன்றிக்கு மேற்பட்ட ஸிளக்கத்துக்கும் புரிதலுக்கும் இடங் கொடுக்கிறது. கவிதையின் 'சர்ச்சைக்குரிய' அம்சங்களாக இதுவரை முன்வைக்

கப்பட்டிருப்பவற்றில் இரண்டு அம்சங்கள் தாக்கலாக இருக்கின்றன. ஒன்று, கவிதையில் பாலிக் கப்பட்டிருக்கும் மொழி தொடர்பான விமர்சனங்கள். இரண்டு, கவிதை சில இடங்களில் இனத்துவத் துக்கு அழுத்தம் கொடுப்பதன்மூலம் ஒரு வகையான இனவாதத்தை வெளியிடுவதோடு தமிழ்ப் பேரினவாதத்துக்கும் வீச்சைக் கொடுக்கிறது என்பது.

கவிதையை நியாயப்படுத்தியும் சிலாகித்தும் பலர் எழுதியிருந்தனர். நமது தமிழ்ப் பேரினவாதப் பிரச்சாரப் பிரங்கிக்கு வெடிமருந்தாக இத்தகைய கவிதைகளைப் பாலிப்பதிலும் பலர் உற்சாகமாக இருக்கிறார்கள். உதாரணத்திற்கு ரொற்றாலிலி ருந்து வெளிவரும் 'பொங்கு தமிழினத்தின் உணர்ச்சி' ஏடான் 'முழுக்கத்' திலும், தமிழர் 'செந்தாமரை' யிலும் கவிதை பற்றியும் இலக்கியயுரங்குபற்றியும் வெளியாகி இருப்பனவுற்றைச் சுட்டிக்காட்டலாம். மேற்குறிப்பிட்ட இலக்கிய அரங்கில் பங்கு பற்றியிருந்த அனைவருமே கவிதையின் மொழி, சொல் வீசுக் கொடர்பார்க்க சாதகமான கருத்துக்களையே முன்வைத்தனர். எனினும், 'எம் இனம்', 'சிங்களச் சகோதரிகளே உங்கள் யோனிகளுக்கு வேலையில்லை' போன்ற தொடர்கள் குறிப்பிட்ட ஒரு குழலில் இனவாதத்தை வெளிப்படுத்தக்கூடும் என்பது ஒரு சாராரின் வாதயாக இருந்தது. கவிதையின் 'இலக்கியத் தரம்' பற்றிய நியாயமான கேள்வி எழுப்பியவர்கள், கவிதை இனவாதத்தைத் தூண்டுகிறது என்பது நான் உடன்பாட்டில்லை.

பெண்களுக்கெதிரான வன்முறை, எல்லா இடங்களிலும் எல்லா இனக்குமுக்காரருள்ளும் எல்லா நேரமும் இடம்பெறுவில்லோது அதனை ஒரு குறிப்பிட்ட இனத்துவறிலையில் நின்றுமிட்டும் பேசுவது பெண்ணினத்தின் பரந்த அரசியலுக்கு உடன்பாடற்றது என்பதும் கவிதை எவ்வகையிலும் பெண்ணியம் சார்ந்ததல்ல என்றும் ஒரு முக்கியமான விமர்சனம் வைக்கப்பட்டிருந்தது. பெண்ணியம், பெண்களுக்கு எதிரான வன்முறை, தேசியவாதத்துக்கும் பெண்ணியங்களுக்குமிடையேயான ஊடாட்டங்கள், முரண் பாடுகள் என்பனவுற்றின் பின்னணியில் இந்த முக்கியமான விமர்சனம் விவாதத்துக்கு உள்ளாக்கப்படவேண்டும். இந்தக் கட்டுரையின் நோக்கம் இந்த விவாதத்துக்கான ஒரு முன்னீடு ஆகும்.

கவிதை எழுப்புகின்ற அதிர்ச்சி விளங்கிக் கொள்ளப்படக் கூடியதானாலும், நலீச் சமுத்துக்கவிதைகளில் இத்தகைய அதிர்ச்சி ஏற்கனவே எழுதப்பட்டிருப்பதால் அந்த வகையில் புதுமை ஏதும் இல்லை. ஆனால் சம்பவத்தின் கொடுரூரும் கவிஞரின் கோபமும் இணைகிறபோது ஏற்படுகிற கணத்தாக்கத்தின் பாதிப்பையும் நாம் குறைத்து மதிப்பிட்டுவிட முடியாது.

◆◆◆

கவிதை, பெண்ணியம் சார்ந்த கவிதை அல்ல என்பதும், கோபம் என்கிற தீவிரமான உணர்ச்சி மட்டும் தான் கவிதையிலிருக்கின்றது என்பதும் வைக்கப்பட்டிருக்கிற முக்கியமான விமர்சனங்களுள் ஒன்றாகும். இதனைப் பரிசீலனைக்கு உட்படுத்துவோம். பெண்ணியக் கவிதைகள் அல்லது பெண்ணியம் சார்ந்த கவிதைகள் என்று எப்படி நாங்கள் வரையறை செய்து கொள்கிறோம் என்பது முக்கியமாக எழுப்பப்படவேண்டிய ஒரு கேள்வியாகும். பெண்ணியம் நிச்சயமாகப் பல முகங்களையும் பல போக்குகளையும் கொண்டுள்ளது. அதனை ஒழிறைப் பரிமாணமுடையதாகக் குறக்கிவிடுவது அதன் படைப்பாற்றலையும் அரசியல் முக்கியத்துவத்தையும் சுருக்கிவிடுவதாகும். 'கோணேஸ்வரிகள்' கவிதை பெண்ணியத்தின் ஒரு முக்கியமான அம்சத்தைப் பிரதிபலிக்கிறது என்பது மட்டுமல்லாமல் கவிதையின் பின்னாலிருந்து உந்தித் தன்னுக்கு 'கோபம்' என்கிற உணர்ச்சிகூட பெண்ணியத்திற்கு முக்கியமானது என்பதுதான் என்னுடைய வாதம் ஆகும். இதுபற்றிச் சிறிது விளக்கமாகவே சொல்லுவது அவசியம்.

உணர்வு, உணர்ச்சி இரண்டுமே பெண்ணிய ஆய்வழுறைமைகளில் முக்கியமாகக் கருத்திலே கூட்கப்படவேண்டியவை என்பது பெண்ணியவாதிகள் பலரால் நீண்டகாலமாகவே வலியுறுத்தப்பட்டு வந்துள்ள ஒரு கருத்தாகும். அறிவுத் திரட்சிக்கும் இனத்துவம், வர்க்கம், பால், பாலியல்புபோன்ற வித்தியாசங்களுக்கு இடையேயான அரசியல் உறவுகளுக்கும் பரிந்துரைகளுக்கும் ஒடுக்கப்படுவார்களுடைய உணர்ச்சிகளைப் புரிந்து கொள்ளுதல் என்பது ஒரு இன்றியமையாத கருத்தியல் அம்சமாகக் கொள்ளப்படுகிறது. இது அவசியமானதும் கூட.

இதற்கு இன்னொரு முக்கியமான காரணமும் இருக்கிறது. நமது பாரம்பரியச் சமூக நடைமுறைகளிலும், சமூக மற்றும் உயிரியல் விஞ்ஞான நடைமுறைகளிலும் 'பெண்களையும் உணர்ச்சியையும் ஒன்றினைத்துப் பார்க்கிற போக்கே ஆட்சி பெற்றதாக இருந்து வந்திருக்கிறது. ஆன்கள் அறிவின்றும், உணர்ச்சிக்கு அப்பாற்பட்ட நியாயத்தின்றும் பிரதிநிதிகளாகக் கருதப்பட்ட அதேவேளை, பெண்கள் கண்ணர், அழுகை, மெல்லிதயம், நொயமைப்போன்றவற்றின் இயற்கைப் பிறப்பிடங்களாகவே கருதப்படுகின்றனர். வெறும் உணர்ச்சியும், உணர்வழுறைமை ஒன்றிப்படி அறிவுக் கண்களைத் திறந்துவிட உதவாது. அறிவு தேவையானால் உணர்ச்சியை விட்டுவிடவேண்டும். எனவே அறிவும் உணர்ச்சியும் இருவேறு துறுவங்களாகக் கொள்ளப்பட்டு வந்த நிலைமையே ஆதிக்கமாக இருந்து வந்துள்ளது. உணர்ச்சிசுவசப்படாமல் தரவுகளை ஆய்வு, ஹெஸ்டிவிடி போன்ற முறையில் கருத்துகளினது பின்னணியும் இருதான். உணர்ச்சி உணர்வு என்பவை, குறித்த சில குழல்களில் நிச்சயமாகவே

புரிந்துகொள்ளல்; அறிவுவிருத்தி என்பவற்றுக்கு உதவலாம் என்பது முக்கியமான பல கறுப்பு, மற்றும் முன்றாம் உலக நாட்டுப் பெண்ணியவாதிகளின் வாதமாகும். எனிலும், எல்லாச் சூழல்களிலும் உடனர்ச்சி-உணர்வு என்பன முக்கியமான பங்களிப்பு ஆற்றமுடியும் என்பது இதற்குப் பொருள்ளது. பெண்கள், தலித்துகள் மற்றும் பல்வேறு வகையான ஒடுக்குறு மறைகளுக்கு ஆட்டப்பட்டிருப்பவர்களது அனுபவங்களும் உணர்ச்சிநிலைகளும் முக்கியமாக கவனத்தில் வெடுக்கப்படவேண்டியவை. இவர்களுடைய அரசியலையும் நாளாந்து ஒடுக்குறு மறை அனுபவங்களுக்கு அவர்கள் முகங்கொடுத்து அதன்மூலமாகப் படி மிட்டு வெளிப்பாடாகும் அவர்களுடைய உணர்வுகள்-உணர்ச்சிகளைப் புரிந்துகொள்ள இவர்களுடைய வாழ்க்கை அனுபவ வட்டங்களுக்கு 'வெளியே' இருப்பவர்களும் ஒடுக்கும் குழு அல்லது சமூகத்தின் அங்கத்தவர்களுக்கும் வெறும் நல் வெண்ணம் மட்டும் இருந்தால் போதாது. வெறும் நல்வெண்ணம் மட்டுமே உயரிய அரசியல் உறவையும் சேதனா பூர்வமான புரிந்துகொள்வதைக் கொண்டு வருவதற்கும் போதாது. பெண்ணியம் தொடர்பான பிரச்சனைகளில் ஆண்களும், கறுப்பு மக்கள் தொடர்பான பிரச்சனைகளில் வெள்ளையர்களும், தமிழ்மக்கள் தொடர்பாகச் சிங்களமக்களும், மூஸ் விம்மக்கள் தொடர்பான பிரச்சனைகளில் தமிழ்மக்களும் - வெறுமைனே இந்த 'நல்வெண்ணம்', 'ஆதரவு வழங்கல்' என்ற அடிப்படை நிலைகளுக்கு அப்பால் கடந்துசெல்லவேண்டிய முக்கியமான தேவை இருக்கிறது.

ஒடுக்குறு மறைக்குள் நாளாந்து வாழ்ந்து வருபவர்களுக்கு இது தொடர்பான உடனடியான பாதிப்பும், ஒடுக்குறு மறை எவ்வெவ்வாறெல்லாம் நின்னியதளங்களில் வாழ்க்கையைப் பாதிக்கிறது, எவ்வாறு அவர்களுடைய காலம் இடம் கருத்தியல் என்பதற்கும் சிதைக்கிறது என்பது பற்றிய நடைமுறை உணர்வும் தூலியாக இருக்கும். இவற்றிலிருந்து அவர்கள் எப்போதுமே நியாயமான அல்லது மற்போக்கான நிலைப்பாடுகளுக்கு வருவார்கள் என்பதோ அன்றியும் இந்த அனுபவங்களைச் செப்பமான முறையில் கருத்தியலாக அவர்கள் உடனடியாக வெளியிடுவார்கள் என்றோ நாம் எதிர்பார்க்க முடியாது. பல சந்தர்ப்பங்களில் அவர்களுடைய வெளிப்பாடுகள் உணர்வூப்புவாமாகவும் கோபமாக வழ்தான் இருக்கும். இவற்றைப் புரிந்துகொள்ளவும், இப்புரிந்துகொள்க்கு அடுத்தபடியாக அவர்களோடு அரசியல் உறவைத் தீர்க்கமாக ஏற்படுத்தவும் 'வெளியே' உள்ளவர்கள் தமிழ்மை நிறையவேதயார் செய்யவேண்டியிருக்கிறது.

"எனக்கு நிறையவேதயைப்படிநண்பர்கள் இருக்கிறார்கள். எனவே நான் இனவாதி இல்லை." என்றோ, "நாங்கள் தமிழர்களோடு நீண்ட காலமாகப் பழகி வருகிறோம். எங்களுக்கும் அவர்களுக்கும் பிரச்சனையே வந்ததில்லை. இப்போதுதான் என்ன நடந்து என்று தெரியவில்லை. எல்லாம் அரசியல்

வாதிகளால்தான்." என்றோ, "மாதத்தின் அரை வாசி நாட்கள் நான்தான் சமையல் செய்கிறேன். என்னைப் பார்த்து ஆணாதிக்கவாதி என்று சொல்லமுடியாது." என்றோ சொல்வது முன்று நல்ல உதாரணங்கள். இந்த உதாரணங்களில், ஆழமான ஓரு பிரச்சனையை வெறும் மேலோட்டுமான எங்கள் மனப் பதிவுகளுடாக நாம் கருத்துக்களை ஏற்படுத்திக்கொண்டு வருகிறோம். மற்றவர்கள் - இந்த உதாரணங்களில், கறுப்பு மக்கள், பெண்கள், தமிழர்கள் - எந்த வகையான அனுபவங்களுக்கு ஆட்டப்படுகிறார்கள். அவர்களுடைய பார்வைக்கோணம் என்ன என்பதும் ஒடுக்கப்படுவர்களின் அனுபவங்களும் எங்கு மூக்கு வெறுமைனே குக்கும்யான விஷயமாகத்தான் இருக்கிறது. இரத்தமும், தசையும் உணர்வும் வாய்ந்தவையாக நாம் அவற்றைப் பார்ப்பதில்லை. இதுதான் மற்றவர்களுடைய வாழ்வற்றி எங்களை எந்தவிதமான உணர்திறநனும் இல்லாமல், அதேநேரம் நாம் கருதுவதையுட்டும் தீவிரத்தனமாகச் சொல்லவைத்துவிடுகிறது.

இலங்கையைப் பொறுத்தவரை சிங்கள மக்களுக்கும், வடஅமெரிக்கா-ஜூரோப்பானவைப் பொறுத்து வெள்ளையர்களுக்கும் உலகம் முழுவதிலுமே ஆண்களுக்கும் பொதுவானதும் குறிப்பானதுமான அதிகாரமும் முதன்மையும் முன்னுரிமையும் உள்ளன. இதனை உணர்ந்துகொண்டு தம்முத்தீவிரசயவிமர்சனத்துக்குட்படுத்தி அதன்மூலமாக மற்றவர்களுடைய அனுபவங்களைப் பகிர்ந்துகொள்ள முன்வருவதால்மட்டுமே தீவிரமான அரசியல் உறவுகள் இவர்களுக்கிடையே சாத்தியமாக முடியும்.

அயில்காரர்கள் கப்பால் என்ற ஆபிரிக்கப் பூட்சியாளர் இதனை 'வர்க்கத் தற்கொலை' என்பார். இன்றைய பெண்ணியச் சிந்தனையாளர்கள் இதனை ஒடுக்கப்படுவர்களுக்கு இருக்கும் உணர்வறிவு (ant-stemtic privilege) என்கிறார்கள்.

கோணேஸ்வரிகளுடாக வெளிப்படுகின்ற கோபத்தையும் உணர்ச்சியையும் 'வெளியாரான்' நாங்கள் இத்தகைய அனுகும்மறைகளுக்குட்டாகவே புரிந்துகொள்ள முடியும்.

இத்தகைய கவிதை எழுதும் கவிகள் தங்களுடைய பரினாமப்போக்கில் அனுபவங்களையும் உணர்ச்சிகளையும் அவற்றின் சமூக, வரலாற்று, அரசியல் பகுப்புகளுடைய இணைத்து மெருகேற்றப்பட்ட இலக்கியப் படைப்புக்களைத் தருவதற்கான நிறையுச் சாத்தியங்கள் உள்ளன.



‘மறுமலைச்ச’ எழுத்தாளர் அ.டி.ச. முருகானந்தவுக்கு அஞ்சலி

மூத்த இவ்கிழவாதி அ.டி.ச. முருகானந்தன் தமிழ் 77 வயதில் உயிரவெளி மேலாலித்திரோஸ் இலங்கெண்ட் நூத்தினூட் கலைநிறைவேளான்.

பலதாமிகம் புதியதும், மாரு சிற்றத்து, காலிழுத்துவின் ஸ்ரீசுஷாநினம் எனும் சிறுகூத்துவைபும் மற்றும் ‘ஏஷுகவில் தெறிந்த முகம்’ எனும் குறுவாவைப் புதிப்பிடிக் கூட்டுமலைகளும்.

அ.டி.ச. முன் ‘மாநிதமாரு’ சிறுகூத்து தொகுதி யாழ்ப்பலகைவைக் கழகத்தில் பாட-நிலைகை இன்னும் இருந்துவருகிறது.

தேரழர் கேசவவுக்கு அஞ்சலி



அரசியல், கலை, இலக்கிய அம்சங்களும் இடத்தொரி சிந்தனையாளரும் ஈ.வே.ரா பலகலைக்குழக்கத்தின் தமிழ் விரிவுவராயானாகுமான தேரழர் கேசவன் புரட்டாதி மாதம் பதினேறாம் திங்கள் பிருஷ்சில் கூலமானார்.

வாச்கம், சாதி, தீராலி-ம் பேஞ்சு தனங்களில் தீவிரமாக எழுதியும், விவரத்துமென்ற தேரழர் கேசவன் அவரும் முதல் நூலான ‘பொன் ஜூம் மாதங் உ.நாகூராஜம் இதாநாகி 3.2 நாவங்கள் வரை எழுதியுள்ளார்.

தமிழகச் சூழலில் இன்று அழியாகப் பேசுப்படும், பொந்தலைத்துவம், தலைத்துவம், பிழைச்சும் பேஞ்சுற பேசுக்குமொன ஏந்தன மரக்கிடியக்கர் கூயங்கும் கொண்ட ஒரு அக்கறையோடு கவனத்தில் எஞ்சித்துவம், விவாதங்களில் தீவிரமாக சுப்பூட்டும் குறிப்பிடத்தக்கது.

குணா பரசுத்தின் தமிழ் வடவம் என்ற முலை தேரழர் கேசவனின் ‘தீராலி-பேசுக்கம் பற்றிக் குணாவின் குந்துகளை: ஒரு மதிப்பிரி’ என்கிம் ஆய்வுக் கட்டுரையும் அதில் தொடரப்பட்டுறந்த ‘தேசிய இனங்கள்’ குறித் திந்துவைகளும் புலமிலையர் குழுவும் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியும் குறிப்பிடத்தக்கது. அதேபோல் ‘நகர்கள் நடர்ப்புற கைத்தப்பாடல்களையும் புதிப்பிடத்தக்கது.

‘தேசிய இனங்கள் கைத்துவான் தீர்வை டுட்டுமொத்த தேசிய இனப்பாகவையில்குந்து அனுகூ இயலாத தமிழ்ச்சுதூகம் தமக்குள் மலையை கொண்டுள்ள சுதநினாவேயும், வாச்கத்துவங்களாவும் பிரிவு உடனாண்ட் இன்றைய கூழலில் இதை வரவேற்ற முரணாரும்.’ –தேரழர் கேசவன் –



முக்காடிட்ட என் பெண்ணே!

அழவும் பின்னர் சலிப்பழவும்
தெரிகிறது உன்னால்.

அந்தக் கிடுகு முகாமுக்குள்
இருந்து மௌனமாய் விசும்பல்
ஒலி மட்டும்!

மனைல் ஒட்டும் தரையிடுக்கில்
ஒலைப் பாயில் உறங்குவதும்
பின்னர் விழியதுவமாய்
எட்டு வருடங்கள்

ஒடியே போய்விட்டன.

முக்காடிட்ட என் பெண்ணே!

பணமரங்கள் சாட்சியாய்

நீ வாழ்ந்திழந்த மன்
கனவுகளுக்கு மட்டுமாய்
அவலமாகிப் போனது.

வேல் சாட்சியாய் சூலாயுதம் சாட்சியாய்
துப்பாக்கி சாட்சியாய்

அது உன்னதுதான்; உன்னதும் ரூன்.

முகாம் ஏரிந்து போனது!

முகாம் ஏரிந்தே போனது!

சாம்பரில் கிண்டி எடு!

உன் இரண்டுமாதக் கைக்குழந்தையை
கிண்டி எடு உன் எஞ்சிய தாலியை!

கிண்டி எடு உன் தாயையும் உன் தேசத்தையும்!

ஒருமிடறு போதை இன்னும்

ஒரு புத்தனின் மகனுடைய நிகுச்சி முகாம் ஏரிந்தே போனது!

அடைக்கலம் தேடி வந்த இடத்தில்

அவலங்களையும் சுமக்கத்தான் வேண்டுமாமே!

நிழல்களைக் கண்டு அச்சமடை! ஏனெனில்

நீ முக்காடிட்ட என் பெண்ணால்லவா?

நெருக்குவாரங்களின் ஓவ்வொரு ஆணியிலும்

உப்புக்காற்றின் ஒவ்வாத சீதளத்திலும்

மனஷளைச்சலிடை மோவாயைத் தாங்கியபடிக்கு

புனருத்தாரணக்காரரின் போக்குகளுக்கெல்லாம்

தலையைச்!

ஒரு தேவதுதன் வரலாமல்லவா?

வந்து உன் முக்காடு களைந்து

மென்தலையை வருந்தி பின்னர்

வா உன் பூமிக்கு வந்து வாழ்

என்றும் சொல்லலாமல்லவா?

அதுவரை விசும்பிக் கொண்டாவது அல்லது

வருடங்களை எண்ணிக்கொண்டாவது

அந்தப் புத்தனத்து மணலில் நீ

கட்டாயமாக நடக்கத்தான் வேண்டுமாக்கும்.

(முசுமிக் காந்திராம் ஒவ்வொரு காலாராமிக் கு... மூலத்தினதான் ஏரிந்தபொழு.)

-இளைய அப்துஸ்லாஷ்-



பும்பாம்ளை

பும்பாலை